



இறக்கை: 8 இறுதி: 3

# காக்டைஷ்

இலக்கிய மாத இதழ்


மார்ச்

2019

விலை



₹ 25

சிற்னிலை



சிற்பி  
கனபால்  
நாற்றான்டு  
1919 - 2019

**சிற்பி தனபால்**  
**எடுத்த புகைப்பங்கள்**



தின்லைத் தெரியார் அவர்களை சிற்பமாய் செதுக்குவதற்காக சிற்பி தனபால் அவர்களால் எடுக்கப்பட்ட புகைப்பாடக கோர்வையிலிருந்து சில படங்கள் சிற்பி தனபால் அவர்களுக்காகவே தேர்ந்த காட்டிய துழைத் தெரியாரின் புகைப்பங்கள் இல்லை.



திருவள்ளுவராண்டு 2060  
பங்குனி  
மார்ச் 2019

வெளியிடுபவர்:  
ஆசிரியர்  
வி.முத்தையா

ஆசிரியர் குழு  
இரா.எட்வின்  
முகிலன்  
அமரந்தா  
கசன்

தொடக்கால நெறியாளர்கள்  
கி.பி.அரவிந்தன்  
வீர.சந்தானம்

நெறியாளர்கள்  
ஏராட்சிக் முருது  
க.பஞ்சாங்கம்  
கே.எம்.வேணுகோபால்

புலம்பெயர் நாடுகளுக்கான  
தொடர்புக்கு:

கனடா :  
வி.மகேந்திரன்  
V. Mahenthiran  
Mahenthiran\_v@hotmail.com

ஐரோப்பா:  
க.முகுந்தன்  
K.Mukunthan  
kmukunthan@gmail.com

காக்கையில் வெளியாகும் கலை,  
கவிதை மற்றும் கட்டுரைகளின்  
கருத்துகள், கட்டுரையாளர்களின்  
கருத்தாகும் காக்கையின்  
கருத்தாகாது.

1910ஆம் ஆண்டு சென்னை மயிலாப்பூரில் பிறந்து, வளர்ந்து, தமிழ் ஓவியக் கலையிலும் சிற்பக்கலையிலும் மகத்தான பங்களிப்பைச் செய்து, தமிழ் நிலப்பரப்பில் அழியாத சித்திரங்களை அடையாளமாய் விட்டுச் சென்றவர் சிற்பி தனபால்.

1935-40களில் சென்னை ஓவியக் கல்லூரியில் பயின்று படித்த கல்லூரியிலேயே பயிற்சியாளராக 1941இல் பணியில் சேர்ந்தவர். 1967இல் அதன் துணைமுதல்வராய் வளர்ந்து, 1972இல் முதல்வராகவும் உயர்வு பெற்றவர். லவித்தலா அகாடமியில் 15 ஆண்டுகளுக்கும் மேலாய் நிருவாகக்குழு உறுப்பினராகவும் துணைத் தலைவராகவும் இருந்து செயலாற்றியவர்.

நிறையக் கனவுகளோடும் கொஞ்சம் திறமையோடும் இருக்கிற ஏழைக் குடும்பத்துப் பிள்ளைகளை வகுப்பறைகளில் அடையாளம் கண்டு அவர்களை வழிகாட்டி வளர்த்ததோடு அவர்கள் உண்ணவும் உடுக்கவும் உரங்கவும் உதவியவர். அதன்மூலம் ஏராளமான மாணவர்களின் ஆதர்சமாய் மாறி 'தனபால் ஓவியப் பறம்பரை' என்கிற பெருமையுடன் ஒரு ஓவியப் பறம்பரையை உருவாக்கியவர்.

இயற்கையின் மீதும், மரம், செடி, கொடிகள் மீதும் தீராத காதலும் கருணையும் கொண்டவர். அதிலும் போன்சாகி மரங்களைப் பார்த்தால் குழந்தைகளைக் கொஞ்சவது போல தொட்டும் தடவியும் விவரித்திட முடியாத பரவசமமடைகிறவர். குழந்தைகள் மீதும் அவர்களின் சின்னஞ்சிறு வயதுத் திறமைகளின் மீதும் அக்கரை கொண்டு ஆற்றுப்படுத்தியவர். சாதி, மதம் கடந்து தனது குடும்ப வாழ்க்கையை அமைத்துக்கொண்டவர். 'உயிர்களிடத்து அன்பு வேண்டும்' என்பதை தன் வாழ்நாளில் வாழ்ந்துகாட்டிய பெருந்தகையாளர்.

தமிழ்நாட்டின் மதிப்புமிக்க ஆளுமைகளாய் இருந்த தந்தை பெரியார், ஜீவா, புரட்சிக் கவிஞர் பாரதிதாசன், என்.எஸ்.கிருஷ்ணன் உள்ளிட்ட அரசியல் தலைவர்களோடும் கலைஞர்களோடும் கட்டற்ற மதிப்பையும் கண்ணியமிக்க நட்பையும் பேணி வளர்த்தவர்.

1962இல் சிறந்த சிற்பிக்கான மத்திய அரசின் தேசிய விருதையும் 1982இல் தில்லியிலுள்ள லவித்தலா அகாடமியின் சிறந்த ஓவியச் சிற்பிக்கான விருதையும் பெற்றவர்.

தமிழ்நாட்டின் ஓவியக் கலைக்கும் சிற்பக் கலைக்கும் அடையாளமாய்க் காட்டப்படுகிற மாமல்லபுரம் சாலையில் இருக்கிற சோழ மன்றலத்தை வடிவமைப்பதிலும் அதை நிறுவுவதிலும் முன்னின்று செயலாற்றி ஓவியர் பணிக்கரின் தோணோடு தோள்நின்று தனது கடின உழைப்பையும் மதிப்பிட முடியாத நேரத்தையும் செலவிட்டவர்.

பெருமைமிக்க ஒரு ஓவியத் தலைமையை நூற்றாண்டு நினைவுமிக்க புதினிடுவதில் காக்கை மகிழ்ச்சிறு.

# காக்கைச் சிரகிலீ

**ஒவ்வொரு மாதமும் 1ஆம் தேதி  
உங்கள் கைகளில்**

ஒவ்வொரு மாதமும் 29 அல்லது 30ஆம் தேதியில் 'காக்கைச் சிரகிலீலே' அஞ்சல் செய்யப்படுகிறது 5ஆம் தேதிக்குள் இதழ் கிடைக்கப்பெறாதவர்கள் தொடர்புகொள்ள வேண்டிய செல்பேசி எண்: 98414 57503.

### உறுப்பினர் கட்டணம்

தனி தீழி விலை	ரூ. 25
ஆண்டுக் கட்டணம்	ரூ. 275
இரண்டு ஆண்டுக் கட்டணம்	ரூ. 500
ஐந்தாண்டுக் கட்டணம்	ரூ. 1250
மாணவர் சந்தா	ரூ. 200

(மாணவர்கள், கல்வி நிறுவனத் தலைவர் அல்லது துறைக் கலைவர் சான்றிதழோடு விண்ணப்பிக்க வேண்டும்)

பணவிடை (மனியார்டர்) மூலமும் சந்தா செலுத்தலாம்.

### வெளிநாட்டு உறுப்பினர் கட்டணம்

ஆண்டுக் கட்டணம்	₹ 30
காசோலைகள், வங்கி வரைவோலைகள் அனைத்தும் KAAKKAI, (A/c No. 60111010005660. SYNDICATE BANK, Triplicane, Chennai - 5. IFSC: Synb0006011) என்ற பெயருக்கு. சென்னையில் மாற்றத்தக்கதாக அனுப்ப வேண்டும்.	

தொடர்பு முகவரி:

காக்கை

288, டாக்டர் நடேசன் சாலை,  
திருவல்லிக்கேணி, சென்னை - 600 005.

செல்பேசி: 98414 57503,

தொலைபேசி : 044-28471890.

மின்னஞ்சல்:

kaakkaieirakinile@gmail.com

இணையதளம்:

<https://www.facebook.com/>

kaakkai.cirakinile

## சிறகுக்குள்ளே...

அனுப்பார்  
நாம்பிக்கை  
கொல்க்காடு

எங்க குளியல்




9

புஷ்பா தாங்கும் - சேஸ்ப்ரூ அரியல்..!



18

அனுப்பார்  
நாம்பிக்கை  
கொல்க்காடு




23

நூலிப்பாநநாய ந்தபுத்தியார்



35

## கலைஞர்களின் சுரங்காலயம்



சிற்பி ராப்செனத்ரியின் பிரியாவிடையின் போது

**நம்பவே முடியவில்லை.** 40 ஆண்டுகள் உருண்டோடி விட்டன. 'சிரெஞ்சு'த் தாடியுடன் அடர்த்தியான தலைமுடியும் கொண்ட கம்பீர மான உருவம்; 40 வயதைத் தாண்டியதற்கான எந்த அடையாளமும் பிடிபடாத ஒர் இளமைத் தனம்; கையின் ஒவ்வொரு அசைவும் பரத நாட்டியத்தின் பலவேறு முத்திரைகளை நினைவுகூர்வது போன்ற அசைவுகளோடு, ஆர்வமும் நகைச்சைவையும் கலந்த சரளமான பேச்சு; தீட்சண்யம் நிறைந்த கண்கள்.

1959 ஆம் ஆண்டு டிசம்பர் (மார்கழி) மாதத்தின் சில்லென்ற ஒரு காலைப்பொழுது, எனது ஓவிய வாழ்க்கையைத் தீர்மானிக்கப் போகிற ஒரு காலைப் பொழுதாக அது இருக்குமென்று எந்த எதிர்பார்ப்பும் இல்லாத, அதே சமயம் ஓவியத்தில் மிகவும் ஆர்வமிக்க ஒர் இளைஞராக தனபாலிடம் அறிமுகப் படுத்தப்பட்டேன். தனபாலுக்கு நன்கு அறிமுகமாகியிருந்த அன்றைய சினிமா உலகம்

பத்திரிகை ஆசிரியரும் தமிழ் அறிஞருமான பிளஸ்.செடியார்தான் என்னை அழைத்துச் சென்றிருந்தார். ஏற்கெனவே நான் வரைந்திருந்த சில கோட்டுச் சித்திரங்களை நோட்டம் விட்ட சில நிமிடங்களில் 'இந்தப் பையணிடம் நல்ல திறமையிருக்கிறது; இதை சரியானபடி வளர்த்துக்கொள்ள வேண்டும். எதிர்காலம் சிறப்பாக அமையும். ஓவியக் கல்லூரியில் சேர்ந்து படிப்பதுதான் சரியாக இருக்கும். வேற்று யோசனைகளுக்கே இடமில்லை" என்று திட்டவட்டமாக கூறிய அந்த வார்த்தைகள் இப்போதும் பசுமையாக என் காதுகளில் ஒவித்துக் கொண்டிருக்கின்றன. ஓவியக் கல்லூரி யில் பெயின்டிங் பிரிவில் 6 ஆண்டுகள் படிப்படி. இவ்வளவு நீண்ட காலம் சென்னையில் தங்கிப் படிப்பது சிரமம் என்பதால், என்னுள் ஒரு தயக்கம். காரணம் என்னிடமிருந்த ஓவியத் திறமையை வைத்து எதாவது ஒரு வேலையில் சேர்ந்து விட என்னித்தான் சென்னை



தனபால், பனிக்கர், கிருஷ்ணராவ்

வந்திருந்தேன். அதனால் 6 ஆண்டுப் படிப்பு என்பதை நினைத்துப் பார்ப்பது கூட கடினமாக இருந்தது. எனது மனக் குழப்பத்தையும் தயக்கத் தையும் உணர்ந்த தனபால், 'முதலில் கல்லூரி யில் சேர்ந்துவிடு. பிறகு பார்த்துக் கொள்ளலாம்' ஆண்டுகள் வேகமாக ஒடிவிடும் என உற்சாகப் படுத்திப் பேசினார். என்னுள் இருந்த குழப்பம் நீங்கி சரியென்று சம்மதித்தேன்.

ஓவியக் கல்லூரியில் மாணவனாகச் சேர் வதற்குச் சில தகுதிகள் செய்முறைப் பயிற்கிகள் தேவை என்பதால் மறுநாள் காலையிலிருந்து அவரிடமே பயிற்சி. அவரைக் குருவாக என் மனம் ஏற்றுக்கொண்டது. பயிற்சிக் காலத்தி லேயே எனது கோட்டுச் சித்திரங்களை வெகு வாகப் பாராட்டியதோடு சிறந்த மேற்கத்திய கலைஞர்களின் படைப்புகள் அடங்கிய புத்தகங்களைக் கொடுத்துப் பார்க்கச் சொல்வார். நவீன ஓவியங்களின் பல்வேறு பறிமாணங்களை

என்னால் உள்வாங்கிக் கொள்ளவோ ஜீரணிக்க வோ முடியாது என்பதைத் தெரிந்தும் கூட பிக்காஸோ போன்ற மாபெரும் கலைஞர்களின் படைப்புகளைக் காட்டி 'இவற்றையெல்லாம் பார். முடிந்தால் ஒன்றிரண்டு ஓவியர்களைப் பார்த்து அதேபோல் வரைந்து பார்' என்ப பல வகையிலும் என்னை ஊக்குவித்தார்.

தனபாலும் அவரது துணைவியாரும் என்னை அவர்களின் பிள்ளைகளில் ஒருவராகவே அங்கு செலுத்தினார்கள். கடந்த 40 ஆண்டு காலத்திலும் இந்த அங்கும் பாசமும் குறையாது இருப்பதுதான் என்னுள் நிறைவைத் தருகிறது. அதேபோல் அவரது 82 வயது வாழ்க்கையில் 40 ஆண்டுகளாக நான் அவரோடு சம்பந்தப்பட்டிருக்கிறேன் என்பதை நினைத்தால், உற்சாகம் கரைபாண்டோடுகிறது.

அவரது 60 ஆண்டு ஓவிய வாழ்க்கையில் என்னைப் போன்று அவரிடம் பயிற்சி பெற்று, ஓவியத்தைப் பற்றி பலவாறாக தெளிவுபெற்று, அவரது ஆசிகஞ்சுடன் ஓவியக் கல்லூரியில் சேர்ந்து பயின்று, பின்நாளில் வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்களும் கலைஞர்களாகப் புகழ் பெற்றவர்களும் ஏராளம் ஏராளம்.

சென்னை ஓவியக் கல்லூரியை மைய மாகக் கொண்ட ஓவியச் சரித்திரத்தில் கலைஞர்களின் விருப்பமான இரண்டு ஸ்தலங்கள் (புண்ணிய ஸ்தலங்கள் என்றால் கூடத் தவறாகாது) உண்டென்றால் அவற்றில் ஒன்று ஓவியக்கல்லூரி வளாகம். மற்றது தனபாலின் மந்தைவெளி இல்லம். குறிப்பாக விடுமுறை நாள்களில் கலை ஆசிரியர்கள் மற்றும் மாணவர்



மாணவர் ராம்சௌத்ரிகு பின்னால் நிற்பவர் தனபால். ராம் சௌத்ரி குடும்பத்தாருடன்

கள் என ஒரு கூட்டமே அங்கிருக்கும் வாழ் நாளெல்லாம் கலைக்காகவும் கலைஞர்களின் முன்னேற்றத்திற்காகவும் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டவர் தனபால்.

இங்கே மற்ற கலைஞர்கள் எல்லாம் அவரைச் சிறந்த சிற்பியாகவும் ஓவியராகவும் எல்லாவற்றிற்கும் மேலாக தங்களின் குருவாக வும் மதித்துப் போற்றினாலும் அவரைப் பொறுத்தவரை ஒர் உற்சாகம் மிகுந்த இளைஞர் னாகவும் மாணவர்களின் தோழனாகவும் கருதிப் பழகுவார். அவர் இருந்தால் அங்கே ஆர்வமும் கலகலப்பும் மிகுந்து காணப்படும். திறமை மிகுந்த வசதியற்ற மாணவர்களுக்கு எப்போதும் அவர் உதவி காத்திருக்கும்.

1919இல் ஒரு நடுத்தரக் குடும்பத்தில் சென்னை மைலாப்பூரில் பிறந்தவர் தனபால். சிறு வயதிலேயே தந்தையை இழுந்து அன்னையின் அரவணைப்பில் மூன்று சகோதரிகளுக்கிடையில் ஒரே மகனாக வளர்ந்தார். சிறு வயதிலேயே இவரிடம் ஓவிய ஆர்வம் காணப்பட்டது என்றாலும் அதை ஊக்குவிக்கக் கூடியவர்கள் இல்லாததால், பல சிரமங்களையும் சந்தித்தார். தட்டுத் தடுமாறி 1936இல் தேவி பிரசாத் ராய் சௌத்ரியை முதல்வராகக் கொண்டு புதிய பொவிவுடன் இயங்கிக் கொண்டிருந்த அன்றைய ‘ஸ்கூல் ஆப் ஆர்ட் அண்ட் கிராப்ட்ஸ்’ மாணவனாகச் சேர்ந்தார். இவரிட



அமர்ந்திருப்பவர்கள் (ஓவியர்கள்) தனபால், பனிக்கர், ராம்கோபால்

மிருந்த திறமை, ஆர்வம் காரணமாக வெகு விரைவிலேயே சிறந்த மாணவர்களில் ஒருவராக அடையாளம் காணப்பட்டார்.

முதல்வர் ராய் சௌத்ரியின் மிகவும் விருப்பமான மாணவர்களில் ஒருவரானார். அதன் காரணமாகவே 4 ஆண்டுப் பயிற்சி முடித்து உடனேயே 1940இல் அதே கல்லூரியில் தனது 21வது வயதில் பயிற்சி ஆசிரியராகப் பணியில் அமர்த்தப்பட்டார்.

அன்று தொடங்கி 1978இல் அவர் கல்லூரி முதல்வர் பணியிலிருந்து ஓய்வு பெறும் வரை பல்வேறு நிலைகளில் பொறுப்புகளை வகித்தார். சென்னை ஓவியக் கல்லூரிக்கும் அகில இந்திய அளவிலான நலீன ஓவியச் சிற்பம் இயக்கத்திற்கும் பெரிய அளவில் பங்காற்றியவர் தனபால். 1962இல் சிறந்த சிற்பத்திற்காக அவருக்கு வழங்கப்பட்ட தேவிய விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பாராட்டுக்களையும் பெற்றவர். ராய் சௌத்ரி, கே.சி.எஸ்பணிக்கூர் என்ற பெயர்களுக்கு பிறகு அதிகமாக உச்சரிக்கப்பட்ட பெயர் தனபாலுடையதே ஆகும். மேற்கொண்ட இருவரைக் காட்டிலும் கலைஞர்கள் மத்தியில் மிகுந்த செல்வாக்கைப் பெற்றிருந்தவர் தனபால். மற்றவர்களை விடவும் கலைஞர்களுக்கு ஆதர



Digitized by Noolaham Foundation.  
noolaham.org | aavanaham.org



வாகவும் உதவுபவராகவும் தன் வாழ்நாள் முழுவதும் செயல்பாட்டார்.

ஆரம்பக் காலங்களில் அவரது வண்ண ஒவியங்களிலும் கோட்டுச் சித்திரங்களிலும் மேற்கத்திய நவீனத்தின் பாதிப்போடு தென் விந்திய புராதன கிராமிய ஓவிய சிற்பங்களின் அழகியலைப் பிரதானமாகக் கொண்டு, தனது பாணியாகத் தனித் தன்மை மிக்க வசீகரமான படைப்புகள் மூலம் அவர் பிரபலமானார். அதே போன்று பின்னாளில் அவரது அற்புதமான சிற்பங்கள் மூலம் தேசிய அளவில் அவர் புகழ் பரவியது. அவரது சிற்பங்களைப் போற்றும் வகையில் 1982இல் தில்லியிலுள்ள லலித்கலா அகாடமி அவருக்கு Fellow of the Akademi என்ற விருதைக் கொடுத்து கொரவப்படுத்தியது.

அவரது சிற்த புகழ்பெற்ற சிற்பங்கள் ஒவியங்கள் பலவும் இந்தியா மற்றும் வெளிநாடு களில் பல்வேறு அருங்காட்சியகங்களிலும் இடம்பெற்றிருக்கின்றன என்பது நமக்குப் பெருமை சேர்ப்பதாகும். அதேபோல் அவரால் உருவாக்கப்பட்ட பல தேசியத் தலைவர்கள், கலைஞர்கள், இலக்கிய மேதைகளின் திருஉருவச் சிற்பங்களும் புகழ்பெற்றவை; காந்திஜி, காமராசர், திரு.வி.க., பெரியார், டாக்டர் ராதாகிருஷ்ணன், பாரதிதாசன் போன்றவர்களின் உருவச் சிற்பங்களைக் குறிப்பாகச் சொல்லலாம். பாவேந்தர் பாரதிதாசன், ப.ஜீவனந்தம், கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் போன்றவர்களிடம் அவருக்கு நெருக்கமான நட்பு இருந்தது என்பது பலருக்கும் தெரிந்திருக்காது.

ஒரு சமயத்தில் அவருக்கு (உதயசங்கர் போன்றவர்களின் நாட்டிய நிகழ்ச்சிகளைப் பார்க்க நேர்ந்ததற்குப் பிறகு) நாட்டியத்தில் ஆர்வமேற்பட்டு போலோநாத் என்ற நாட்டியக் கலைஞரிடம் 'கதக்' வகை நாட்டிய நிகழ்ச்சிகளில் பங்கேற்று, சிறந்த நடனக் கலைஞராகவும் பாராட்டுகளைப் பெற்றார். (அண்ணா, கல்கி கிருஷ்ணமூர்த்தி போன்றவர்கள் இவரது நாட்டிய நிறமையைப் பாராட்டியது குறிப்பிடத் தக்கது). அதேபோல் தோட்டக்கலையிலும் இவருக்கிருந்த ஆர்வம் குறிப்பிடத்தக்கது. பல அப்புவ வகை செடி, கொடிகளை தன் வீட்டுத் தோட்டத்தில் வளர்த்திருந்தார். குறிப்பாக 'போன்சாய்' வகை மரங்கள் சாயலோடு 52 ஆண்டுகளைத் தாண்டியதாய், ஆணால் மன் பானைத் தாண்டாத விழுதுகளோடு இன்றும் அவர் வீட்டுத் தோட்டத்தை அலங்கரிக்கும் ஆஸ்மரம் அதற்கு ஓர் உதாரணம். தான் எடுத்துக்கொண்ட எந்த ஒரு காரியத்தையும், முழுமையான ஈடுபாட்டோடும், கலைநயத் தோடும் செய்து முடிப்பார். எப்படிப் பார்த்தாலும் தனபால் ஒரு சகாப்தம். கலைஞர்கள் மத்தியில் அவர் 'தந்தை' என்ற நிலையில் வைத்துப் போற்றப்பட்டவர். தென்னகத்தின் நவீன ஓவிய, சிற்ப இயக்கத்தில், அது சம்பந்தமான வரலாற்றில் வேறு எந்தக் கலைஞரை விடவும் அவரது பங்களிப்பு மகத்தானது.

இவ்வாறாக, பலவேறு சிறப்புக்களுக்கும் உரியவரான அந்த மாபெரும் கலைஞர் தனது 82வது வயதில் கடந்த 15.5.2000 அன்று இயற்கை எய்தினார். அவரது வாழ்க்கை நிறைவானது தான் என்றாலும், அவரது மறைவால் கலை உலகில் ஏற்பட்டுள்ள வெற்றிடம் என்பது பூர்த்தி செய்ய இயலாத ஒன்றாகவே இருக்கிறது. கலைஞர்களுக்கும் சரணாலயமாக இருந்த பெரிய விருட்சம் ஒன்று சாய்ந்து விட்டது போன்ற உணர்வு எமது நெஞ்சைக் கவுக்கிறது.

அவர் வாழ்ந்த காலத்தில் நானும் வாழ்ந்திருந்தேன் என்பது மட்டுமல்ல ஒரு 40 ஆண்டுகள் அவரைக் குருவாய் தந்தையாய், சுக நண்பராய் அருகிருந்து அவரைத் தரிசித்ததை எனக்குக் கிடைத்த பெரும் பாக்கியமாகக் கருதுகிறேன்.

எல்லாக் கலைஞர்களின் சார்பாகவும் அந்த உயர்ந்த ஆக்மா சாந்தியடைய பிரார்த்திக் கிறேன்.


(சிற்சி தனபால் மறைந்தபோது எழுதி வெளியான கட்டுரை இங்கே தூற்றாண்டு நினைவுக்காட்டுவினையீடு செய்யப்படுகிறது. - ஆர். நூலாம்)

நினைவுகள்

திராட்சீ மருது

trotskymarudu@yahoo.com

## எங்கள் ஆசிரியர்



மதுரையில் தூயமரியன்னை உயர்நிலைப் பள்ளியில் 9 ஆம் வகுப்புப் படிக்கும் போதுதான் ஆனந்தவிகடனில் சிற்பி தனபால் எழுதியிருந்த “யிருள்ள படிப்பு இங்கே” என்ற கட்டுரையைப் பார்க்க நேர்ந்தது. அதைத் தொடர்ந்து “தமிழரசு” இதழிலும் சென்னை ஓவியக் கல்லூரி பற்றிய தகவல்கள் எனக்கு அறியக் கிடைத்தன. பள்ளி நாட்களில் ஓவியப் போட்டி களுக்குப் போகும்போது அங்கு வருகிற ஓவிய ஆசிரியர்கள் மூலம் சிறிது அறிந்து வைத்திருந்த நிலையில் ஆனந்தவிகடன் கட்டுரையில் முதல்வர் “தனபால்” அவர்களின் படம் இருந்தது. பிறகு எனது தந்தையார் சொல்ல அவர் 60களின் ஆரம்பத்தில் தனபாலை சந்தித்தது குறித்தும் எங்கள் வீட்டிலிருந்த பெரியார் சிற்பம் உள்ள புகைப்படத்தை

நண்பருடன் சென்று வாங்கிவந்து பத்திரப் படுத்தியிருந்ததும் நினைவில் இணைந்தது.

60களின் இறுதியில் மந்தைவெளியில் உள்ள சோலைமலை தாத்தா இருந்த தெருவிற்கு இரண்டு தெரு தள்ளி தனபால் வீடு இருந்ததால், அந்த நாட்களிலேயே அவரிடம் அறிமுகம் செய்து வைக்கப்பட்டேன். அன்றே உண் ஓவியங்கள் இருக்கிறதா என்று அவர் கேட்ட மாத்திரத்தில் ஒடிச் சென்று எடுத்துவந்து காண்பித்தேன். அவர் வெகுவாகப் பாராட்டிய தூடன் என்னை ஓவியக் கல்லூரியில் சேர்த்திட அக்கறையுடன் செயல்பாடார். கும்பகோணத்தில் அவர் பணி செய்து கொண்டிருந்தார். எனக்கு இடம் சென்னையில் கிடைத்து விட்டதா எனக் கேட்டு அறிந்து கொண்டார்.




பிறகு சென்னை ஓவியக் கல்லூரிக்கே நேரடியாக முதல்வராக வந்து நாங்கள் கல்லூரிக் கல்வியை முடிக்கும்வரையில் இருந்து ஓய்வு பெற்றார்.

அவருக்குக் கீழே ஓவியம் பயின்று தெளிவுபெற்று வெற்றிகரமான ஓவியர்களாகத் திகழ்ந்தவர்கள் ஏராளம் உண்டு. சிற்பி தனபால் அவர்களின் மாணவன் என்பதுவே எமக்குப் பெருமை. அவர் இணையற்ற ஆசிரியராக வாழ்நாள் முழுவதும் இருந்தார். ஓய்வுபெற்ற பின்புகூட இளம் ஓவியர்கள் குழவே இருக்கும் படி வாழ்வை அமைத்துக்கொண்டு சிறந்த குருவாகத் திகழ்ந்தார். கல்லூரி நாட்களில் ஓவியக் கல்லூரியில் அவருடைய வீடு பலருக்கு ஆதர்சமான இடமாகவும் இருந்தது. பல கிராமத்து இளைஞர்களுக்கு திறமை கொண்ட வர்களுக்கு சென்னை வாழ்வு சிரமமாக இருந்து தொடர்ந்து படிக்க முடியாமல் போய்விடுமோ என்கிற அவர்களின் சஞ்சலத்தைப் போக்கியவர் தனபால். கல்லூரியில் தனித்தனமையுடன் செயல்படும் இளம் கலைஞர்கள் மீது தனித்த அக்கறை கொண்டு அவர்களைத் தொடர்ந்து பாதுகாப்புடன் வளர்ப்பார். கல்லூரி வளாகத் திற்குள் உள்ள இயற்கைச் சூழலைக் காப்பதுவும் செடி, மரங்களின் மீது அவருக்கு இருந்த அக்கறையும் மாணவர்கள் மீது இருந்ததிலிருந்து



வேறு வேறு கிடையாது.

தனபால் வாத்தியார் என என் குடும்பத் தினரால் மதிப்புடன் அழைக்கப்பட்டு வந்த தனபால் அவர்களின் துணைவியார் மீனாட்சி அம்மாள் அவர்கள் மதுரையைச் சேர்ந்தவர். திரைப்பட நடிகர் எஸ்.எஸ்.ஆர். அவர்களின் தந்தை எனது பெரியப்பா. எனவே அவர்கள் சென்னை வந்து கல்லூரிக்கு என்னைப் பார்க்க வரும்போது முதலில் முதல்வர் தனபாலையும் அவர் துணைவியாரையும் சந்திக்கத் தவறுவ தில்லை. மீனாட்சி அம்மாள் இளம் வயதில் பெரியப்பாமுன் வளர்ந்தவர். கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் எனது தாத்தா சோலை மலையின் முதல் தயாரிப்பாளர். தனது சகோதரர் என்.எஸ்.திரவியத்தை ‘நீதிபதி’ திரைப்படத்திற்கு தயாரிப்பாளராக்குகியவர். என்.எஸ்.கிருஷ்ணன் பொதுவுடமை இயக்கத் தலைவர் ஜீவாவை தலைமறைவு காலங்களில் ஆசிரியர் தனபால் தமது இல்லத்திலேயே மறைத்துவைத்தார். எனது தந்தையார் பொது வுடமை இயக்க தொடர்பில் தேடப்பட்ட போது தட்பிக்க உதவியவர். மதுரை அழகர் கோவில் தர்மகர்த்தாக்களில் ஒருவர் செல்லம் அம்பலம். அவருடைய மகன்தான் மதுரை ஓவியர் கள்ளந்தறி முருகேசன். இவரும் தனபால் மதுரை வந்தபோது சிறுவயதில் அறிமுகப்



படுத்தப்பட்டு பின்னர் சென்னை ஓவியக் கல்லூரி வந்து படித்தவர்.

ஆசிரியர் தனபால் துணைவியார் குடும்பத்தவர்களே மதுரை ‘கொலாஷ் ஸ்டுடியோஸ்’ என்ற புகைப்பாட ஸ்டுடியோவுக்குச் சொந்தக் காரர்கள். 40களில் இருந்து 70கள் வரை மிகப் புகழ்பெற்ற நிறுவனம் என்பதுடன், மதுரை வரலாறை புகைப்படமாக்கிய நிறுவனமும் ஆகும்.

எனக்குப் பிறகு எனது உடன்பிறந்த சகோதரர் போஸ் மருதநாயகம் ஆசிரியர் தனபால் அவர்களின் மாணவனாகவும் அவர் ஓய்வு பெற்றுள்ள தனது பிள்ளை போலவும் அருகிலேயே வைத்துக்கொண்டு கொண்டாடி னார்.

கில் நேரங்களில் மீனாட்சி அம்மாள் அவர்களுடன் என் சகோதரரும் நானும் இருக்கும்போது மதுரை பற்றிய பேச்சு வந்தால் ஆசிரியர் தனபால் “ஆ!!! மதுரைக்காரரவங்கள் லாம் சேர்ந்துட்டாங்கப்பா!” என்று கிண்ட லாகச் சொன்னால் அவரது துணைவியார் பேப்பா. நம்ம மதுரையைப் பற்றி இவங்களுக்கு





என்னப்பா தெரியும்!” என்று சிரித்துக் கொண்டே சொல்வது என் மனதில் சித்திரமாக அப்படியே இருக்கிறது.

சிற்பி ராய் சவுத்திரியுடன் நிமுலாக




இருந்தவர் தனபால் பின்பு பனிக்கருடன் சோழமண்டலம் உருப்பெறுவதற்கு பக்கபல மாக இருந்தவர். சோழமண்டலம் கிராமம் முகப்பேர் பக்கம் இருக்கலாம் என பனிக்கர் அரைமணதுடன் முடிவுசெய்தபோது இல்லை நாட்டின் மிக முக்கிய கலைச் செல்வமான மாமல்லபுரம் சாலையில் தான் இருக்க வேண்டும் என கடைசி வரை உறுதியாக இருந்தது தனபால்தான் என்று ஓவியர் ஆதிமூலம் சொல்லக் கேட்டிருக்கிறேன்.

பெரியார், பாரதிதாசன், ராதாகிருஷ்ணன் போன்றவர்களை அவர் வடித்த சிற்பங்களும் 40களில் இருந்து அவரது கோட்டுச் சித்திரங்களும் சிற்பங்களும் தமிழ்நாட்டின் அப்போதைய சமகால கலைமேம்பாட்டைப் பிரதிபலித்திருக்கிறது. தீராத காதலோடு சிற்ப, ஓவிய, நாட்டிய நாடக வெளியில் பயணித்து இளம் கலைஞர் களுக்கு ஒரு கலங்கரை விளக்கமாகவே திகழ்ந்தார். நூற்றாண்டு காலம் அவருடைய நினைவைப் போற்றாம்படி அரசும் அதன் தொடர் செயல் பாடுகளும் தமிழக இந்திய ஓவிய வெளியில் செயல்படும் கலைஞர்களும் இருக்க வேண்டி அவரை நினைவில் நிறுத்தி வணங்குகிறேன்.

(சிற்பி தனபால் மறைந்தபோது எழுதி வெளி யான கட்டுரை இங்கே நூற்றாண்டு நினைவுக்காம் மறுவெளியீடு செய்யப்படுகிறது - ஆர்.)

## ச.தனபால்



**தமிழகத்தின் தலைசிறந்த ஓவியரும், சிற்பியுமான திரு. சதனபால் அவர்கள் இன்று உயிருடன் நம்மிடையே இல்லை என்றாலும், அவர் அனைவரிடமும் உணர்வாக இருப்பது உண்மை. அவரைப் பற்றியும், அவருடைய படைப்புகளைப் பற்றியும் வளரும் கலைஞர்கள் அறிந்து கொள்ள உதவும் வகையில் ஆவண மாக்கிட முயற்சி எடுத்த என்னை அதற்கு காப்பாட்சியர் (Curator) ஆக நியாரித்து சிறப்பாக நடத்த வழிவகுத்த லலித கலா அகாடமிக்கு என் நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன். திரு. தனபால் அவர்களுடன் நான் 1946 ஆம் ஆண்டு தொடங்கி அவருடைய வாழ்நாள் முடிய உடன் இருந்தவன் என்ற ஒரே அடிப்படைக் காரணத் தால், அவரைப் பற்றி நன்கு அறிந்துள்ளாவன் என்பதால், ஆவணமாக்கும் பணிக்கு என்னை தேர்ந்தெடுத்ததில் நான் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன். என்னுடன் இணைந்து இப்பணி யில் பங்குகொண்ட முதல்வர் இராபாபாஸ்கரன், அரசினர் கலை தொழில் கல்லூரி, சென்னை,**

திரு. பவானி சங்கர், ஓவியர் ஆசிரியோருக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன்.

தமிழ்நாட்டின் ஓவிய சிற்பக் கலைகளின் வனர்ச்சியினை சிறுவயதிலிருந்து நான் அறிந்ததில் திரு. தனபால் தலைசிறந்த ஓவியர் மட்டுமின்றி தலை சிறந்த சிற்பியும் கூட தலை சிறந்த ஓவியர் என்பதைக் காட்டிலும், ஓவியர் களில் அவருக்கு அவரே நிகரானவர் எனக் கூறலாம். கலைத்துறையில் சிறந்த (ஓவியர்) ஆசிரியர் என்றும் பெரியதோர் இடத்தை அவர் பெற்றுள்ளார். அவரைப் போன்ற ஆசிரியரை, நான் கண்டதில்லை. நானும் அவருடைய மாணவர் எனக் கூறிக் கொள்வதில் பெருமை மிக அடைகிறேன். அவ்வாறே தமிழ்நாட்டில் உள்ள பல ஓவியர்களும், சிற்பிகளும் திரு. தனபாலுடைய மாணவர் என்பதில் பெருமை கொள்கிறேன். அவர் மட்டும் கலையுலகில் ஆசிரியராக இல்லையெனில் தமிழ்நாட்டு ஓவியர்கள் சிற்பிகள் பலர் வெளிவருவதற்கு வாய்ப்பு இல்லாது போயிருக்கும் என்பது



உறுதி. காரணம், அவருடைய ஆசிரியராய் ஆற்றிய பணி மட்டுமல்லாமல் அவர் கட்டிய அன்பு, அளித்த ஆதரவு, ஊட்டிய ஊக்கம் ஆகியவை இவர்கள் கலைஞர்களாய் வெளிவருவதற்கு நல்ல வாய்ப்பாக இருந்தது.

சென்னை அரசு கலைத்தொழில் கல்லூரி யில் திரு. டி.பி.ராய் சௌத்திரி முதல்வராக இருந்த காலத்தில் 1958ஆம் ஆண்டு அவர் பணிபுறிந்த இந்திய நவீன பாணி ஓவியக்கலை சிற்பக்கலை ஆகியவற்றைப் புகுத்துவதற்கு திரு. கே.சி.எஸ்.பணிக்கர் எடுத்த முயற்சிக்கு அவருடன் இவர் ஒத்துழைப்பு தந்து ஆவன செய்தது மட்டுமின்றி தானும் அவ்வழியை கடைப்பிடித்து மாணவர்களுக்கும் ஊக்கமளித்த தால், இன்று நாம் இந்திய அளவிலும், உலக அளவிலும் தலைசிறந்து விளங்குகின்றோம் / விளங்குகின்றனர். திரு. தனபால் தன்னிடமிருந்து இந்திய பாணி கலைஞர்கள் பலர் ஓவியத் திறமைக்கு அதையே அவர் தொடர்ந்து பின்பற்றி இருந்தாலும் அவருடன் வேறு யாரும் போட்டு போட முடியாத நிலை இருந்திருக்கும்.

மளித்து பல மாநிலங்களில் கண்காட்சிகள் பலவற்றை நடத்தி தானும் அவற்றில் கலந்து கொண்டு இத்தகு முயற்சிகளில் வெற்றியை எட்டியவர். இதற்காக தன் வீட்டையும் மறந்த ஆசிரியர் ஆவார். இக்கால கட்டத்தில் அவருடன் பணியாற்றிய ஆசிரியர்களும், மாணவர்களும் ஒருங்கே அவருடைய வழிகாட்டுதலில் வளர்ச்சிபெறும் வாய்ப்பினைப் பெற்றார்கள். அவர்களில் பெயர் குறிப்பிடத்தக்கவர்கள். திரு. எல்.முனுசாமி, திரு. ஏ.பி.சந்தானராஜ் ஆகிய ஆசிரியர்களும் திரு. கே.எம்.ஆதிமூலம், திரு. இராபாபாஸ்கரன், திரு. சித்தினாமுர்த்தி போன்ற மாணவர்களுமாவர். மற்ற மாநில மாணவர்கள் திரு. வி.விஸ்வநாதன், திரு. குன்னிராமன், திரு. எஸ்.ஜி.வாசுதேவன், திரு. கேவிஹுரிதாசன், திரு. அக்திராம் நாராயணன், திரு. சதானந்தன் ஆகியவர்கள் ஆவர்.

பின்னர் திரு. கே.சி.எஸ்.பணிக்கர், கல்லூரி யின் முதல்வராக பணி ஒய்வு பெற்ற பின் தமிழ் நாட்டில் வாழுகின்ற ஓவிய சிற்பக் கலைஞர்கள் ஒன்றுகூடி செயல்பட வேண்டுமென்று மற்றையோர் எவர்க்கும் புலப்படுத்தாமல், திரு. தனபால் அவர்களுடன் கலந்து பேசி கலைஞர்கள், கைவினை ஒன்றியம் கல்லூரியில் பணிபுரிந்த ஆசிரியர்கள், மேலே குறிப்பிட்ட மாணவர்கள் ஆகியோர் ஒன்றாக சேர்ந்து ஒரு ஓவியர்களுக்கான நிறுவனத்தைத் தொடங்கினார். அதுதான் இன்று சோழ மண்டல ஓவிய கிராமம் என்ற பெரும் பெயருடன் நடத்தப்பட்டு வருகின்றது. சோழ மண்டலத்தை தொடங்கி வாங்கப்பட்ட இடத்தில் வேலி போடும் பணி முதல் அங்கு தங்குவதற்கான கொட்டகை அமைக்கும் பணி வரையிலும் தனக்கும் பணியில் ஈடுபட்டோருக்கும் மைலாப் பூரில் தன் வீட்டிலிருந்து சமைத்து உணவினை திரு. தனபால் அவர்கள் சோழமண்டலத்துக்கு தனது சைக்கிளிலேயே எடுத்துச் சென்று வந்தார். அதனை நிறுவிட அவர் உழைத்த உழைப்பு, சிந்திய வியர்வை வரலாற்றின் பக்கங்களில் பொன் எழுத்துக்களில் பதியப்பட வேண்டியவை ஆகும். (அன்றைய காலகட்டத்தில் போக்குவரத்து வசதிகள் ஏதும் அற்ற நிலையைக் கருத்தில் கொள்ள வேண்டும்).

அவ்வாறு பாடுபட்ட சோழமண்டலத்தின் நிறுவன உறுப்பினர் ஆகிய திரு. எஸ்.தனபால் தன் வாழ்நாள் முழுவதும் அதன் வளர்ச்சிக்காக உழைத்தவர். பல நேரங்களில் பலரால் ஏமாற்றப்பட்டதை எண்ணி ஏக்கமுறைது, ஏற்ற கலைப் பணியில் கருத்தாய் வாழ்நாள் முழுவதும் இருந்தார். அவருடைய பலன் கருதாத உழைப்பு

தான் இன்று மேம்பட்ட நிலையில் இருப்பதற் கோர் காரணம், எனில் மிகையன்று. இவ்வாறு அவர் செய்யத் தவறி தன்னலத்தை மட்டும் கருதியிருந்தால், இன்று தமிழ்நாட்டில் ஓவியர்கள் சிற்பிகள் இத்தகு மேல் நிலையில் இருந்திருக்க வியலுமா? என்பது ஜயமே.

### கலையில் அவர்

திரு தனபால், அவர்களுடைய ஓவியங்கள் பழமையை / மரபைத் தழுவி இருந்தாலும், அதிலும் அவருக்கென்று ஒரு தனி பாணியில் செய்துள்ளார். அவருடைய ஓவியங்களை கண்ணுற்று பார்க்கும்போது பழமையை எவ்வளவு எளிமைப்படுத்த முடியுமோ அவ்வளவு எளிமைப்படுத்தி செய்துள்ளார் என்பது நன்கு விளக்கும். எவ்விடமும் இம்மாதிரியான ஓவியங்களை இதுநாள் வரையிலும் நான் கண்டில்லை. அவருடைய ஓவியங்களில் தஞ்சை பெரிய கோயில் கோபுரத் தில் இருக்கும் சிற்பங்களையும் உள்ளிருக்கும் கவர் ஓவியங்களையும் மற்றும் கர்நாடக மாநிலத்தில் உள்ள நாசிபூர், ஹாசன் கோயில்களில் சிற்ப சாயல்களை காண முடிகிறது.

அவர் எந்தவொரு ஓவியத்தையும் வரையும்போது தூரிகையைக் கொண்டு நேரடியாக எழுதும் பழக்கம் உள்ளவர். பெங்சிலோ ரப்பர் போன்றவற்றை பயன் படுத்தியதில்லை. இதுநாள் வரை வேறு எவரிடமும் இத்தகு திறனை நான் கண்டதில்லை. பயிற்சி ஓவியத்திற்கு ஆகியவை இருந்ததால் அவர் தற்கால ஓவியத்தினை, சிற்பத்தினை அழுகுற செய்துள்ளார். உதாரணமாக அவர் செய்த மர சிற்பம் மிக எளிமையாக செய்யப் பட்டு உள்ளதை இதற்கு எடுத்துக்காட்டாக குறிப்பிடலாம். அவர் பணியாற்றிய கல்லூரியில் மேற்கிந்திய பாணி சார்ந்த நிலை முன்பு இருந்த போதிலும், திரு. தனபால் அவர்கள் நமது இந்திய ஓவிய சிற்பக் கலைகளுக்குப் பழுதில்லாமல், இந்திய கலாச்சாரத்தை புகுத்தி, தற்போதுள்ள மேற்கத்திய ஓவியப் பாணியில் தனது சிற்பங்களை செய்துள்ளார் என்பது குறிப்பிடத் தக்கது. அது மட்டுமல்லாமல் அவர் பல புகழ் பெற்ற தலைவர்களின் சிற்பங்களை தனது பாணியிலேயே செய்துள்ளார். அவர் ஓவியம் மட்டுமல்லாமல் பீங்கானுக்காகவும், நகைகளுக்காகவும் வடிவமைத்துள்ளார். அவர் கண்காட்சிகளில், கலைப்படைப்புகளை பார்வைக்கு தகுந்தவாறு அமைப்பதில் வல்லுநர் ஆவர்.

### ஆசிரியர் பணி காலத்தில்

திரு. தனபால் அவர்கள் கல்லூரியில் ஆசிரியராக இருந்த காலத்தில் நான் சிற்பக்கலை

பயின்று வந்தேன். சிற்பக்கலையில் கோட்டோவிய வகுப்புக்கள் நடத்துவதற்கு சரியான ஆசிரியர் இல்லாததால், நான் சிற்பக்கலையில் இருந்து கோட்டோவியத்தில் தேர்ச்சி பெறுவதற்காக அவருடைய வகுப்பிற்கு செல்வது வழக்கம். அப்போது அவர் மாணவர்களுக்கு எவ்விதத்தில் பயிற்சி தந்தார் என்பதை பல நேரங்களில் பார்க்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அவர் மாணவர்களுக்குச் சொல்லித் தரும் விதம் மிகவும் நுட்பமாகவும், எனிமையாகவும் இருக்கும். ஒரு உருவத்தினை மாணவர் வரைந்தால், அதன் மேல் அவர் எதையும் திருத்தாமல் அத்தாளின் பக்க வடிவத்தில் வரைந்து காட்டும் பழக்கம் உள்ளவர். இது மாதிரி பழக்கத்தினை நான் யாரிடமும் கண்ட தில்லை. ஒரு ஆசிரியர் திருத்துவது என்றால் மாணவர்கள் செய்ததிலேயே திருத்தப்படுவது வழக்கம். சில மாணவர்களுக்கு சந்தேகம் கேட்கும் நேரத்தில் தானோரு காகிதத்தினை எடுத்து அதில் எழுதி காணபிக்கும் ஆசிரியராவார்.

இவ்வளவு திறமையும் அனுபவமும் உள்ள ஆசிரியர் பல நேரங்களில் தன் தகுதிக்கு கிடைக்கவேண்டிய பலன்களை இழந்துள்ளார் என்பது வருந்தக்கூட்டதாகும். திரு. தனபாலுக்கு பதவி மோகமின்றி கலையில் அதிக நாட்டம் கொண்டதினால், மாணவர்கள் மத்தியில் அவருக்கு மரியாதையும் மதிப்பும் இருந்ததை நான் கண்கூடாக பார்த்துள்ளேன். அவர் இவ்வாறு இருந்ததினால், இன்றைய ஓவிய சமூகத்தில் அவரால் வளர்க்கப்பட்டவர்கள் மிகவும் திறமைசாலியாக இருப்பதை காண முடிகிறது. இதை உறுதிப்படுத்தும் வகையில்



திரு. எல்.முனுசாமி, திரு. எ.பி.சந்தானராஜ் மற்றும் திரு. ஆர்.பி.பாஸ்கரன் ஆகியோர் சென்னை கலை தொழில் கல்லூரியின் முதல்வர் பதவியினை வகித்துள்ளார்கள் என்பதுடன் ஓவியர்களாகவும் இன்னாள் வரை திகழ்ந்துள்ளார்கள்.

அவருடைய பணிக்காலத்தில் அவருடைய இல்லத்திற்கு செல்லாத ஆசிரியரோ, மாணவர்களோ கிடையாது என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்றாகும். கல்லூரி படிப்பை முடித்த மாணவர்களும் அவரிடம் நெருங்கிய பழக்க மூள்ளவராக இருந்ததை நான் கண்கூடாக பார்த்துள்ளேன். அது மட்டுமல்லாமல் அவர் முதியவர்களுக்கும் குழந்தைகளுக்கும் ஓவிய பயிற்சி தருவதில் அவருக்கு இணை அவரே என்று கூறலாம். காரணம் ஆசிரியர்கள் ஒரு வயதிற்கு கீழிறங்கி ஓவியப் பயிற்சி தருவது மிகவும் கடினம். அவர் இறக்கும் தருவாயிலும் குழந்தைகளுக்கும் செய்முறை பயிற்சி தந்தது என்னை மிகவும் வியக்க வைத்துள்ளது. அப்படி பயிற்சி பெற்ற மாணவர்களில் எனது இரண்டு மகன்களும் அடங்குவர். அவரால் பயிற்சி பெற்ற மாணவர் திரு. அருளரசன் பள்ளி மாணவனாக இருந்த காலம் முதல் இன்று கல்லூரியில் ஆசிரியர் பணியில் அமர்ந்துள்ளார் என்பது அவருடைய பயிற்றுவிப்பு திறமைதான் என்று கூற வேண்டும்.

எதோ ஆசிரியராக இருந்து ஓய்வு பெற்ற பின் தன் கடன் முடிந்துவிட்டது என்று நினைக்காமல் தொடர்ந்து தன் வாழ்நாள் இறுதி வரையிலும் மற்றவர்களுக்கும் பயனுள்ளதாக



இருந்த ஆசிரியரை இதுநாள் வரை நான் யாரையும் கண்டதில்லை. மேலும் தமிழ்நாடு ஓவிய நுண்கலை குழுவால் நடத்தப்பட்ட பள்ளி ஓவிய ஆசிரியர்களுக்கான குறுகிய கால பயிற்சி வகுப்புகளில் ஆசிரியர்களுக்கு ஆசிரியராக இருந்திருக்கிறார்.

இவருடைய கால கட்டத்தில் தமிழ்நாடு ஓவிய நுண்கலைக்கும் உறுப்பினராகவும், லலித கலா அகாதமி உறுப்பினராகவும், சோழ மண்டல நிறுவன உறுப்பினராகவும், தென் னிதியை ஓவியர்கள் சங்கத்தின் செயலாளராகவும் இருந்தபோது முன்னாள் தமிழக முதல்வர் திரு. பக்தவச்சலம் அவர்கள் இச்சங்கத்தின் தலைவராகவும் இருந்திருக்கிறார். அவருக்குப் பின்பு இச்சங்கத்தின் தலைவராக திரு. தனபால் இருந்துள்ளார்.

முதன்முதல் காங்கிரஸ் கண்காட்சியில் அவரின் வண்ணக்கலை ஓவியத்திற்கு தங்கப் பதக்கமும், தமிழ்நாடு அரசு விருதும், கலை செம்மல் விருதும் லலித் கலா அகாடமி விருதும், தோழமை கல்வி கழக உறுப்பினர் விருது ஆகிய விருதுகளைப் பெற்றிருக்கிறார். மேலும் இவரை லலித் கலா அகாடமி வெளி நாடு செல்வதற்கு தேர்ந்தெடுத்து அனுப்பியுள்ளது.

நடராஜ் சகுந்தலா நாட்டிய நாடகத்தில் ஒரு அங்கம் வகித்து நாட்டியம் ஆடியதற்காக அறிஞர் சி.என்.அண்ணாதுரை இவருக்கு புகழாரம் கூட்டியது மிகப் பெருமைக்குரிய ஒன்றாகும். இவர் ஓவியத்தில் மட்டுமில்லாமல் நாட்டியத்திலும் மிகச் சிறந்து விளங்கினார். நாட்டியத்திற்கு அணியக்கூடிய அணிகலன் களை வடிவமைத்து அவரது நடனத்திற்கேற்ப, அதனை என் முன்னோர்களால் செய்து தரப்பட்டுள்ளது. (இதுபோல் அணிகலன் இதுநாள் வரை யாராலும் செய்யப்படவில்லை என்பது நான் அறிந்ததாகும்)

இவருடைய ஓவியங்களில் தென்னிந்திய பாணி இருப்பதை யாராலும் இன்று வரை மறுக்க முடியாது.

#### மனிதப் பற்றுக் கோட்பாடு

திரு. தனபால் அவர்கள் எந்தக் காலத்திலும் கோபமடைந்து நான் கண்டதில்லை. அவருக்கு கோபம் வந்தால் மௌனமாகவே இருந்துவிட்டு சிறிது நேரத்திலேயே மறந்து விடுவார். அவருடைய இல்லத்திற்கு யார் சென்றாலும் அவர்களை தனது வேலையைக் கருதாமல் வந்தவர்களுடன் நீண்ட நேரம் உரையாற்றி அவர்களுக்கு அங்கே விருந்தளித்து, அவர்களை வழியனுப்புவதற்காக சைக்கிணுடன்



பேருந்து நிலையம் வரை சென்று வழியனுப்பி வைப்பது யாருக்கும் இல்லாத ஒரு குணமாகும். அவரிடம் உதவி என்று சென்றவர்களுக்கு அவர் எவ்வகையிலாவது உதவி செய்யத் தவறிய தில்லை.

அவருடைய இல்லத்தில் அவர் எந்த நேரமும் ஓய்வில்லாமல் ஏதேனும் வேலையை செய்து கொண்டிருப்பார். ஓவியம் செய்து கொண்டே அவர் போன்சாய் மரங்கள் வளர்ப்பதில் மிகவும் அக்கரை கொண்டவராக இருந்தார்.

எனது முன்னோர்கள் இக்கல்லூரியில் ஆங்கிலேயர் காலத்திலிருந்து வேலை செய்து வந்தார்கள். சுமார் 1946 ஆம் ஆண்டு வாக்கில் திரு. தனபால் அவர்கள் எங்கள் பட்டறைக்கு, நடனத்திற்கு உரிய ஆபரணங்கள் செய்வதற் கான படங்களுடன் வருவார். எனது சிறிய தகப்பனார் திரு. சந்தரம் ஆச்சாரி இக்கல்லூரி யிலேயே பணியில் இருந்தவர். அன்றிலிருந்து திரு. தனபால் அவர்களை எனக்கு நன்றாகத் தெரியும். நான் 1948 ஆம் ஆண்டு கல்லூரியில் சேர்ந்து படித்தேன். நான் சிற்பக்களை பயிலும்போது திரு. தனபால் அவர்களுடைய வகுப்பிற்கு வரைவதற்காக சென்ற நேரங்களில் அவர் எனக்கு வகுப்பில் அனுமதி தந்ததல்லாமல் எப்படி வரைய வேண்டும் என்பதை சொல்லிக் கொடுத்த எனது ஆசான் ஆவர். அவர் சொல்லிக் கொடுக்கும் விதத்தை ஏற்கனவே சொல்லியுள்ளேன். ஏதோ சில காரணங்களால் நான் சிற்பக் கலையில் இருந்து பட்டயம் பெறாமல் நின்றுவிட்டேன். இக்காரணங்களை அறிந்த திரு. தனபால் 1960 ஆம் ஆண்டு என்ன அழைத்து பீங்கான் பிரிவில் வடிவமைப்பாள்

ராக பணிபுரிய வேலை வாய்ப்பளித்தார்.

என்னுடைய வளர்ச்சியில் அவருக்கு நிறைய நாட்டம் இருந்ததல்லாமல் பீங்கான் பிரிவில் முன்னேற்றத்திற்காக கூடவே இருந்து அறிவுரை கூறினார். இப்படி குடும்பத்திலும், கல்லூரியில் பணிபுரியும் போது ஏற்பட்ட நெருக்கத்தினால் அவருக்கு மகனாகவே இருக்கும் வாய்ப்பினைப் பெற்றேன். அவருடைய இல்லத்தில் நான் இருக்கும் போதெல் லாம் அவருடைய பணியினை பார்த்துப் பழகிக்கொள்ள வாய்ப்பாருந்தது. இவ்வாறாக பல ஆண்டுகள் செய்ததின் பொருட்டு நான் இந்தைலக்கு உயர்ந்துள்ளேன். அவருடைய அனுபவங்கள் எனக்கு கிடைக்கப்பெறாவிடின் என்னால் இந்த நிலைக்கு வர இயலாது எனத்தருதுகிறேன்.

அவருடைய பணிகள் என்னைக் கவர்ந்த தால், நானும் அவ்வழியிலேயே செல்வதற்கு ஏதுவாக இருந்தது. ஒரு மனிதன் பிறருக்காக செயல்படுவதால் அவர்களின் நிலை மேலோங்குமே தவிர, கீழ்நிலை அடையாது. இதில் திரு. தனபால் அவர்களும் வெற்றிபெற்ற ஒருவராவார்.

நான் ஒவ்வொரு முறையும் செய்யும் பணிகளில், அக்கறையும் ஆதரவும் அவற்றை மேம்படுத்துவதில் அறிவுரையும் வழங்கியுள்ளார். இதைப்போல் அவர் எல்லோருக்கும் வழிகாட்டியுள்ளார் என்பதை கண்கூடாகப் பார்த்திருக்கிறேன்.

திருவள்ளுவரின் துணைவியார் வாசகி அம்மைப்போல் திரு. தனபால் அவர்களின் துணைவியார் திருமதி மீனாட்சி அம்மையார் அவர்களும் தனது கணவரின் குணத்தினையே ஒத்திருந்ததால் தான் திரு. தனபால் அவர்களால் மற்றவர்களுக்காக தன் உழைப்பை தருவது சாத்தியமாயிற்று. இன்று திரு. தனபால் அவர்கள் எல்லோருக்கும் வழிகாட்டியாக இருந்திருக்கிறார் என்றால் அதன் பங்கு திருமதி. மீனாட்சி அம்மையார் அவர்களையும் சேரும்.

திரு. தனபாலுக்காக அவருடைய ஓவியங்கள் மற்றும் சிற்பகளை கண்காட்சி அமைத்து அவருடைய கலைப்படைப்புகளை இதற்கு மேல் வரும் எதிர்கால மாணவ சமுதாயம் பயண்பெறும் அளவில் ஒரு சிறு புத்தகமாக அச்சிட்டு ஆவணம் செய்ததற்காக மீன்டும் ஒருமுறை லலித் கலா அகாடமிக்கு எனது நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.

(சிறுசி தனபால் மறந்தபோது எழுதி வெளி யான கட்டுரை இங்கே நாற்றான்டு நினைவுக்காய் மறுவெளியீடு செய்யப்படுகிறது. - ஆர்.)

கட்டுரை

இரா.மோகனராஜன்

mohanrajan.r@gmail.com

## புல்வாமா தாக்குதல் - தேசப்பற்று அரசியல்..!



தூத்துக்குடி மாவட்டம், கோவில்பாடி அருகிலுள்ள சிவலப்பேரியில் உள்ள அந்த மண்ணுடிசை வீடு திடீரென்று பரபரப்பாகிறது. வீரிட்ட அழுகுரல்கள் கேட்கின்றன. அக்கம் பக்கத்தினர் என்ன ஏதுவென்று புரியாமல் அந்த வீட்டைச் சுற்றிக் குழுமுகின்றனர். நாட்டின் எல்லையில் நடந்த குண்டு வெடிப்பின் அதிரவு அந்த சிறு கிராமத்திலும் மரண ஒலத்தை எழுப்பிச் செல்வதை சொல்லில் வடிப்பது அத்தனை எளிதல்ல. எனினும் அந்த வீட்டின் கடைசி மகன் சுப்பிரமணியனின் மரணத்தில் எழுந்த அழுகுரல்களைத் தாங்கும் சக்தி அந்த வீட்டின் மண்குடிசைக்கு நிச்சயம் இருந்திருக்க முடியாது.

நிச்சயிக்கப்பட்ட மரணத்திற்கு பழக்கப் பட்ட படையணி வீரர்களில் ஒருவராக கூப்பிரமணி இருந்தாலும் நிச்சயமற்ற நாளில் அவரது படுகொலை நடந்துவிட்டது. தனது மரணத்திற்கு ஒரு மணிநேரத்திற்கு முன்பாக பணிக்குச் செல்வதாக தனது மணைவியிடம் தொலை பேசியிருந்தார். மீண்டும் பேசுவதற்கு அவர் இருக்க வில்லை. படையணித் தரப்பிலிருந்து கூப்பிரமணியனின் மரணச் செய்தி மட்டுமே வந்தது. திருமணமாகி ஒன்றரை

ஆண்டுகள் ஆன நிலையில் அவரது மனைவி நிர்க்கியாகிவிட்டார். வயதான தாய், தந்தையர் உழவுக் கல்கள். இவர் மட்டுமல்ல. இதே அழுகுரல்கள், இதே அவல நிலை, இதே நிச்சயமற்ற வாழ்வு என பிறிதொரு படைவீரர் சிவசந்திரன் வீடும் துயரார்ந்து நிற்கிறது. அரியலூர் மாவட்டம் தாபழூர் கார்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் அவர். இளம் மனைவி, இரண்டு வயது மகன். வயதான தாய், தந்தையர் இவர்கள் இரண்டு பேரையும் சமக்கும் பொறுப்பு மருமகள் தலையில்.

சம்மு-காஷ்மீர் புல்வாமா மாவட்டத்தில் எல்லைப் பாதுகாப்புப் படையில் தொடர் அணியின் மீது காஷ்மீர் தீவிரவாதிகள் என சொல்லப்பட்டவர்கள் நடத்திய தாக்குதலில் பாலியானவர்களில் இவ்விரண்டு தமிழர்கள் உட்பட 46 பேர் உடனடியாக உயிரிழந்துள்ளனர். நாட்டின் பல வேறு இடங்களிலிருந்து பணியாற்றிய இளம் படைவீரர்கள் தமது விடுமுறையை முடித்துக் கொண்டு பணிக்குத் திரும்பும் நிலையிலே இத்தாக்குதல் நிகழ்ந்து கொண்டுள்ளது.

அமெரிக்கா போன்ற நாடுகள் இந்திகழ்வை பயங்கரவாதத்தாக்குதல் என்று

கண்டித்திருப்பதுடன் இந்தியாவிற்குத் துணை நிற்பதாகக் கருகிறது. இந்தியா வழமைபோல இது பாக்கிஸ்தானின் வேலை என்று சொல் வதுடன் நில்லாது பாக்கிஸ்தானுக்கு தான் இது வரையிலாக வழங்கிவந்த மிகவும் வேண்டப் பட்ட நேச நாடு என்ற சிறப்புத் தகுதியை திரும்பப் பெற்றுக் கொண்டுள்ளது.

புல்வாமா தாக்குதலையுடுத்து பிரதமர் மோடி தலைமையில் கூடிய பாதுகாப்பு அமைச்சரவைக் கூட்டத்தில் எல்லைப் பாது காப்புப் படையினருக்கு சகல அதிகாரத்தினை யும் வழங்கிக் கொண்டுள்ளது. இது மேலோட்ட மாகப் பார்க்கும் போது பாக்கிஸ்தான் எல்லைப் படை வீரர்களையும், காஷ்மீர் தீவிரவாதிகளையும் கட்டுப்படுத்தி, ஒழித்துக்கட்டுவதற்கான ஆணை என்று எடுத்துக் கொண்டாலும் மறுபக்கத்தில் அப்பாவி காஷ்மீரிகளை கைது செய்து, காவலில் வைக்கவும், சந்தேகத்தின் பெயரில் சுட்டுக் கொல்லவுமே பயன்படும் என்று சொல்ல முடியும். ஆனால் மோடி தலைமையிலான பாஜக அரசு அது பற்றியெல்லாம் இப்போது கவலைப்படத் தயாராக இருக்க வில்லை. அவர்களுக்கு வேண்டிய தேசப் பற்றுவை பற்ற வைப்பதற்குப் போதுமான இன்னும் சொல்லப்போனால் அதைவிடக் கூடுதலான நிகழ்வு ஒன்று கிடைத்துவிட்டது. நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் பாஜக பாக்கிஸ்தானுடன் போரால்லாத போர் ஒன்றை அறிவிக்கக்கூடும் என்று அரசியல் நோக்கர்கள் ஊகங்கள் வெளியிட்டுக் கொண்டிருக்கும் நேரத்தில் புல்வாமா நிகழ்வு அவர்களது தேசப்பற்று அரசியலுக்கு வலு சேர்ப்பதாக இருந்து கொண்டுள்ளது.

புல்வாமா தாக்குதல் காஷ்மீரி தீவிரவாதிகள் திட்டமிட்டாலும் அதை நடத்திக் கொடுத்தது பாஜக தலைமையிலான அரசும் உளவுத் துறையும் என்ற பேச்சு இப்போது சமூக ஊடகங்களில் கசிந்து கொண்டுள்ளதை ஒட்டு மொத்தமாக ஒதுக்கித் தள்ளிவிட முடியும் என்று தோன்றவில்லை. தேசத்தையும், தேசப் பற்றையும் ஒட்டுமொத்தமாக குத்தகைக்கு எடுத்துக் கொண்டுள்ள பாஜக, சங்க பரிவாரக் குழுக்கள், இந்த தாக்குதலுக்கு காரணமாக எப்படி இருக்க முடியும் என்ற கேள்வி அரசியல் அப்பாவிகளுடையதாகவே இருக்க முடியும். கொலை செய்யும் நோக்கத்துடன் வருபவ னுக்கு கதவைத் திறந்து வைத்தாலே போதுமானது தான். வேறு உதவிகள் செய்யவேண்டும் என்பதில்லை. குறிப்பாக உலகின் மூன்றாவது தரைப்படை வலுகொண்ட இந்திய படையனித் தொடர்புடைய பாதுகாப்பு ஏற்பாடுகள்

சோடையானவையாக இருக்க முடியாது. குறிப்பாக தீவிரவாதிகளும், அன்டைநாட்டு உளவுப் பிரிவினரும், அவர்களது ஊடுறுவும் படையினரும் கழக்கமான நடவடிக்கைகளை கவனித்து பாதுகாப்பு ஏற்பாடுகளில் எந்நேர மும் கவனத்தைக் குவித்து வைக்கப்பட்டிருக்கும் சம்மு-காஷ்மீர் தேசிய நெடுஞ்சாலை என்பது இந்திய அதி உயர் பாதுகாப்பின் ஓர் முக்கிய நரம்போட்டமாகும். அதில் ஏற்படும் சீர்குலைவு என்பது இந்தியாவின் இதயப்பகுதியையே உலுக்கக் கூடியதாக்கும் எனவே அந்தப் பகுதியில் சம்முவிலிருந்து காஷ்மீருக்கு திரும்பிக் கொண்டிருந்த வாகனத் தொடர் அணியின் மீது மிக அருகிலிருந்து தாக்குதல் தொடுக்க முடிகிறது என்பதே மிகப் பெரிய பாதுகாப்புத் தொடர்பான அவமானமாகும்.

கிட்டத்தட்ட 76 பேருந்துகளில் 2700 படை வீரர்களை ஏற்றிக் கொண்டு அணி வகுத்துச் சென்ற வாகனங்கள் மீது கமார் 300 கிலோ ஆர்.டி.எக்ஸ் வெடி மருந்துகளுடன் ஊடறுத்துச் சென்ற கார்பியோ கார் வெடிக்க வைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக நன்கு திட்டமிட்டு, காத்திருந்து அதிகமான வீரர்கள் செல்லும் பேருந்தை குறி வைத்து அந்த கார் நகர்ந்து சென்று அந்தப் பேருந்தைத் தகர்த்துக் கொண்டுள்ளது. தாக்குதலை நடத்தியது பாகிஸ்தானைத் தளமாகக் கொண்டு செயற்படும் காஷ்மீரி தீவிரவாத அமைப்பான ஜெய்ஷ் இமுகமது என்ற அமைப்பு என்றும் வாகனத்தை படையணியினர் மீது மோதி தற்கொலைத் தாக்குதல் நடத்தியது புல்மாவா மாவட்டத்தைச் சேர்ந்த முகமது என்றும் தாக்குதலுக்கு ஒரு சில மணிநேரம் கழித்து வெளியிடப்பட்டப் பாதுகாப்புத் துறை அமைச்சின் அறிக்கை சுட்டிக் காட்டி கண்டனம் தெரிவித்திருக்கிறது.

காஷ்மீரின் வரலாறு காணாத பெரும் தாக்குதலாக, ஒரே நேரத்தில் இவ்வளவுப் படைத் தரப்பினர் கொல்லப்பட்டதும் இதுவே முதல் முறையாகும் அப்படியென்றால் உளவுத் துறையினரும், பாதுகாப்புப் படையினரும் மிக கவனமாகவே தமது பணிகளைச் செய்து வந்தனர் என்பதைக் கருதலாம். தீவிரவாதிகள், பாகிஸ்தான் ஊடுறுவுல் படையினர் நவீன ஆயுதங்கள், தகவல் தொடர்பு சாதனங்கள் ஆயிரம் இருந்தும் துல்லியத் தாக்குதலுக்குப் பெருமைப்பட்டுக் கொள்ளும் மோடி அரசும், அதன் உளவுத் துறையும் இவ்வளவுப் பெரிய தாக்குதல் நடக்க இருப்பதை எப்படி ஒரு துரும்பளவு கூட கண்டறியத் தவறியது என்பது கேள்விக்குறியாகும்.

முன்னிப்போதுமில்லாத வகையில் போர் வீரர்களின் மரணத்துடன் காட்சிப்படுத்தப்படுகின்றன. அவர்களது வீர மரணம் பெருந்திரள் அஞ்சலிகளாக மாற்றப்படுகின்றன.

வழமையாகப் படையணியினர் சம்முவி விருந்து காஷ்மீருக்கோ, அல்லது காஷ்மீரி விருந்து சம்முவிற்கோ உலங்குவானுரதிகளி லேயே அழைத்துச் செல்லப்படுவர். தற்போதய நிலையில் மோசமான வாணிலைக் காரணமாக பேருந்தில் அழைத்துச் செல்லப்படுவதாகச் சொல்லப்பட்டாலும், தாக்குதலுக்கு முன் தினமே படையினர் மட்டும் பயன்படுத்தும் வகையில் போக்குவரத்திற்குத் திறந்துவிடப் பட்டிருக்கிறது. ஏற்கனவே தீவிரவாதத் தாக்குதலுக்கான வாய்ப்புகள் நிலவுவதாக உளவுத் துறை மற்றும் எல்லைப் பாதுகாப்புப் படைத் தரப்பில் சில தகவல்கள் இருந்ததையுடைத்தே அப்பாதை ஏற்கனவே முடிவைக்கப்பட்டிருந்திருக்கிறது. துல்லியத் தாக்குதலுக்குப் பெருமைப்பட்டுக் கொள்ளும் மோடியும், அதன் பரிவாரப் படைகளும் பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமனும் இந்தத் தாக்குதலுக்குப் பொறுப் பேற்க வேண்டியவர்களாக இருக்கிறார்கள். ஆனால் தாக்குதலுக்கான காரணங்களைக் கடந்து அதற்கு அப்பால் அவர்கள் தேசப் பெருமிதம் பற்றிப் பேசுவதிலும் நாட்டின் சகலப் பகுதிகளையும் தேசப்பற்றுக்கான சோதனை முயற்சியாக இந்நிகழ்வை மாற்றுவதிலுமே கவனத்தைக் குவித்துக் கொண்டுள்ளனர்.

நாடானுமன்றத் தேர்தலையொட்டி தேசப்பற்றும், போர் சூழலும் செயற்கையாக உருவாக்கப்படுவது பாஜக விற்கு புதிதல்ல என்றாலும் இம்முறை தாக்குதலுக்காகத் தேசப்பற்றா, தேசப்பற்றிற்காகத் தாக்குதலா என்ற அளவிற்கு சகிக்க இயலாத வகையில் காஷ்மீர் தாக்குதல் பாஜக மற்றும் அதன் தேசப் பற்றுக் குழுக்களால் அணுகப்படுவதாக இருக்கிறது. இதுவரையிலில்லாத வரலாறு காணாத வகையிலான தாக்குதலுக்கு துல்லியத் தாக்குதல் புகழ் மோடி அரசு அவமானப்படுவதை விட்டு விட்டு அதைத் தேசப் பெருமிதமாக, தேசப் பற்றிற்கான அறைக்கலாக மாற்றுவதும் படைவீரர்களது பின்கள் மீது நின்று அரசியல் செய்து அதை வாக்குகளாக மாற்றும் அரசியலும் மோசமானதாகும். புல்வாமா ஊடுருவுத் தாக்குதலையுடைத்து பிரதமரும் அவரது அமைச்சரவை சகாக்கள். பரிவாரங்கள் நாடெந்தும் தேசப்பற்றுத் தீயை மூட்டி அதில் அவர்கள் குளிர் காய்வதுடன் தேசப்பற்றைச் சோதிக்க சோதியில் கலக்க மக்களை அழைக்கிறார்கள்.

குறிப்பாக படைவீரர்களின் படுகொலைக்கு சிறுபான்மையினத்த வரை முன் நிறுத்தி அவர்களை குற்ற உணர்வில் தள்ளும் போக்கை அவர்கள் ஒரு கொள்கையாகவே கொண்டுள்ளனர். பாஜக மற்றும் சங்ப பரிவார அமைப்புத் தலைவர்களின் பேச்சுக்கள் அனஸ் கக்குகின்றன.

பிரதமர் மோடி தமது அரசின் பாதுகாப்பு நிறுவனங்களின் போதாமைகள் பற்றிப் பேசாமல் பாக்கிஸ்தானை எச்சரித்துக் கொண்டிருக்கிறார். நினைத்துப் பார்க்க இயலாத வகையில் பதிலடி கொடுக்கப்படும் என்று சவால் விட்டுக் கொண்டுள்ளார். தமது தவறுகளுக்கான எதிரியாக அவர் பாக்கிஸ்தானைக் கண்டடைந்து கொண்டுள்ளார். பாரிவாரங்களோ உடனடியாக பாக்கிஸ்தான் மீது போர் தொடுக்க அறைக்கவல் விடுகின்றன விட்டால் அவர்களே பாக்கிஸ்தான் எல்லைக்குள் புகுந்து விடுவார்கள் போல ஆவேசப் பேச்சுக்களால் நாட்டை உலுக்கியெடுக்கிறார்கள். ஒரு போர் மூன்றாணல் அதன் அழிவு மட்டுமே இருதரப்பிற்கும் எஞ்சும் என்று தெரிந்தும் இவர்கள் பேசுவது வேடித்கையாகத்தான் உள்ளது. குறிப்பாக ஓற்றை வல்லாதிக்க உலக மய வணிக அரசியலில் போர் யாருக்காக நடத்தப்படுகிறது. யாரை எதிர்த்து நடத்தப்பட வேண்டும் என்பதைப் பாக்கிஸ்தானோ, இந்தியாவோ முடிவு செய்ய முடியாது என்பதைத் தெரிந்தும் போர் தொடுப்பது பற்றி இவர்கள் பேசுவது உள்நாட்டு அரசியல் அறுவடைக்கு மட்டுமே உதவ முடியும். அதைத்தான் அவர்கள் செய்து கொண்டுள்ளார்கள் என்பதை புரிந்துகொள்வது எனிதுதான்.

சமூக வலைதளங்களில் வழமை போல பாஜக பரிவாரங்கள் தமது ஒட்டுவேலையை மும்முரமாக நடத்திக் கொண்டுள்ளார்கள். ஏற்கனவே ஒரு பொதுக் கூட்டத்தில் ராகுல் காந்தி தனது பணப்பொதியிலிருந்து எதையோ எடுத்துக் கொண்டிருக்க வலைதள ஒட்டாளர்கள் தமது திறமையை ராகுல் ஆபாசப் படம் பார்ப்பது போல பதிவிட்டிருந்தார்கள் அவற்றிலும் பார்க்க தற்போது எல்லைப்படைத் தாக்குதல் குறித்து உலா வரும் கோரமான புகைப்படங்கள் பல ஒட்டு வேலைகளுடன் காணக்கிடைக்கின்றன. இவற்றில் பல தேசப் பற்றை பொதுமக்களிடம் விதைக்கும் அல்லது உடனடியான உணர்வுகளைத் தோற்றுவிக்கும் என்று தொடர்புடையவர்கள் கருதினாலும்,

படைவீரர்களிடம் அது எத்தகைய எதிர்வினை களை உண்டாக்கும் என்பது பற்றி கவலைப்பட விரும்பாதவர்களாகவே இருக்கிறார்கள். இத்தனைக்கும் எல்லைப்பாதுகாப்புப் படை சமூக ஊடகங்களில் பரப்பப்படும் இவ்வாறான புகைப்படங்களில் எதுவித மெய்யுமில்லை என்று அறிக்கை வெளியிடுமளவிற்கு தேசப் பற்றாளர்களின் ஒட்டுவேலை தேசப்பற்று சென்று கொண்டுள்ளது.

இவற்றையெல்லாம் பார்க்கும் போது நமக்கு 2001 செப்தம்பர் 11 இல் அமெரிக்க நாட்டில் ஆப்கானிஸ்தான் தீவிரவாதிகள் நடத்தியத் தாக்குதல்தான் நினைவுக்கு வருகிறது. அமெரிக்க நகரங்களை அல்கோய்தா இயக்கம் தாக்கப் போகிறது என்ற உளவுச் செய்திகள் இருந்தும் அதை அனுமதித்ததாக அன்றைய அமெரிக்க அதிபர் புஷ் மீது இன்றும் குற்றம் சாட்டுவோர் இருக்கிறார்கள். பாதுகாப்பு அமைப்புகளை, ஏற்பாடுகளைச் சற்றே தளர்த்தி யதன் வழி தமது அரசியல் செல்வாக்கை மட்டுமல்லாது உலகெங்கும் இருக்கும் அமெரிக்க எதிர்ப்பாளர்கள், போராளி இயக்கங்களை தடைசெய்து ‘பயங்கரவாதத்திற்கெதிரான யுத்தமாக’ அதை மாற்றிக் காட்டினார் அவர். இறுதியில் வளைகுடா நாடுகளின்-ஆப்கானிஸ்தான் உட்பட நாட்டின் கட்டுப்பாடுகளும் எண்ணெய் குதங்கள் பலவும் அமெரிக்காவின் வசம் வந்தன. அமெரிக்க இரட்டைக் கோடு ரத்தை எதிர்பாராத வகையில் அல்கோய்தா வினர் தாக்கினர் என்றே வைத்துக் கொண்டாலும் பென்டகன் தாக்கப்பட்டதை எப்படிட எடுத்துக் கொள்வது. (அதுவும் மிகவும் மட்டுப் படுத்தப்பட்டதாகவே பென்டகனின் மீதான தாக்குதல் இருந்தது) சொந்த மக்கள் 2500 பேர் வரை பலி கொடுக்கப்பட்ட அந்த தாக்குதலின் அறுவடையை ஜார்ஜ் புஷ் மட்டுமல்ல, உலகெங்கும் உரிமைக்காக போராடும் போராளி களுக்கு எதிராகப் போர் தொடுக்கும் நாடுகள் அத்தனையுமே சேர்த்து அறுவடை செய்து கொண்டன.

அல்கோய்தாவினர் அமெரிக்க நகரங்களை விமானங்களைக் கொண்டு நடத்திய தாக்குதல் காணொளிகள் ஒரு நாடுக்கத்தனமாக இருந்ததை அரசியல் நிபுணர்களும், காணொளி ஆய்வாளர்களும் ஏற்கனவே பதிவு செய்துள்ளனர். ஏறக்குறைய காஷ்மீரில் நடைபெற்ற புல்வாமா தாக்குதல், சரியாகவோ, தவறாகவோ, பாஜகவினருக்கு அவ்வாறானதொரு வாய்ப் பையே நல்கிக் கொண்டுள்ளது. காஷ்மீரி விடுதலை இயக்கங்களுக்கான அரசு முறையிலான பாதுகாப்பை அரசு ரத்து செய்து கொண்டுள்ளது.

இது பேசும் சக்திகளாக உள்ள காஷ்மீரி இயக்கங்களுடனான உறவுகளைப் பாதிக்கும் என்பதை அரசு உணர்வதாகத் தெரியவில்லை. எங்களுக்கு அரசு பாதுகாப்புத் தேவையில்லை. மக்களே பாதுகாப்பு என்று தீவிரவாத இயக்கத் தலைவர் ஒருவர் கருத்துத் தெரிவித்துக் கொண்டுள்ளார். காஷ்மீரி இயக்கங்கள் சில தேவையற்ற பழிவாங்கல்களை நிறுத்திவிட்டு பேச்க மேசைக்கு வர ஆவேசமற்ற அறிக்கைகளை வெளியிட்டு இந்திய அரசைக் கோரிக் கொண்டிருக்கின்றன. அரசோ இது எதையும் காதில் வாங்கிக் கொள்ளாமல் தாக்கு தலுக்கான சகல உரிமைகளையும் அரசுபடை களுக்கு வழங்கிக் கொண்டுள்ளது நிலைமையை இன்னும் மோசமாக்கவே உதவுவதாக இருக்கிறது. இருக்கும்.

பழிக்குப் பழி என்ற பேச்கக்கள் காஷ்மீரி விருந்து கன்னியாகுமரி வரைக்குமான ஒற்றைச் சொல்லாக, ஒற்றை மந்திரமாக உச்சரிக்கப் படுகிறது. தாக்குதலுக்கு விரைவில் பழி தீர்ப்போம் என்று பிரதமர் குனரைக்கிறார். நாட்டுமக்களைப் போலவே தமது இதயத்திலும் கனல் பற்றி எரிகிறது என்கிறார் அவர். பாகிஸ்தானுடன் வணிக ஒப்பந்தங்களை அருண் ஜேட்லி ரத்து செய்துள்ளார். அரசு ஆதரவு இயக்கங்கள், விழிபிக்கள் என ஒட்டு மொத்த மாக நாட்டுப்பற்று முழுக்கங்களை, போர் வெறி தூண்டும் பேச்கக்களை உலவவிட்டுக் கொண்டுள்ளனர். இந்தியர்கள் யாராவது தீவிரவாதத்தை ஆதரித்தால் அவர்களைச் சுடுங்கள் என்கிறார் மல்யுத்த வீரர் கோகேஸ்வரத். கிரிக்கெட் வீரர் ஒருவர் பாகிஸ்தானை தனிமைப்படுத்தவும், போர் தொடுக்கவும் கோருகிறார். தமது சுரண்டல் மூலங்களைப் பாதுகாக்க, எல்லைக்கு அனுப்பப்படும் வீரனின் உடலை அவர்கள் ஒர் முதலீடாகக் கருதுவதை விட வேறு தேசத்துரோகம் இருக்க முடியாது என்பதை அவர்களது ஆவேசப்பேச்கக்கள் உணர்த்துகின்றன.

இதற்கிடையே, காஷ்மீரின் முன்னாள் முதல்வரும் மிதவாத அரசியல் தலைவருமான பாங்குக் அப்துல்லா வேண்டுகோள் ஒன்றை விடுத்துக் கொண்டுள்ளார். “காஷ்மீரிகளை அடிக்காதீர்! எங்களுக்கும் இந்தத் தாக்குதலுக்கும் எதுவித தொடர்புமில்லை. நாங்கள் தீவிரவாதத்தின் பக்கமும் இல்லை. நாங்கள் விரும்புவதெல்லாம் கண்ணியமான வாழ்க்கை யும், கல்வியும், இரண்டு வேளை உணவும் தானே தவிர, அரண்மனைகளைக் கட்ட விரும்ப வில்லை. என்பதுடன், காஷ்மீரி சிக்கல் அரசியல் வழியில் தீர்க்கப்படும் வரை இதுபோன்ற

தாக்குதல்கள் தொடரும் என்றே அஞ்சகிறேன்!" என்று கண்ணீர் மல்கியுள்ளார். ஆனால் இது எதுவும் காதில் விழாத அளவிற்கு ஆவேசமிக்க நமது தேசப்பற்றாளர்களின் குரல்களுக்கிடையே பாஃருக்கின் அனுபவம் முதிர்ந்த முதிர் குரல் அமிழ்ந்துதான் போய்க் கொண்டுள்ளது. பாகிஸ்தானை தனிமைப்படுத்துவதாகச் சொல்லி, காஷ்மீரை தனிமைப்படுத்துவதன் வழி காஷ்மீரிகளை, அவர்களது மனங்களை வெல் வது அத்தனை எனிதாக இருக்கப்போவதில்லை.

முன்னபெப்போதுமில்லாத வகையில் போர் வீரர்களின் மரணத்து உடலங்கள் காட்சிப் படுத்தப்படுகின்றன. அவர்களது வீர மரணம் பெருந்திரன் அஞ்சலிகளாக மாற்றப் படுகின்றன. புல்வாமா தாக்குதல் மரணங்களும் அதற்கு விலக்கல்ல. மலர் வளையத்துடன் அரசியல் தலைவர்கள் பாஜக வைக்கும் சோதனையில் அல்லது தமது தேசப்பற்றை உறுதி செய்வதற்கு நாடெங்கிலும் வீரர்களின் உடல்கள் வைக்கப்பாட்டிருக்கும் திறந்த வெளி மைதானங்களின் வரிசையில் காத்திருந்து அஞ்சலி செலுத்திச் செல்கின்றனர். ஏதுமற்ற அப்பாவி வீரனுக்கு அவனது மரணத்தின் பின்னதாகக் கிடைக்கும் ஒரே அங்கீகாரமாக இவற்றை ஏற்றுக் கொள்வோம். ஆனால் அதற்கும் அப்பால் கார்க்கில் போரற்றப் போரில் உயிர் நீத்த போர்வீரனின் சவப்பெட்டியில் கூட ஊழல் செய்தவர்களின் போலிக் கண்ணீரும் இந்த இறுதிச் சடங்குகளில் அவ்வீரனின் உடலத்தை நன்றாக வெளியிட முடியாது.

தமிழகத்தின் தேசப்பற்றாள் அரசியல் வாதி ஒருவர் இறந்த வீரர்களுக்கு சிலைவைப் பது பற்றி பேசுகிறார். மோசமான பல அரசியல் தலைவர்களின் சிலைகளிடையே ஏதுமற்றியாத அப்பாவி வீரர்களுக்கு சிலை வைப்பதில் மாற்று கருத்து இருக்க வேண்டியதில்லைதான். ஆனால் சுப்பிரமணியன்களும், சிவச்சந்திரன்களும் மட்டுமே உயிர் நீக்கும் போரில் நாட்டின் உயர் பதவியிலிருப்போர், அரசியல்வாதிகள், அதிகார வர்க்கத்தினர் பார்ப்பனிய-பனியா உயர் குழாத் தினர் இந்த உடலங்களிடையே எங்குள்ளார்கள் என்ற கேள்வி எழுவே செய்கிறது. மேல் மன அவர்களுக்கும், கீழ் மன சுப்பிரமணியன்களுக்கும், சிவச்சந்திரன்களுக்கும் என்பது என்ன வகையான தேசப்பற்று. என்ன வகையான அரசியல்? மரணத்தீர்கள் சொந்தங்களுக்கு மன குடிசை அவனது மரணத்தைச் சொந்தம் கொண்டாடுவோருக்கு அவனது பெயரில் மனி மண்டபமும் வெங்கலச் சிலையும்! வாய்க்கரிசி அவனுக்கு, வாக்குகள் வேறு எவருக்கோ?

## இந்தியாவின் முதல் பெண் பைலட்

ரேஷ்மா நிலோபர் நாஹாவுக்கு  
நார் சக்ரி புரஸ்கார் விருந்து



கலகத்தா துறைமுகக் கழகத்தில் "மரைன் பைலட்" ஆகப் பணியாற்றுகிறார் ரேஷ்மா நிலோபர் நாஹா என்கிற பெண். இன்னும் பெண்கள் காலடி வைக்கத் தயங்குகிற துறையில் துணிந்து பயிற்சியாளாகச் சேர்ந்து, ஏழாண்டுக்குடும்பத்தினர் முதல் கயால்துறை பெண் பைலட் ஆனவர்.

கப்பளின் இஞ்சின், டெக் ஆகிய இரு பகுதி களிலும் பணியாற்றுவதற்கான சிறப்பு பி.ஏ. (மெரைன் டெக்னாலஜி), பட்டத்தை ராஞ்சி பிட்ஸ் பல்கலைக் கழகத்தில் பெற்றவர். இவரது பாதையில் ஏற்பட்ட தடைகளால் நான்காண்டு பயிற்சியை ஏழாண்டுகளாக நிடித்த போதும், ஆபத்து நிறைந்த பணியில் சுற்றும் மனவிலை குன்றாமல், நிகரம் திறனுடன் சிறப்பாக உழைத்துள்ளார்.

இந்திய அரசின் மகளிர் குழந்தைகள் வளர்க்கி அமைச்சகம் ரேஷ்மாவுக்கு 'நார் சக்ரி புரஸ்கார்' பெண்களை அதிகாரப்படுத்தும் விருது விருதை அறிவித்திருக்கிறது வரும் மாங்கி அன்று சர்வதேச மகளிர் தினத்தில், இந்திய குடியரசுத் தலைவர் இந்த விருதினை வழங்குவார்.

சென்னை 'ஊருணி பீப்வண்டேஷன்' என்ற தனியார் அமைப்பு "பணியில் சாதித்த பெண்" விருதினை மாங்கி 2 அன்றும், கவசம் தொலைக்காட்சி 'சிறந்த பெண் காதனையாளர்' விருதினை மாங்கி 9 அன்றும் ரேஷ்மாவுக்கு வழங்க விருக்கின்றன.

சாதனையாளர் ரேஷ்மா நிலோபர் காக்கக் குடியிருப்பு குழுவில் உள்ள எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர் அமரந்தா - விஞ்ஞானி நடாசன் தம்பதியின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாட்டைச் சேர்ந்த சுப்பலோட்டும் தமிழ்ச்சி, ரேஷ்மா நிலோபர் பருக்கு காக்கக் குழுமத்தின் நெஞ்சார்ந்த வழுத்துக்கள்.


- ஆசிரியர் குழு

சமுகம்

என்.சரவணன்

nsarawan@gmail.com

## சாதிய வகைபாடல் அருந்ததீயர் சமூகத்தை முன்வைத்து



இக்கட்டுரை 2013 ஏப்ரலில் 06.07 ஆகிய திகதிகளில் வண்டனில் நிகழ்ந்த இலக்கியச் சந்திப்பில் ஆற்றிய உரை. சில மேலதிக திருத்தங்களுடன் இப்போது உங்கள் முன்...

நாம் விரும்பியோ விரும்பாமலோ அடையாளங்களாக பிளவுண்ட சமூக அமைப்பிலேயே ஒரு அங்கமாக ஆக்கப்படிருக்கிறோம். ஒன்றில் ஆதிக்கம் செலுத்துகின்ற அங்கமாகவோ அல்லது ஆதிக்கத்துக்கு பலியாகும் அங்கமாகவோ இருக்கத்தான் செய்கிறோம். இதில் எவரும் விதிவிலக்கில்லை. ஆதிக்க சமூக கட்டமைப்புக்கு நேரடியாகவோ மறைமுக மாகவோ சாதியத்தின் இருப்பு தேவைப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறது.

இலங்கை தேசத்தில் மதவாதம் நிறுவனமயப்பட்டிருப்பதைப்போல, இனவாதம் நிறுவனமயப்பட்டிருப்பதைப்போல, ஆணாதிக்கம் நிறுவனமயப்பட்டிருப்பதைப்போல, வர்க்க சமுதாயம் நிறுவனமயப்பட்டிருப்பதைப்போல, சாதியமும் பலமாக நிறுவனமயப்பட்டிருக்கிறது. காலத்துக்கு காலம் இவற்றில் ஏதேனும் ஒன்றோ, ஒன்றுக்கு மேற்கூறப்பட்டிருக்கிறது. நூலாலும் இரு நூற்றாண்டு கால இடைவெளிக்

கோலோச்சம் ஏனையவை அவற்றுக்கு அடுத்தாற்போல படிநிலைவரிசையுறும்.

இலங்கையின் சாதிய சமூகமானது மூன்று பிரதான போக்குகளாக மூன்று சமூகங்கள் மத்தியில் இயங்கிக்கொண்டிருக்கிறது எனலாம். வடக்கு கிழக்கு தமிழர் மத்தியில் நிலவும் சாதியமைப்பு, சிங்கள சமூகத்தில் நிலவும் சாதியமைப்பு மற்றும் இந்திய வம்சாவளியினர் மத்தியில் நிலவும் சாதியமைப்பு. இவற்றுக்குள்ளும் உட்சாதிக்கட்டமைப்பு நிலவே செய்கின்றன. உதாரணத்திற்கு மட்டக்களப்பில் நடைமுறையிலுள்ள சாதிமுறை.

“சாதிமுறை” எனும்போதே அங்கு “சாதியானது முறை”ப்படுத்தப்பட்டது என்பதைச் சுட்டுகிறது. இலங்கையில் இந்திய வம்சாவளியினர் மத்தியில் உள்ள சாதிகள் இந்திய சாதியமைப்பை ஒத்திருந்தாலும் புறக்காழி இரு நூற்றாண்டு கால இடைவெளிக்

குள் சில மாற்றங்களைக் கண்டுள்ளது. இந்திய வம்சாவழி மக்களின் எண்ணிக்கையில் பெரும் பாலானவர்கள் தலித் மக்களாவர். ஆங்கில காலனியாதிக்கத்தின் போது தோட்டத் தொழிலுக்காகப் பெருமளவில் கொணரப்பட்ட வர்கள் இவர்கள். பின்னர் மலையக தோட்டங் களுக்காகவும், நகரசுத்தித்தொழில், ஆலைத் தொழில், துறைமுகம் சார் தொழிலுக்காகவும் கொணரப்பட்டவர்கள்.

இலங்கையில் போதிய உழைப்பாளர்வளம் இல்லாத நிலையிலும், இலங்கையில் பெரும்பான்மை சிங்களவர்கள் அத்தொழிலை மேற்கொள்ள மறுத்ததாலும், தமிழகத்தில் பஞ்சத்தை செய்க்கையாக ஏற்படுத்தி, அதில் பாதிக்கப்பட்ட விளிம்புநிலை மக்களை கொத்தடிமைகளாக கொண்டுவந்து சேர்த்தனர். எனவேதான் இந்த விளிம்புநிலையினர் குறித்து எழுதுகின்ற ஆய்வாளர்கள், தமிழகத்திலிருந்து மக்கள் மாத்திரம் இறக்குமதி செய்யப்பட வில்லை அவர்களோடு சாதிக்கட்டமைப்பையும் அப்படியே அவர்களோடு பெயர்த்துக் கொணர்ந்தனர் என்பர். அது ஆங்கில நிர்வாக முறைமையின் முகாமைத்துவ படிநிலைக்கு மிகவும் கைகொடுத்தது.

ஆக அதிகாரத்துக்கு அடிபணியும் இயல்பை இயல்பாகவே கொண்ட சாதியக் கட்டமைப்பை பிரதியீடு செய்வதன் மூலம் தமது அதிகாரத்துவத்தை எளிமையாக நிறுவி விடலாம் என்ற ஆங்கிலேயர்களின் கணிப்பு தவறாகிவிடவில்லை. அதில் வெற்றி பெற்றார்கள். இந்தியர்களை தமது காலனித்துவத்திற்குள் இருந்த எந்தெந்த நாடுகளுக்கெல்லாம் ஏற்றுமதி செய்தார்களோ அங்கெல்லாம் இந்த சாதிய உத்தி கைகூடியது.

குறிப்பாக தமிழகத்திலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட “கொத்தடிமைகளில்” பெரும் பாலானோர் தலித்துகளாகவே இருந்தனர். எனவேதான் இலங்கை வம்சாவளியினரை ஒரு தலித் சமூகமாகவே இலகு வாக அடையாளம் காணப் பட்டு வந்துள்ளது.

1815இல் கண்டியை கைப்பற்றியதோடு முழு இலங்கையையும் தமது கட்டுப்பாட்டுக்குக் கொண்டு வந்ததன் பின்னர் தான், தமது வர்த்தகத்தையும் காலனித் துவத்தையும் உறுதியாக நிலைநிறுத்த தமக்கான ஏற்றுமதி உற்பத்திகளை

மேற்கொள்ளத் தொடங்கியதுடன், நிர்வாகப் பிரதேசங்களை யும் மீள்வரைவு செய்து ஆங்காங்கு நகராக்கத் திட்டங்களையும் மேற்கொண்டார்கள். அதன் பின்னர் இலங்கையில் நகரசபைகள் 1865இல் ஆரம்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து நகரசுத்தித் தொழிலுக்காகவும் தமிழகத்திலிருந்து ஏராளமான தொழிலாளர்கள் இறக்குமதி செய்யப் பட்டார்கள். சத்திகரிப்பு தொழிலுக்கென்றே விசேடமாக அவர்கள் அருந்ததியர்களைத் தெரிவு செய்தார்கள். காலப்போக்கில் அரசு காரியாலயங்களுக்குமாக சத்திகரிப்பு தொழிலுக்காக அருந்ததியர்கள் ஈடுபடுத்தப்பட்டார்கள். இலங்கையில் எங்கெல்லாம் நகரசபை, பிரதேசசபைகள் நிறுவப்பட்டனவோ எங்கெல்லாம் அரசு கட்டாங்கள் நிறுவப்பட்டனவோ அங்கெல்லாம் அவர்கள் ஈடுபடுத்தப்பட்டார்கள்.

சத்திகரிப்பு என்பது இன்றைய காலங்களைப்போல எனிதான்தாக இருக்கவில்லை. கையால் மலம் அள்ளுவதும், குழி கக்கூஸ் என்று சொல்லப்படுகின்ற கழிவறை குழிகளி லிருந்து வாளிகள் மூலம் அள்ளிக்கொண்டு சென்று ஏறிவதும் அவர்களின் பணியாக இருந்தது. சுமக்க கடினமான மலம் நிறைந்த வாளிகளை தலையில் வைத்தே சுமக்க நேரிட்டது. இந்த நிலைமை இலங்கையின் சுதந்திரத்தின் பின் ஏற்தாழ 70கள் வரை இருந்தது.

இன்றைய இலங்கையின் சாதியக் கட்டமைப்பில் இன்றிமையாத கவனிப்புகுரிய சமூகமாக அருந்ததியர்கள் காணப்படுகிறார்கள். சமூக மாற்றத்துக்கான செயற்பாட்டாளர்களோ, அரசியல் சக்திகளோ, ஆய்வாளர்களோ ஊடகங்களோ கண்டுகொள்ளாத ஆளால் கண்டுகொள்ளப்படவேண்டிய சமூகமாகவும் அருந்ததியர் சமூகம் ஆளாகியிருக்கிறது. ஒரு வளமற்ற, பலமற்ற, ஆதரவற்ற சமூகம் என்றளவில் தமக்காக தாமே போராடும் சமூகத்தவர்கள்

அவர்கள். அதற்கான திறனற்ற ஒரு சமூகமாகவும் இருக்கிறார்கள் என்றால் அது மிகையில்லை. தமது வரலாற்றுப் பின்னணி குறித்து எந்த போதிய பதிவுமில்லாத சமூகமும் கூட வாய்மொழி மூலம் கடத்தப்பட்ட சில தகவல்கள், மற்றும் சில அமைப்புகளின் எஞ்சிய ஆவணங்களும் மாத்திரமே அருந்ததியர் சமூகம் குறித்த ஒரளை உண்மைகளை

*Arular (Arudrapagam) wrote on 30th 2013*

No, Thanks India

I don't think the Eelam Tamils are looking for the patronage from India or from Tamil Nadu. For the last thirty years Sakkili India has only used the Eelam Tamils for its strategic expansionism and it wants to continue this further by shedding false tears. It is responsible for all the sorrows and suffering of the Tamil people for the last thirty years.

This Minister by using the term Northern Tamil shows himself as part of the conspiracy to hand to the Muslims. He is one who thinks that the Janks are Indians and coolies who had gone to Sri Lanka and they can be traded like slaves there to be traded like slaves about Sri Lanka which holds about

வெளித்தெரிய வைத்திருக்கிறது. இலங்கையில் அருந்ததியர்கள் ஏன் பேசாப்பொருளாகப் போனார்கள், ஏன் பேசுபொருளாக்க வேண்டி யிருக்கிறது என்பதை அலசம் இக்கட்டுரை, குறிப்பாக “சாதியச் சாடலுக்கு” அதிகம் பலியாகிய இலங்கை சமூகம் என்கிற போக்கில் கவனம் குவிக்கிறது.

சாதியம் நிறுவனமயப்பட்டது, வடிவ ரீதியில் அது தகவமைத்து, வெவ்வேறு வடிவம் கொண்டு மாறக்கூடியது.

### சாதியச் சாடல்

ஒருவரையோ அல்லது ஒரு சமூகக் குழுவையோ சொல்லால் கூடியபட்சம் புண்படுத்த வேண்டுமென்றால் உச்ச ஆயுதமாக சாதிய வசவு இருக்கிறது. இன்று அது மேலும் மேலாங்கி வளர்ந்துமிருக்கிறது.

தமது வெறுப்பையும், சகிப்பின்மையையும், ஆத்திரத்தையும், எதிர்ப்பையும் வெளிக் காட்ட இந்த சாதியச் சாடல் ஊன்றி நிலைபெற்றிருக்கிறது. ஒருவரை, அல்லது ஒரு குழுவை/குழுமத்தை உணர்வு ரீதியில் சீழிறக்கி அகமகிழ வேண்டுமென்றால் இன்று இதோ சாதி இருக்கிறது.

இதில் உள்ள வேடிக்கை என்னவென்றால் இந்த சாதியச் சாடலுக்கு ஆளாகிறவர் சம்பந்தப்பட்ட சாதியாகவோ ஏன், ஒடுக்கப் பட்ட சாதியாகவோ கூட இருக்கவேண்டிய தில்லை. யாராகவும் இருக்கலாம். ஆக எந்த ஒருவரையும் இலகுவாக உச்சபட்சமாக உணர்வு ரீதியில் தாக்குதலை நிகழ்த்த வேண்டுமென்றால் அது சாதிய வசவால் தான் முடியும் என்று உயர்சாதி மனம் சொல்கிறது. இதிலும் உள்ள வேடிக்கை என்னவென்றால் ஏற்கனவே சாதிய அவமானங்களுக்கும், சாதியச் சாடலுக்கும் ஆளாகிய சாதியினர் கூட இன்னொரு ஒடுக்கப் பட்ட சாதியின் மீது அதே அளவான வசவை நிகழ்த்துவது தான்.

மேல்சாதி ஆண்மனம் என்பது மேலதிக மாக பெண்பாலுறுப்பை, அல்லது பெண்பாலுறவை சாடுகின்ற தாஷணத்தையும் இந்த சாதிய சாடலுடன் கோர்த்து சொல்லும் போது அதற்கு மேலதிக பலம் கிடைப்பதாக நம்புகிறது. அதையே நிறைவேற்றியும்விடுகிறது.

கீழ்சாதி வெறுப்பு கட்டமைக்கப்பட்ட தென்பது வெறும் தற்செயல் நிகழ்வுவெல்ல. சாதி இருப்புக்கு அது தேவைப்படுகிறது. உயர்சாதி கட்டுக்கோப்புக்கும், அது புனைந்துள்ள அகமண உறுதிக்கும் அது அத்தியாவசியமானது. அடுத்த தலைமுறையின் சாதிமீறலுக்கு எல்லைபோட இந்த புனைவு தீர்த்தால் நிலைமையில் இருக்கிறது.

மானது. கூடவே... ஒன்று கீழானது என்று சொல்வதற்கூடாக இன்னொன்று (நம்மது) மேலானது என்று நம்பிக்கையூட்ட வேண்டும். “அவங்கள் நல்ல ஆக்கள் இல்ல...” என்கிற உரையாடலை நானே கூட எத்தனையோ சந்தர்ப்பங்களில் கேட்டிருக்கிறேன். இந்தப் போக்கை பலமுட்டவேண்டும் என்றால் அதனைத் திரும்பத் திரும்ப செய்தும் புணைத்தும் நிலைநாட்ட வேண்டும். கீழ்சாதி, இழிசாதி, எளியசாதி, குறைந்தசாதி, இழிசனர் என்றுதான் சமூகத்தில் பழக்கப்படுத்தப்பட்டிருக்கிறது. தமிழ்ச்சமூகத்தில் மனைவி கூட “பெண்சாதி” தான். யாழிப்பாண பேச்சு வழக்கில் சாதாரண பொருட்களின் தர நிர்ணயம் கூட சாதியாகத் தான் பார்க்கப்படுகிறது. “உது என்ன சாதி” என்பதே பழக்கத்தில் இருப்பதை நாம் கண்டிருக்கிறோம்.

உயர்சாதிகளையும், அது கட்டமைத் துள்ள கருத்தாக்கங்களையும், அது சமூகத்தில் தினித்திருக்கிற புனைவுகளையும், ஐதீகங்களையும், மீண்டும் மீண்டும் திரும்பக்கூரலுக்கூடாக ஏற்படுத்திவிட்டிருக்கிற கற்பிதங்களையும் இனக்கண்டுகொள்வது அவசியமாகிறது. இந்த புனைதங்களை உடைத்தல் (De-canonicalization) என்கிற அரசியல் செயற்பாட்டில் ஒரு அங்கமாக ஒடுக்கப்படும் சாதியினர் மீதான வசவு களையும், இழிவு செய்யும் போக்கையும் களையும் ஒரு பணியும் நம்முன் உள்ளது.

சாதிமறுப்பு, சாதியெதிர்ப்பு, சாதியுடைப்பு ஆகிய செயற்பாட்டின் முன்னிபந்தனையாக இரண்டு காரியங்கள் நம்முன் உள்ளன. ஒன்று இந்த கட்டமைப்பை கட்டவிழ்ப்பது; மற்றது கட்டுவது அதாவது நமக்கான விடுதலை கருத்தமைவை கட்டுவது. இந்த கருத்துடைப்பதும், கருத்தமைப்பதும் வெவ்வேறாகவோ, ஒன்றன்பின் ஒன்றாகவோ பயணிக்கவேண்டியவை அல்ல. இனைந்தே மேற்கொள்வது தான் தவித் விடுதலைக்கு வழிவகுக்கும்.

எனவே சாதியாக அனைத்தையும் நிர்ணயிக்கும் போக்குக்கு சமூகம் பழக்கப்படுத்தப்பட்டிருப்பதும் வெறும் தற்செயல் அல்ல. நிறுவனமயப்பட்ட சாதியமைப்பின் உறுதிக்கு எப்போதும் இது அவசியப்பட்டு கொண்டேயிருக்கும். சாதியத்தின் நவீன வடிவம் நேரடி தீண்டாமையில் தங்கியிருக்கவில்லை. நவீன சாதியம் இந்த சாதி வசவுகள், சாதியச் சாடல்கள், அகமணமுறை, சாதியப் பெருமிதம் போன்ற வடிவங்களில் தான் இயங்கிக் கொண்டிருக்கிறது தோழர்களே.


இதில் உள்ள மிக அவலகரமான நிலைமையில் வென்றால் சமூக மாற்றத்துக்காக

பணிபுரியும், முற்போக்கு பேசும் பலரும் கூட இந்த சாதிய வசவுகளை தெரிந்தோ தெரியா மலோ கையாண்டு வருகிறார்கள். ஆழப்புரையோடிப்போடுள் இந்த “சாதிய வசவு கற்பிதம்” அவ்வளவு ஆழமாக நம்மை குழி இருக்கும் செயற்பாட்டாளர்கள் வரைக்கும் தலையில் ஏற்றப் பட்டுள்ளது என்பது மறுப்பதற் கில்லை. சாதியத்தின் இந்த நுண்ணரசியலை மிகத் தெளி வாக புரிந்தவர்களால் மாத்தி ரமே பிரக்ஞங்குப்புரவமாக இதி விருந்து விடுபட முடிகிறது.

அந்த வகையில் இந்த சாதியச் சாடலுக்கு அருந்ததியர் அளவுக்கு வேறொந்த சமூகமும் மோசமாக கீழிற்கி அசிங்கப்படுத்தப்பட்ட தில்லை.

### தகவல் தொழில்நுட்பத்தில் வகிபாகம்

சமீபகாலமாக இணையத்தளங்களில் “சக்கிலி” என்கிற பதம் அதிகமாக பயன் படுத்தப்படுவதை அவதானித்து வருகிறோம். கட்டுரைகளிலும், பின்னாட்டங்களிலும், பேச்சுகளிலும் இதனை காணக்கொடியதாக இருக்கிறது. சென்ற வருடம் 2013 லண்டனில் நடந்த இலக்கிய சந்திப்பின் போது எனது உரையில், இணையத்தளங்களில் தேடிப்பார்த்ததில் 9420 இணையப்பக்கங்களில் “???????” (சக்கிலி என சிங்களத்தில்) என பாவிக்கப்பட்டிருப்பதை அவதானிக்கக்கூடியதாக இருந்தது. ஒரு வருடத்துக்குப்பு பின்னர் 2014 மே 12 அன்று அவ்வெண்ணிக்கை 14,800 ஆக உயர்ந்திருந்ததை அவதானிக்கக்கூடியதாக இருந்தது. அதுவே 15 திகதி அவ்வெண்ணிக்கை 15,400 ஆக உயர்ந்துவிட்டது. அதாவது சரியாக மூன்று நாட்களில் 600 உயர்ந்திருக்கிறது. சராசரி நாளைக்கு 200 பக்கங்கள் என்கிற வீதத்தில் உயர்ந்திருக்கிறது. இது வெறும் பக்கங்களின் எண்ணிக்கைதான். ஒவ்வொரு பக்கங்களுக்குள்ளும் பாவிக்கப்பட்ட தடவைகளின் எண்ணிக்கை இதைவிட இரட்டிப்பாக இருக்கவாய்ப்புண்டு. தமிழில் கூட இன்றைய தினம் “சக்கிலி” என்கிற சொல்லைக்கொண்ட 2650 பக்கங்களைத் தொன் காண முடிகிறது. அதிலும் பல ஆய்வுகளாக இருக்கின்றனவே அன்றி வசவுகளாக இருப்பவை குறைவே. இம்மக்களை கட்டும் “அருந்ததிய” என்கிற பதமோ 5680 இணையப்பக்கங்களில் காணப்படுகிறது.



தேடுபொறி (Search engine) என்பது சகலரது வாழ்க்கையிலும் இரண்டறக் கலந்து கொண்டே வருகிறது. மக்களின் சிந்தனையை வழிநடத்தும் ஒன்றாக ஆகியிருக்கிறது. ஆய்வாளர்கள், மாணவர்கள் தொடக்கம் சாதாரண மக்கள் வரை தேடுபொறியில் தங்கியிருக்கும் நிலைக்கு ஆளாகிக்கொண்டிருக்கின்றனர். இப்போதெல்லாம் தகவல்கள், கருத்துக்கள் என்பவை பதிவுபெரும் வங்கியாக இணைய தொழில்நுட்பம்

வளர்ந்திருக்கிறது. அது தகவல், தரவு, கருத்து என்பதோடு மட்டும் நின்றுவிடவில்லை. மொகாசோல் வங்கியையும் வளர்த்துவிட்டிருக்கிறது. சக்கிலி என்கிற பதத்தை அங்கே தவறான வகையில் பதிவு பெற்று பரவி வருகிறது. நாளைய சந்ததிக்கும் சேர்த்து மோசமான ஒரு கருத்துருவத்தை விடைத்து பரப்பிவிட அது பயன்பட்டிருக்கிறது.

### சிங்கள பேச்சு வழக்கிலேயே அதிகம்

சிங்கள சமூக பேச்சு வழக்கில் “சக்கிலி” என்கிற வசவை சிங்களவர்களுக்கு எதிராகவும், முஸ்லிம் மக்களுக்கு எதிராகவுமே அதிகம் பாவிக்கப்பட்டிருக்கிறது. அதற்குத்தாகவே தமிழர்கள் எனவாம். எப்படியிருந்தபோதும் அருந்ததியர்களுக்கே இதன் இழிவு முழுவதும் போய்ச் சேர்கின்றன என்பதை சொல்லத்தேவ யில்லை. தமது எதிரிகளை, மோசடிக்காரர்களாகவும், அசிங்கமானவர்களாகவும், மூடர்களாகவும், இழிவானவர்களாகவும் சித்திரிக்க இலகுவாக “சக்கிலி” என்கிற பதத்தை பாவித்து விடுகிறார்கள். மேலதிகமாக அவர்கள் மலம் அள்ளுபவர்கள், சுத்திகரிப்போடு சம்பந்தப்பட்டவர்கள், செருப்பு தைப்பவர்கள், சேரிகளில் வாழ்பவர்கள், குடித்துவிட்டு சண்டையிடுவர்கள் என்கிற இழிவு, அசிங்கம் சார்ந்த கருத்தேற்றத்தையும் இந்த சாடல் உள்ளடக்கியது.

“சக்கிலி” என்கிற இந்த பதத்தை உபயோகிப்பதன் மூலம்; இதனால் வசவுக்கு ஆளாகிறவர் இதன் மூலம் கூடிய பட்ச எரிச்சலுக்கும், ஆத்திரத்துக்கும், வேதனை உணர்வுக்கும் ஆளாக முடியும் என்பது இதனை பாவிப்பவர் அனைவருக்கும் தெரியும். அப்படியாயின் “சக்கிலி” என்கிற இந்த பதம் எப்பேர் பட்ட கற்பிதம் செய்யப்பட்ட கனதியுடையது என்பதை நீங்களே ஊகியுங்கள்.

சிங்களையே மகா சம்மத பூமி புத்திர பக்ஷம் என்கிற இனவாதக் கட்சியை அறிந்திருப்பீர்கள். அந்தக் கட்சியின் ஆரம்பகர்த்தாவும் தலைவருமான ஹரிச்சந்திர விஜேதநங்க பற்றி அறிந்திருப்பீர்கள். அவர் ஒரு சிங்கள மொழிப் புலமையாளரும் கூட அவர் உருவாக்கிய சிங்கள - சிங்கள லெக்சிகனை சில வருடங்களுக்கு முன்னர் பிரால் பதிப்பகமான எம்மகுணசேனா வெளியிட்டது. அதில் பக்கிலி என்பதற்கு அவர் அர்த்தம் தருகிறார்.

“பக்கிலி - கீழ்த்தரம், தரம் தாழ்ந்தது, ஏவல் செய்பவர், சக்கிலியர்”

ஒரு சிங்கள அரசாதியில் “தாழ்ந்ததெல்லாம் சக்கிலி” என்று அழைக்கலாம் என்பதை பதிவு செய்து மக்கள்மயப்படுத்தி நிறுவனமயப் படுத்துமானவுக்கு சிங்கள புலமைத்துவமும் அறிவார்ந்து பார்க்கவும் இல்லை. ஈவிரக்கமும் கொள்ளவில்லை.

சிங்களத்தில் சக்கிலி என்கிற பதம் எப்படி யெல்லாம் பாவிக்கப்பட்டிருகிறது என்பதற்கு சில முக்கிய உதாரணங்களை இங்கு பட்டியலிடுகிறேன். இவை இணையத்தலங்களில் இருந்து எடுக்கப்படவை.

- ??????? ?????? - (சக்கிலி சந்தேசய) சிங்கள பிபிசி சேவை - தமிழர்களுக்கு சார்பாக நடந்து கொள்கிறது என்று குற்றம்சாட்டும் சொல் வாடல்

- ??????? ?????? - (சக்கிலி வேசிகே) சக்கிலி வேசியின்... (கூடவே வதனையும் சேர்த்துக் கொள்ளலாம்)

- ??????? ?? - (சக்கிலி கி) - சக்கிலி பாட்டு

- ??????? ?????? - (சக்கிலி மகாராஜா) இலங்கையில் அதிக செல்வாக்குப் பெற்ற ஊடக நிறுவன உரிமையாளர் - தமக்கெதிராகச் செய்தியிட்டதற்காக

- ??????? ?????????? - சக்கிலி மாலிங்க (கிரிக்கெட் வீரர் மாலிங்க சரியாக ஆட்டத்தை ஆடவில்லை என்பதற்காக)

- ??????? ????? - (சக்கிலி கத்திய) சக்கிலி குணம்

- ??????? ?????!! - (சக்கிலி ஹாரேக்) சக்கிலி கள்ளன்

- ??????? ??? - (சக்கிலி வெட) - சக்கிலி வேலை

- ??????? ?????????????? - (சக்கிலி இந்தியன் காரயா) - “சக்கிலி இந்தியன்” தமிழர்களுக்கு சாதகமாக இருந்துவிட்டார்களாம்

- ??????? ?????? - (சக்கிலி பல்லோ) - சக்கிலி நாய்

- ??????? ?????? - (சக்கிலி மாத்ய) / சக்கிலி ஊடகங்கள்

- ??????? ?????? - (சக்கிலி அதஹாஸ்) - சக்கிலி கருத்து

- ??????? ?????? - (சக்கிலி ஹினாவக்) - சக்கிலி சிறிப்பு

- ??????? ?????? - (சக்கிலி அரமுன) - சக்கிலி நோக்கம்

- ??????? ????? - (சக்கிலி கொட்டி) - சக்கிலி புலிகள்

- ??????? ??????? ?????? - (சக்கிலி ராஜபக்ஷ ஆண்டுவ) சக்கிலி ராஜபக்ஷ அரசாங்கம்

- ??????? ??? ?????? ??? ?? ?????? - (சக்கிலி படிக்கத்தா வகே கேஹேகஹானவா) “சக்கிலி யர் சம்பளம் எடுத்ததைப் போல் கத்துகிறார்”

- ??தீ?? ?????????????? ??????? ?????? ?????? - (சிங்கள சக்கிலியண்ட கேஹேநியக் துண்ண சக்கிலி பவல்) சிங்கள சக்கிலிய னுக்கு பொம்பினையை கொடுத்த சக்கிலி குடும்பம் என்கிற திட்டல் அமைச்சர் எஸ்.பி திசாநாயக்க வுக்கு எதிராக பயன்படுத்தப் பட்டது.

- ???? ??????? ?????? ?????????? - (லங்கா சக்கிலி பன்னியே எமானுவல்) - இலங்கை சக்கிலி தேவாலய எம்மானுவல்

- ??????? ?????? - (குறிப்பு) ?????? - (லங்கா சக்கிலி பன்னியே எமானுவல்) - இலங்கை சக்கிலி தேவாலய எம்மானுவல்

குறிப்பு: ????? குறிப்புகளாக உள்ளவை சிங்களச் சொற்களாக அடையாளப்படுத்துவதற்காகப் பயன்படுத்தப்பட்டுள்ளன. - ஆர்.

I don't think the Eelam Tamils are looking for this patronage from India or from Tamil Nadu. For the last thirty years Sakkal India has only used the Eelam Tamils for its strategic expansionism and it wants to continue this never by creating false issues. It is responsible for all the sorrows and suffering of the Tamil people for the last thirty years.

This Minister by using the term Northern Tamils clearly shows himself as part of the conspiracy to honour the East to the Muslims. He is one who thinks that the Tamils in Sri Lanka are Indians and copies who had gone to plug tea in Sri Lanka and they can be treated like slaves and their interests are there to be sacrificed for Indian strategic interest in Sri Lanka which is the view much of the barbary north India holds about the Eelam Tamils which is not correct.

India will never be able to trust the Tamils either in Eelam or in India. To understand this problem one has to understand the genetic lag that exists

### சக்கிலி கத்தோலிக்க

- ??????? ??????? ??????? ??????? - (சக்கிலி கியன்னே தெரவி ஜாதியட்ட) தமிழர் களையே சக்கிலியர்கள் என்று அழைக்கப்படுவார் கள் என்று ஒரு விளக்கம் கொடுக்கும் ஒரு கட்டுரை
- ?????? ?????? ?????????? ?????????? ?????? ??? ?????? ?????????? ?????? , ?????? ?????? ?????????? ?????? ?????? ?????? - இலங்கையில் சமீபத்தில் நடந்த மாகாணசபை தேர்தலின் போது போட்டியிட்ட பிரபல பெண்களை திட்ட “சக்கிலி பெண்கள்” என்று தொடரும் ஒரு பின்னாட்டம் <http://www.frequency.com/video/x/153798004>
- ??????? ?????????????? ??? ????- (சக்கிலி முடக்குவேன் ஆப்பு எகெக்) - சக்கிலி சந்தி லிருந்து வந்த ஒருவன்
- “சக்கிலியனே எனது கூட்டத்துக்கு வந்த ஆதரவாளர்களுக்கு நீ எப்படி வீதி “ஓழுங்கு மீறல் தண்டப்பணம்” விதிப்பாய்.” நாகோடு பொலிஸ் இன்ஸ்பெக்டரைப் பார்த்து சட்டம் ஓழுங்கு அமைச்சர் பியரேன கமகே (02.01.2018)
- இலங்கையின் முன்னணி சிங்கள பத்திரிகையான “திவயின்” ஆசிரியர் தலையங்களுக்கைப் பாருங்கள் - “சலுகைகளையும், அதிகாரத்தையும் இந்த சக்கிலி வியாபாரத் துக்காக பயன்படுத்துகிறார்கள்...” (30.06.2015) “இல அரசியல்வாதிகளின் சக்கிலி வேலைகளை மக்கள் எந்தளவு மதிக்கிறார்கள் என்பதை தேர்தல்களின் போது காண முடிகிறது.”

புலித பிரதீப் குமார எழுதிய “கொழும் பில் கள் பயன்பாடு” என்கிற தலைப்பில் ஒரு பெரிய கட்டுரை திவயின் பத்திரிகையில் வெளியானது. அதில்...

“இந்தியாவிலிருந்து மலசலம் அகற்று வதற்கும், பார வேலைகளை செய்விப்பதற்கும் தொகை கொண்டு வருகிறேன் அது முற்றிலும் பிழையான தகவல்.

கொண்டுவரப்பட்ட சக்கிலியர்கள் சாராயம் குடிப்பதை ஆங்கிலேயர்கள் விரும்பவில்லை. அதற்குப் பதிலாக சக்கிலியர்கள் குடிப்பதற் காகவே கேரளாவிலிருந்து தென்னங்களை இறக்கினார்கள்.

வெள்ளையர்களால் 1800களில் சக்கிலியர்கள் அதிகமாக குடியேற்றப்பட்ட வாடா கொழும்பு முகத்துவாரர், மட்டக்குளி போன்ற இடங்களில் கள் தவறஞ்சைகளை ஆரம்பித்தார்கள். இலங்கையில் தென்னங்கள் தவறஞ்சைகளின் வரலாறு அதுதான். தமக்கு கிடைக்கும் குறைந்த சூலியையும் தமது போதைக்காக கொடுத்தார்கள்...”

என்று தொடர்ச்சிறது அந்தக் கட்டுரை. இலங்கையில் கள் உற்பத்தியில் வரலாறையும் திரிப்பது ஒரு புறம் இருக்கக்கூடும். அருந்ததியர் பற்றிய புரிதலும், மதிப்பீடும் இது தான். இது தான் சாமான்யர்களின் பொதுப்புத்தியில் நிலைத்து நிற்பது.

“ராஜபக்சனின் கக்கூஸைக் கழுவுகின்ற சக்கிலி வேலை” என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க திவயின், ரிவிர், இருதின் ஆகிய பத்திரிகைகளின் ஆசிரியர்களை விமர்சித்ததாக அதை எதிர்த்து மேல் மாகாண முதலமைச்சர் பிரசன்ன ரண துங்க ஒரு அறிக்கையை பத்திரிகைகளில் வெளியிட்டிருந்தார்.


ஒரு ஊடகத்தை விமர்சிப்பதற்காக நாட்டின் பிரதமரே தனது எதிரிகளைக் காயப்படுத்த பயன்படுத்தியிருக்கிறார். எதிரிகளை காயப்படுத்த அது ஒரு உச்சபாட்ச சொல்லென்று அவர் கூட நம்புகிறார். அடுத்தது அவரின் அரசியல் எதிரிகளும் கூட “ஊடகவியலாளர்களை சக்கிலியர்” என்று விழித்து விட்டார் என்பது ஒரு பெருங்குற்றமாக ஆக்கி அறிக்கை விடுமளவுக்கு “சக்கிலி” என்கிற சொல்லின் தாக்கத்தை விளங்கி வைத்திருக்கிறார்கள் என்பதை இங்கு குறித்துக்கொள்ள வேண்டும்.

(மிகுதி அடுத்த இதழில்...)

i) ஏற்கனவே மலையகத் தோட்டத் தொழி ஊக்காக கொண்டப்பட்டவர்களில் அதிகமானோர் பள்ளர், பறையர் சமூகத்தவர்களாக இருந்தபோதும் அருந்ததியர்களின் எண்ணிக்கை அவர்களில் குறைவானதாகவே காணப்பட்டது.

ii) அருந்ததியர்கள் ஆந்திராவிலிருந்து இறக்குமதிசெய்யப்பட்ட தெலுங்கர்கள் என்கிற போக்கில் கிலர் எழுதி பேசி வந்திருப்பதை அவதானித்திருக்கிறேன் அது முற்றிலும் பிழையான தகவல்.

## வன்புணர்ச்சி அல்லது ரேப் கலாச்சாரம்



ஜனவரி 2018 இல் 10 நாட்களில் 10 வன்புணர்ச்சி சம்பவங்கள் தொடர்ந்து நடை பெற்றது ஹரியாணாவையே அதிர்ச்சிக்குள்ளாக கியது. “ஆமாம் இது நடக்கிறது; தொடர்ந்து நடக்கத்தான் செய்யும்.” “இச்செயலில் ஈடுபடும் ஆண்களைத் தடுக்க என்ன நடவடிக்கை இருக்கிறது?” என்று கேட்கிறார் ஒரு பெண். “இது நடக்கும்; இது சமுதாயத்தில் நடப்பதுதான்” என்கிறார் ஒரு ஆண். ரேப் (Rape) கலாச்சாரம் என்றால் என்ன? என்ற கேள்விக்கு, அகராதி சொல்லும் பதில் இது தான்: “பெண்கள் மீதான பாலியல் ரீதியான தாக்குதலை, அத்துமீறிலை, வன்புணர்ச்சியை ஒரு சமூகமோ அல்லது சமூகச் சூழலோ சாதாரணமாக எடுத்துக் கொள்கிற மனோபாவத்தோடு இருந்தால் அங்கு ரேப் கலாச்சாரம் இருக்கிறது என அர்த்தம் கொள்ளலாம்.”

தமிழ்நாட்டிலும் அது இருக்கிறது என்று நீங்கள் கருதினால் அது தவறால்ல. ஏன் இந்தியா முழுவதும் இருக்கிறது என ஊடகங்கள் ஆதாரங்களை அடுக்குகின்றன. ஆமாம். வன்புணர்ச்சியை சாதாரணமாக எடுத்துக் கொள்கிற சமூகங்கள், மாநிலங்கள் நம்பின்டேயே நிறைய உண்டு. இந்தக் கட்டுரையை எழுதுகிற

நாளில் (16-01-19) கூட திருச்சி மாவட்டம் திண்ணொளும் மற்றும் லால்குடியைச் சேர்ந்த காதலர்கள் பொங்கலன்று சந்தித்துள்ளனர். அவர்களது தனிமையைப் பயன்படுத்தி ஒரு கும்பல் பையனைக் கொலை செய்து விட்டு பெண்ணை வன்புணர்வு செய்திருக்கிறது. இதைச் சாதாரணமாக எடுத்துக்கொண்டு கடந்து போய்க்கொண்டிருக்கிறது தமிழ்ச் சமூகம்.

ரேப் கலாச்சாரத்தின் அடிப்படைகள் என்ன? முதலில் பாதிக்கப்பட்ட பெண்ணை மீதே குற்றும் சுமத்துவது. ஆம் பெண்ணே, தவறு உண்ணுடையதே; எல்லாச் சமயங்களிலும் பெண் மீதே தவறிருக்கிறது என்கிற வாதம். பெண்கள் ஜீன்ஸ் போன்றவைகளை அணிவதனால் அதனைப் பார்க்கிற ஆண்களால் ஈர்க்கப் படுகிறார்கள். அதுவே ரேப் கலாச்சாரத்திற்கான காரணம் என்கிறான் ஒரு மாணவன். பெண் ஞும் ஆணும் சம அளவில் தவறு செய்கிறார்கள் என்கிறான் இன்னொரு மாணவன். கண்டபடி உடைகளை அணிந்துகொண்டு, தெருக்களில் சுற்றித்திரிகிறார்கள் பெண்கள். வேலையிருந்தால் ஓழிய பெண்கள் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என்கிறான்



இன்னொரு மாணவன்.

வயதுக்கு வந்த பெண்ணோடு கட்டாய உறவு கொள்வது ரேப் அல்ல. அதற்கு வேறு என்ன பெயர்? என்ற கேள்விக்கு ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த ஒரு வயதானவர் கூறுகிற பதில் இதுதான்: “இாண்டு கைகள் தட்டினால் தான் ஒசை வரும். எனவே பெண்ணின் ஒப்புதல் இருக்கிறது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.” “ஆனால், பெண்ணும் சேர்ந்தே தப்பு செய்கிறார்கள். ஆன் மட்டும் அதற்கு பொறுப்பேற்க வேண்டுமா?” இப்படி ஒரு கேள்வியை ஒரு பெண்ணே கேட்கிறார். பெண் வீட்டில் இருக்க, ஆன் மட்டும் சிறைக்குப் பேர்கிறான். ஆமாம் ரேப் நடக்கிறதென்றால் அதற்குக் காரணம் பெண்தான் என்கிறாள் ஒரு மாணவி. ஒரு பெண் வன்புணர்ச்சிக்கு ஆளா கிறாள் என்றால் அவள்தான் அதற்கு காரணம் என்கிறான் ஒரு மாணவன். “பெண் வன்புணர்ச்சிக்கு ஆளாகிறாள் என்றால் காரணம் அந்தப் பெண்ணே என எங்கள் ஆசிரியர் கூறுகிறார்” என்கிறாள் இன்னொரு மாணவி. ஒரு பெண் ஆணைப் பார்த்து சிரிக்கிறாள். அதனால் அந்த ஆண் அந்தப் பெண்ணின் பால் ஈர்க்கப்படுகிறான். ஆண் நண்பர் களிடம் நெருங்கிப் பழகுவது ரேப்பில் போய் முடிகிறது. பெண்கள், பையன்களிடம் வலியப் போய் பழகுவதைத் தவிர்க்க வேண்டும் என்கிறார் இன்னொரு மாணவி.

அதனால்தான் ரேப் நடக்கிறதா? என்று கேள்விக்கு “ஆம்” என்று பதிலளிக்கிறான் மாணவன். ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த எல்லா வயதினரிடையேயும், குறிப்பாக ஆண் களின் மனோபாவம், “ஆமாம் ரேப் ஒரு சாதாரண விசயம்தான்” என்பதாக இருக்கிறது. “ஓப்புதலோடு உடலுறவு. இதுதான் ஹரியானா வின் ரேப் கலாச்சாரம்” என்ற தலைப்போடு துவங்குகிறது நாம் இங்கு அறிமுகம் செய்கிற

ஆணைப்படம்.

ரேப்புக்கு யார்தான் பொறுப்பு? என்கிற கேள்வி ஒரு காவலரிடம் கேட்கப்படுகிறது. இருவரும்தான் பொறுப்பு எனப் பதில் வருகிறது. “யார் எனத் தெரியாமல் ஒரு பெண், ஒரு ஆணிடம் பேசுவாளா? அறிமுகமில்லாத ஒரு ஆண், பெண்ணை நெருங்குவானா? சம்மத மில்லாமல் பேசக்கூட முடியாது என்ற நிலையில், தன் மனச்சம்மதமில்லாமல் ஒரு பெண் அறிமுகமில்லாத ஆணிடம் பேசுவாளா?” எனப் பதில் கேள்வி கேட்கிறார். முன்னின் தெரியாத பெண்ணைக் கடத்திச் சென்று ரேப் செய்கிறார்களே? எனக் கேட்டால் அறிமுகமில்லாமல் எப்படிக் கடத்துவார்கள்? என குதர்க்கமாகக் கேட்கிறார் அந்தக் காவலர். ஃபரிதாபாத்தில், 23 வயதுப் பெண்ணை 4 பேர் கொண்ட கும்பஸ் கடத்திச் சென்று வல்லுறவில் ஈடுபட்ட செய்தியை பாவம் அந்தக் காவலர் அறிந்திருக்கவில்லை போல் குருகிராமில் ஒரு கல்லூரி மாணவில் கடத்திச் செல்லப்பட்டு ஒடுக்கிற காரிலேயே ரேப் செய்யப்பட்டிருக்கிறார். இவை எப்படி கைதட்டுவது போலாகும்? எனக் கேட்டால் ஹரியானாவில் பலரும் ரேப்பை இருவர் சேர்ந்து செய்கிற, கைதட்டுதல் போன்றது என்கிறார்கள்.

ஹரியானாவில் இருக்கிறது மங்காவா கிராமம். இக்கிராமத்தைச் சேர்ந்த ஒரு 17 வயதுப் பெண் வன்புணர்ச்சிக்கு ஆளாகியிருக்கிறார். அவர் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக் கொண்டிருக்கிற போதே அவளது நடத்தை குறித்த சந்தேகத்தைக் கிளப்பியதோடு ரேப்புக்கு அந்தப் பெண்ணே முழுக்காரணம் என பக்கத்து வீட்டாரே கூறுகின்றனர். பெண்ணின் சம்மத மில்லாமல் இது நடைபெற முடியாது என வயதுவந்த பெரியவர்களே நம்புகிறார்கள். எனவே அவர்கள் பாதிக்கப்பட்ட பெண்ணையே துணிந்து குற்றஞ்சாட்டுகிறார்கள். ஊர்ப் பஞ்சாயத்தில் இருவருக்குமே தண்டனை உண்டு. ஆளால் அரசு நடத்தும் கோர்ட்டில் பெண்ணை விட்டுவிட்டு ஆணை மட்டுமே தண்டிக்கிறார்கள் எனக் குறைப்படுகிறார் ஒருவர்.

ரேப் கலாச்சாரத்தின் அடுத்த படிநிலை, பெண்ணின் கன்னித்தன்மை பாதுகாப்பாக இருந்தால்தான் பெற்றோறின் கௌரவம் காப்பாற்றப்படும் என்ற கருத்து. எனவே பெண்ணைக் கட்டுப்பாட்டுடன் வைத்திருக்க வேண்டும். நீங்கள் பெண்ணாய்ப் பிறக்க விரும்பினால் ஹரியானாவில் அது சிரமம். 2012-14 காலத்தில் 1000 ஆண்களுக்கு 866 பெண்கள். அதுவே 2013-15 காலத்தில் 1000 ஆண்களுக்கு

831 பெண்கள். (தகவல்: நிதி ஆயோக்). ஆண்களை விட தாங்கள் பலவீனமானவர்கள் என்ற எண்ணம் பெண்களிடம் இயல்பாகவே இருக்கிறது. ஏதாவது நடந்து, எனது “கொரவம்” பாதிக்கப்பட்டால், எனது குடும்பத்தாரும், உறவினர்களும் இழிவாகப் பேசுவார்களே என்ற பயத்திலேயே பெண் இருக்கிறாள். இந்த அச்சு உணர்வில் தனக் கிருக்கும் உரிமைகளை இழந்துவிடும் நிலைக்குத் தன்னைத் தானே ஆளாக்கிக் கொள்கிறாள்.

ஹரியானா மக்களை கொலை உள்ளிட்ட கோரமான செயல்களைச் செய்யத் தூண்டுகிறது இந்தக் கொரவம். பிரதீப்-சீலா என்ற காதல் மணத் தம்பதிகள் நான்காண்டுக்காலம் உயிருக்குப் பயந்து தலைமறைவாக வாழ்ந்து வந்துள்ளனர். அதன்பின் சீலாவின் சகோதர னால் இருவரும் கொலை செய்யப்பட்டனர். பஹதுர்கார் என்ற கிராமத்தில் ஒரு பெண் கொலை செய்யப்பட்டு சாவகாசமாக இடு காட்டிற்கு கொண்டு போய் ஏறிக்கப்பட்டிருக்கிறாள். மாணவியின் சகோதரனால் பதினேராம் வகுப்பு மாணவன் படுகொலை. 2 நாட்களில் 3 கொலைகள் ஹரியானாவில்: “ஒரு ஆண் ஒரு பெண்ணைக் காதலித்தால் ஒருவித மாகவும், ஒரு பெண் ஒரு ஆணிடம் போய் தன் காதலைச் சொன்னால் அதை வேறு விதமாகவும் பார்க்கிறது இந்தச் சமூகம். இதைக் கண்டு எனக்கு கோபம் வருகிறது..” என்கிறார் ஓர் இளம் பெண். சரிதானே? “எனது குடும்பத்தில் என் சகோதரர்களின் கருத்தே கேட்கப்படுகிறது. எந்த விசயத்திலும் என் கருத்து கேட்கப்படுவதில்லை” என்கிறார் மேலும் அவர். பெண்ணைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்க கொரவம் என்ற ஏமாற்று விதியைப் பெற்றோர்கள் அமல்படுத்துகின்றனர். கடைசியில் இது ஆண்கள் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற நிலையில் முடிகிறது.

“ஆண்களை உயர்ந்த இடத்தில் வைக்கிறார்கள். பெண்கள் மதிப்பற்றவர்கள்; அவர்களை எப்படி வேண்டுமானாலும் கையாளலாம் எனக் கருதுகிறார்கள். தராக ஆண்கள் பக்கம் சாய்ந்திருப்பது நமது சமூகத்தில் அப்பட்டமாக இருக்கிறது” என வருந்துகிறார் இன்னொரு இளம்பெண். படிப்பது, வேலைக்குப் போவது

ஆண்களின் வேலை என்ற கருத்து ஒரு பகுதி மாணவர்களிடமே காண முடிகிறது. “இதெல்லாம் இந்தக் காலத்துக்கு ஏற்றதல்ல இப்போது ஆணும் பெண்ணும் சமம்” என உரத்துச் சொல்கிறார் ஒரு மாணவி. மாணவர்களை விட ஒருபடி மேலே மாணவிகள் என இன்னொரு மாணவி அதிரடிக்கிறார். பள்ளிக்கு வெளியே இருக்கும் சமூகம் என்ன கற்றுத் தருகிறது? ஒரு கிராமப் பஞ்சாயத்தில் பெண்கள் ஜீன்ஸ் அணிவதையும், செல் போன் வைத்திருப்பதையும் தடை செய்திருக்கிறார்கள். காரணம் ஜீன்ஸ் போன்ற ஆடைகள் ஆண்களை ஈர்த்து, ரேப்புக்கு இட்டுச் செல்கின்றன என்கிறார்கள். “பெண்களை 16 வயதிலேயே திருமணம் முடித்துவிட வேண்டும். அப்போதுதான் அவர்களின் பாலியல் இச்சைகளை கணவனிடம் தீர்த்துக் கொள்வார்கள். வேறு ஆண்களைத் தேட மாட்டார்கள் இதன் மூலம் ரேப் நிகழ்வதைத் தடுக்க முடியும்” என்கிறது ஹரியானாவின் சர்வ காப் ஜாட் பஞ்சாயத்து. ரேப்பை ஒழிக்க குழந்தை திருமணம்தான் வழி என ஹரியானாவின் முன்னாள் முதல்வரே கறுகிறார். ஆண்கள் காரணம் இல்லை. மாநிலத்தில் நிலவும் “ரேப் கலாச்சாரமும்” காரணம் இல்லை. ரேப்புக்கு காரணம் பெண்தான் என இவர்கள் முடிவுகட்டுகிறார்கள். பெரிய பதவியிலிருப்பவர்கள், அரசியல்வாதிகள், பஞ்சாயத்துக்கள், யார் பாதிப்புள்ளாகிறாரோ அவரே ரேப்புக் காரணம் என அடித்துச் சொல்கிறார்கள்.

இங்கிலாந்தின் ஏங்வியா ரஸ்கின் பல்கலைக்கழகத்தில் கிரிமினிலாஜி துறையில் படித்தவர் மதுமிதா பாண்டே. மூன்று ஆண்டுக்காலமாய் அவர் ஓர் ஆய்வினைச் செய்துள்ளார். ரேப் குற்றத்திற்காக தண்டனை பெற்று டெல்லி திஹார் சிறையில் இருக்கும் 100 ஆண்களைக் கண்டு பேசியுள்ளார். 2012 இல் மருத்துவமாணவி திர்பயா, ரேப் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட செய்தியும், அதைத் தொடர்ந்து நடைபெற்ற போராட்டங்களும் உலகின் கவனத்தை ஈர்த்தவை அந்த ஆண்டில், ஜி 20 நாடுகளில் பெண்களை மோசமாக நடத்துவதில் சுவுதி அரேபியாவையும் பின்னுக்குத் தள்ளி இந்தியா முன்னணியில்

“ஒரு ஆண் ஒரு பெண்ணைக் காதலித்தால் ஒருவிதமாகவும், ஒரு பெண் ஒரு ஆணிடம் போய் தன் காதலைச் சொன்னால் அதை வேறு விதமாகவும் பார்க்கிறது இந்தச் சமூகம். இதைக் கண்டு எனக்கு கோபம் வருகிறது..” என்கிறார் ஓர் இளம் பெண். சரிதானே? “எனது குடும்பத்தில் என் காரணமாக கருத்தே கேட்கப்படுவதில்லை”



இருக்கிறதென பாலின சமத்துவம் குறித்த ஆய்வாளர்கள் தெரிவித்தனர். நிர்ப்பா கொலை தேசிய அளவில் ரேப் குறித்த விவாதத்தையும் கிளப்பியது. எனவே ரேப்பில் ஈடுபட ஆண்களைத் தாண்டியது எது? எத்தகைய குழல் இப்படியான ஆண்களை உருவாக்கியது? என்றால் விரும்பி இந்த ஆய்வைச் செய்துள்ளார் மதுமிதா.

அந்த 100 ஆண்களில் பள்ளிக் கல்வி முடித்தவர்கள் ஒரு சிலரே. மேலும் சிலர் 4 ஆவது, 5வது வரை படித்தவர்கள்தான். பெரும் பான்மையினர் கல்வியறிவு அற்றவர்கள். “ஆய்வுக்கு முன் இவர்கள் அசாதாரமானவர்கள்; கொடுரார்கள் என்று எண்ணியிருந்தேன். ஆனால் அவர்கள் சாதாரணமானவர்கள்தான் என அவர்களோடு பேசும் போதுதான் உணர்ந்தேன் என்கிறார் மதுமிதா.” “ஒரே குடும்பத்தில் பிறந்து வளர்கிற ஆண்கள், தாங்கள் ஆண் என்ற பெருமிதத்தோடும், பெண்கள் பணிந்தும் வாழுவும் கற்பிக்கப்படுகிறார்கள். என் குடும்பம் உள்ளிட்டு, எல்லாக் குடும்பங்களிலும் இருக்கிற பொதுத் தன்மை இது. ரேப்பில் ஈடுபடுவர்கள் வேறு கிரகத்திலிருந்து வரவில்லை. அவர்கள் நமது சமூகத்திலிருந்து உருவாகியிருக்கிறார்கள். தங்களது வாழ்நிலையைச் சொல்லி என் அனுதாபத்தை அவர்கள் ஈர்க்க முயன்றார்கள். இவர்கள் ரேப் செய்தவர்கள் என்று நான் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டேன். பெரும்பாலானவர்கள் பெண்களின் சம்மதம் பெறுதல் என்பது குறித்து அறியாதிருந்தார்கள். சிலர் தாங்கள் செய்தது ரேப் என்பதையே ஏற்றுக்கொள்ளவில்லை.”

“பெண்கள் குறித்த இந்திய சமூகத்தின் மனோபாவமே பிற்போக்கானது. பாலுறவு பற்றிய பாடங்கள் நமது கல்வித் திட்டத்தில் இல்லவே இல்லை. ஆட்சியாளர்களே, பாலுறவுக் கல்வி இளைஞர்களைக் கெடுத்து

விடும் என்றும், நம் மரபுகளுக்கு எதிரானது என்றும் கூறுகின்றனர். பெற்றோர்களே பேசக் கூச்சம் கொள்கின்றனர். மின் எப்படி தங்கள் பிள்ளைகளுக்கு அவர்கள் பாலியல் குறித்த கல்வியை விரும்புவார்? சிறைவாசிகளில் சிலரே தங்கள் செயலுக்கு வருந்தினர். பெரும்பான்மை யோர் நியாயப்படுத்துவும், தவறு தங்களுடைய தில்லை என்றும் வாதிட்டனர்.”

இந்தியா முழுமையிலுமே ரேப் கலாச் சாரம் நிலவுகிறதென்றால் அது மிகையில்லை. காரணம், இந்தியாவில் ரேப் குற்றங்களின் எண்ணிக்கை வருடந்தோறும் அதிகரித்துக் கொண்டே போகிறது. அதிர்ச்சி தரத்தக்க புள்ளி விபரம் என்னவென்றால் டெல்லி நகரின் மூன்றில் ஒரு பங்கு பெண்கள் தாங்கள் பாலியல் சீன்டல்களுக்கு ஆளாகியுள்ளதும், சரிபாதிப் பேர் குறிப்பாக இரவு நேரத்தில் பாதுகாப்பின் மையை உணர்வதாகவும் சொல்லியிருப்பது தான். கொல்கத்தாவை விட 10 மடங்கு, மும்பையை விட 3 மடங்கு அதிகமாக ரேப்கள் டெல்லியில் நடந்தால், டெல்லியை “ரேப் கேபிடல் ஆப் இந்தியா” என உடைக்கங்கள் விமர்சிக்கின்றன. 2014-16 ஆண்டுகளில் இந்தியா முழுவதும் 1,10,333 வண்புணர்வுகள் நிகழ்ந்துள்ள தாகவும், 2016 ஆம் ஆண்டில் மட்டும் பெண்களுக்கு எதிராக 3,38,954 குற்றங்கள் நிகழ்ந்துள்ளதாகவும் மைய அமைச்சர் கிரண் ரிஜிஜு பாரானுமன்ற மேலவையில் புள்ளிவிபரங்கள் அளித்ததாக இந்துஸ்தான் டைம்ஸ் 2019 பிப்ரவரி 2 ஆம் தேதிய இணையதள செய்தி இதழ் கூறுகிறது.

டெல்லியில் உள்ள சென்டர் பார் ஷோலியல் ரிசர்ச் அமைப்பின் இயக்குனர் ரஞ்சனா குமாரி பெண்களை பாதுகாக்கும் நடவடிக்கைகளை எடுக்கும் அரசியல் உறுதி யாரிடமும் இல்லை என வருந்துகிறார். மீ மீ போன்ற பாலியல் அத்துமீறல் குறித்த விழிப் புணர்வு அதிகரித்திருந்தாலும் பாலின சமத்துவம் குறித்த அடிப்படைகளில் மாற்றம் நிகழ் வேண்டும் என்கிறார்.

<https://www.youtube.com/watch?v=Pgom8LRF8hQ>  
(Inside Haryana's Rape Culture)

<https://www.youtube.com/watch?v=wRcuFGYraLM>  
(India's Rape Crises)

<https://www.youtube.com/watch?v=oKRF7Bp4BnI>  
(Rapes in India)

<https://www.thelily.com/a-woman-interviewed-100-convicted-rapeists-in-india-this-is-what-she-learned/>

<https://edition.cnn.com/2018/12/22/asia/india-rape-crisis-delhi-intl/index.html>

# தீவின் குறும் யாழின் இசையும்

தீவாக இருந்தகாலம்  
தீர்ந்து செதில்செதில்களாக  
கூர்மை இழந்த  
ஞாபகத்துள் குப்பைகளாக  
உதிர்ந்து விட்டன

தம்மைப் பெற்றெடுத்த  
நதிகளின் கதைகளைச்  
சொல்லிக் கொண்டிருந்த  
அலைகள் அகன்றுபோய்  
வெகுகாலமாகி விட்டது

கண்ணத்தில்  
முத்தமிட வந்துகொண்டிருந்த  
கப்பல்கள் அதன் கண்ணீரில்  
கவிழ்ந்துவிட்டன

அதன் தீவத்தகுதியைப் :  
பறித்து விட்டதில்  
கடலுக்கென்ன இலாபம்?

கடல்  
தன் மார்பில்  
அனிந்துகொண்டிருந்த  
ஆழகுப்  
பதக்கத்தை இழந்துவிட்டதே  
அது தெரியாதா?

தாகமெடுத்தால்  
கடல்  
தீவின் வாசவில் நின்றுதானே  
தண்ணீர் இரந்தது  
இனி எங்குப் போகும்?

இப்போது  
விலக்குப் பெற்றுப்  
போய் விட்ட கடல் பற்றி  
முறையிடத்தீவு எங்கே போகும்?



எல்லாம்  
பார்த்துக் கொண்டிருந்த  
கலங்கரை விளக்கு  
தீவுக்கு  
இருண்ட சொற்களிலா  
இரங்கல் கவிதை எழுதும்?

## அஞ்சலி



ஓவியர் கருணா விளசென்ட் கடந்த பிப்ரவரி 22-ஆம் நாள் கண்டாவில் காலமானார்.

புலம்பெயர்ந்த கலைஞர்களில் மிக முக்கிய மாணவர். இவன்கை ஓவியர் மாற்கு அவர்களின் மாணவர்.

ஓவியம், புகைப்படம், டிஜிட்டல் ஓவியம் எனப் பல துறைகளிலும் தொடர்ந்து இயங்கியவர்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் கண்டாவில் அவர் ஓவியங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டு இருந்தபோது பார்வையாளர்களால் வெகுவாகப் பார்ப்பப்பட்டது.

கண்டாவிலிருந்து வெளிவரும் தாய்வீடு இதழுக்கு காத்திரமான பங்களிப்ப செய்து வந்தவர். காலத்தால் அழியாத ஓவியர்கள் பற்றிய தொடர் எழுதியவர். அவாது இடம் இட்டுநிறப்ப முடியாத ஒன்று. அவரை இழந்து நிற்கும் அவர்கம் குடும்பத்தாருக்கும் நண்பர்களுக்கும் மற்றும் உணர்வாளர்களுக்கும் காக்கைச் சிறகினிலே குழுமம் தமது ஆழந்த அஞ்சலியைச் செலுத்துகிறது.

ஒர் அடையாளமற்ற மவுனம்  
தீவின் மனத்தில்  
துளைபிட்டுப் போய்  
எதைத் தேடும்?

தீவுக்கு  
நேர்ந்ததென்ன?  
திசைகள் திடுக்கிட்டுக்  
கை பிளைந்தன  
ஏதும் புரியாமல்

கடுங்காலநெகிழ்வில்  
வானம் இளகிப்  
பரிவு நிழல் கொடுத்தது  
தீவுக்கு

நெருப்பு  
ஆறுதல் வெப்பம்  
சமைத்துக் கொடுத்தது  
தீவுக்கு

காற்று  
தந்திகளைத் தன் விரல்களால்  
சுதியமைத்து

ஒரு  
யாழைக் கொண்டுவந்து  
கொடுத்தது  
தீவுக்கு

தேம்பல் வடிந்த  
அந்தத்தீவு  
இப்போது  
என் கவிதைகளை  
கவிக்கோ இரகுமான்  
சிற்பி கவிதைகளை  
காமராசன் இன்குலாப்  
பாடல்களை  
மெட்டமைத்து  
மீட்டிக் கொண்டிருக்கிறது

இருள்திரை விலகிய  
விடிவு நேரம்  
இதோ!  
தீவின் குரலும் யாழின் இசையும்  
இணைந்து  
ஈங்கும் பரவுகின்றன

# திருவழிப்பாதையை ஏற்படுத்தியவர்



பத்மநாப அம்யர்

கல்லூரியில் வேலைக்குப் போன பிறகு 70களில் முதுபெரும் புலவர் சதாசிவம் பிள்ளையிடம் பழைய இலக்கியங்களைப் பாடங்கேட்கப் போனேன். ஒருநாள் திருமரு காற்றுப் படை ஏட்டைக் காட்டினார். அதை என்னிடமே கொடுத்தார். இன்னொருநாள் பட்டினத்தார் பாடல்கள் அடங்கிய இற்றுப் போன உதிரி ஒலைகளைக் காட்டினார்.

எனக்கு நாஞ்சில்நாட்டில் பழம் இலக்கியங்களின் ஏடுகள் கிடைக்கா என்று யாரோ சொன்னது மனதில் உறைந்து போயிற்று, அப்படியே நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் நான் சேகரித்த செய்திகள் வேறு விதமாக இருந்தன. ஒருமுறை எழுத்தாளர் மா.அரங்கநாதனின் அண்ணன் எம்.எஸ்.இன் திருப்பதிசாரர் வீட்டில் திவ்வியப் பிரபந்த ஏடுகள் குறிப்பாக ஆண்டாள் பாஅரங்கனின் மூன்று ஏட்டுப் பிரதிகள் இருந்ததைச் சொன்னார். கோட்டாறு செட்டியார் தெருவின் சிதம்பரதானு என்பவரின் வீட்டில் சிகான் டு

எடு இருந்ததை வையாடுபிப் பிள்ளை குறிப் பிட்டிருக்கிறார். இப்படி எல்லாம் இருந்தும் உ.வே.சா. என் இங்கு வரவில்லை என்று தெரியவில்லை.

சதாசிவம் பிள்ளை “மலையாள மகாகவி உன்னூர் பரமேஸ்வர அய்யர் திருவிதாங்கூரில் உயர் பதவியில் இருந்தபோது பல தமிழ், சமஸ்கிருத ஏடுகளைச் சேகரித்திருக்கிறார்” என்றார். அவர் மேலும் “நாஞ்சில் நாட்டில் இந்த ஏடுகளைப் பிரதிசெய்து கொண்டுவந்த ஒரு ஆளைப் பற்றி கவிமணி சொல்லியிருக்கிறார்” என்று சொன்னார்.

கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளையிடம் நெருங்கிய நட்பு பாராட்டியவர் சதாசிவம். கவிமணி நாஞ்சில் நாட்டு சைவமடங்களின் தம்புரான்கள் சொன்ன பல விஷயங்களை சொல்லியிருக்கிறார். சதாசிவம், அவற்றை 50களில் வந்த தொண்டன் இதழில் எழுத ஆரம்பித்திருக்கிறார். ஒரு இதழிடன் அது தொடர்வில்லையாம்.

தமிழகத்தில் வெளியான இலக்கிய இதழ்களையும் தீவிர படைப்புகளையும் இலங்கைக்குக் கொண்டு சேர்த்தவர் இவர். அதுபோல் இலங்கையின் தமிழ் படைப்பாளிகளையும் நூற்களையும் தமிழகத்தில் கொண்டு சேர்த்தவர். இப்படியான இருவழிப்பாதையை அய்யர் 70களில் ஏற்படுத்தி விட்டார்.

சதாசிவம் சொன்ன முக்கியமான செய்தி 18ஆம் நூற்றாண்டு கடைசியில் நாஞ்சில்நாட்டு திருப்பனந்தாள், திருவாவடுதுறை மாநகரில் இருந்த தம்புரான்களும், கோட்டாறு செட்டி தெருவில் இருந்த சிலருக்கும் பழைய தமிழ்ச் சுவடிகளை ஒருவர் கொண்டு வருவாராம்.

அந்த ஆள் நாங்குனேரி பக்கம் ஒரு சிற்றாரில் உள்ள தேவர். தமிழ் முறையாகப் படித்தவர். ஆனால் எழுத வேண்டும் என்ற ஆசையில்லாதவர். அவர் அடிக்கடி நாஞ்சில் நாட்டுக்கு மாட்டுவண்டியில் வருவாராம். பழைய, புதிய தமிழ் இலக்கிய ஏடுகளுடன் வரும் அவர் சைவ மடங்கள் இருந்த தேரூர், பறக்கை, கசீந்திரம் எனச் சில ஊர்களுக்குப் போவாராம். பெரும்பாலும் சிற்றிலக்கியங்கள், கம்பராமாயனம் எனும் ஏடுகளைக் கொடுத்து நெல்லை விலையாகப் பெற்றுக் கொள்ளுவாராம்.

தேவர் மலையாளம் பேசிய சிறுபான்மைத் தமிழர்களிடம் இலக்கியங்களைக் கொண்டு சேர்த்தவர். இதை அவர் வியாபாரமாக செய்ய வில்லை, தென்காசி, நாங்குனேரி வட்டாரங்களில் நொடித்துப் போன தமிழ் புலவர் குடும்பங்களிடமிருந்தும், ஏடு பிரதிசெய்யவர் களின் வீடுகளிலிருந்தும் விலை கொடுத்து வாங்கி நாஞ்சில் நாட்டில் கொடுத்திருக்கிறார். ஒருவகையில் நாஞ்சில் நாட்டில் தமிழ் பாதுகாக்கப்பட்டதிற்கு இந்தக் தேவரும் காரணமாயிருந்திருக்கிறார்.

இது மாதிரியான ஒரு காரியத்தைச் செய்தவர் பத்மநாப அய்யர். தமிழகத்தில் வெளியான இலக்கிய இதழ்களையும் தீவிர படைப்புகளையும் இலங்கைக்குக் கொண்டு சேர்த்தவர் இவர். அதுபோல் இலங்கையின் தமிழ் படைப்பாளிகளையும் நூற்களையும் தமிழகத்தில் கொண்டு சேர்த்தவர். இப்படியான இருவழிப்பாதையை அய்யர் 70களில் ஏற்படுத்தி விட்டார்.

\*\*\*

1982 மார்ச் மாதம் முதல் வாரத்தில் ஒருநாள் எழுத்தாளர் கந்தர ராமசாமி “நாளை இலங்கையிலிருந்து மூன்று நண்பர்கள் வருவார்கள். திருவனந்தபுரம் விமான நிலையத்துக்கு” போவோம் அவர்களை அழைத்துவர வேண்டும்” என்றார். நானும் நூற்று நாளை நூலால் [noolaham.org](http://noolaham.org) | [avahanam.org](http://avahanam.org)

3 மணிக்கு அவரது அம்பாசிடர் காரில் திருவனந்தபுரம் விமானநிலையம் போனோம். இலங்கை விமானம் 7மணிக்கு என்றார்கள். அரைமணி நேரம் காத்திருந்தோம்.

பத்மநாப அய்யர், குலசிங்கம், யேசுராஜா என மூன்று பேரும் வந்தார்கள். அய்யர் சுராவை அடையாளம் கண்டு வந்தார். நாங்கள் விமான நிலையத்திலிருந்து வெளியே வந்தபோது ராஜமார்த்தாண்டன், வேதசகாயகுமார் இருவரும் நின்றுகொண்டிருந்தனர். இருவரும் திருவனந்தபுரம் பல்கலைக்கழகத்தில் ஆய்வு மாணவர்களாக இருந்தனர்.

காரில் ஏழு பேரும் நெருங்கி உட்கார்ந்தோம். சுரா. பெரும் சிரமத்துடன் காரை ஒட்டினார். கேள எல்லையில் களியக்காவினை என்று ஞாபகம்; ஒரு ஹோட்டிலில் டிப்பனை முடித்தோம்.

காரில் நெருக்கமாய் இருந்தோ காரை ஒட்டியவரின் சிரமமோ தெரியாமல்பேச்சு போயிற்று. பத்மநாப அய்யர் காணி ஆணைத் தினைக்களத்தில் Divisional Officer (பிரிவு அலுவலர்) யேசுராஜா அரசு பணி, நாகர் கோவில் சுந்தர விலாஸ் போய்ச் சேர மணி 11 ஆனது. மொட்டை மாடியில் 2 மணி வரை பேச்சு. மார்த்தாண்டனும் குமாரும் சுரா. வீட்டிலேயே தங்கிவிட்டனர். என் வீடு சுராவின் வீட்டுருகே; நான் போய் விட்டேன்.

மறுநாள் சாவகாசமாய் சுரா. வீட்டிற்குப் போனேன். காலச்சவடு கண்ணன் சொல்வது மாதிரி பத்மநாப அய்யர் தன்னைக் கிண்ட லடிக்க தாராளமாய் விஷயதானம். செய்து கொள்ளும் ஆள் என்று தெரிந்தது. கொஞ்சம் பேசியதும் நெருங்கி விட்டார். அப்போது சுரா. காங்கள் என்ற இலக்கியக் கூட்டம் நடத்தி வந்தார். அந்தக் கூட்டத்தில் மூன்று பேரையும் பேசும்படி கேட்டுக் கொண்டார். கூட்டம் பதிவாக 6 அல்லது ஆற்றை மணிக்கு தொடங்கும். ஆட்கள் முன்னதாகவே வந்துவிட்டனர்.

சுரா. மூவரையும் அறிமுகப்படுத்தினார். அய்யர் முதலில் பேசினார், “நான் தமிழ்நாட்டு லிருந்து நல்ல புத்தகங்களை இலங்கைக்குக் கொண்டுசெல்வதைக் கடமையாகக் கொண்டுள்ளேன். இங்குள்ள தீவிர இலக்கியங்களைப் படிப்பதற்கென்று ஆட்கள் இருக்கிறார்கள். அவற்கள் என்னைத் தேடி வருவார்கள்.

உத்தேசமாக 120 பேர்கள் உள்ளனர். கண்ணயாழி கசட தபறு, நடை போன்று பத்திரிகைகளை நூன் தருவித்து அவர்களுக்குப் படிக்கக் கொடுக்கிறேன்.

தமிழகத்தில் ஈழ இலக்கியம் பற்றிய தவறான தகவல் உண்டு. அதற்கு எங்கள் நாட்டில் இருப்பதாக நம்பும் முற்போக்குதான் காரணம். முற்போக்கு நூற்கள் சிவப்பு நூற்கள். இலங்கையில் குவிந்து கிடக்கின்றன என்ற கருத்து தமிழகத்தில் பரவியிருக்கிறது. உண்மையில் முற்போக்குக்கு அங்கு மதிப்பு இல்லை. ஆனால் அங்கு இருப்பதாகத் தமிழகத்தில் ஒரு மாயையை உருவாக்கி விட்டனர்.

அவை இதழ் வாயிலாக தீவிர இலக்கிய வாதிகள் சிலரைக் கண்டுபிடித்து இருக்கிறோம். இலங்கையில் வெளியாகி இருக்கும் நூல்கள் இங்கே வரவில்லை. இங்கிருந்து அங்கே போக வேண்டும். இருவழிப்பாதை இருந்தால் எது தீவிரம் என்ற தெரிந்துவிடும் என்று பேசிக் கொண்டே போனார் அய்யர்.

குலங்கம் “இலங்கையில் முற்போக்கு கறுகிய வட்டத்தில் சமூல்கிறது” என்றார். அய்யர் மறுபடியும் பேசினார். கேட்ட கேள்வி களுக்குப் பதில் சொன்னார். இது 1982 மார்ச்சில் நடந்தது.

காகங்கள் கூட்டம் முடிந்ததும் பேராசிரியர்கள் கலைஇலக்கியம் பெருமன்ற நண்பர்கள் அய்யருடன் நீண்ட நேரம் உரையாடினர். அடுத்தநாள் காலையில் நானும் அய்யரும் நாகர்கோவில் நீதிமன்றம் அருகே இருந்த ஜயக்குமாரி புக்ஸ்டோருக்கு போனோம்.

அய்யர் பழைய புத்தகங்களைத் தேடினார். கலைமகள் பதிப்பகம் வெளியிட்ட பல புத்தகங்கள்; சம்மந்த முதலியாரின் நாடகங்கள் என வாங்கினார். ச.ரா.வின் கடைஊழியர் பரமசிவம் புத்தகங்களைக் காட்டினார். மூன்று நாட்கள் அய்யர் சுராவின் வீட்டில் இருந்தார். கூடவே நானுமிருந்தேன். பத்மநாபபுரம் அரண்மனை, சீந்திரம் கோவில் எனச் சில இடங்களுக்குப் போனோம்.

இந்த இடத்தில் அய்யரைப் பற்றி சில விஷயங்கள் அறிய வேண்டியிருக்கிறது.

பத்மநாப அய்யரின் சொந்த ஊர் இலங்கை வண்ணார் பண்ணை. பிறந்தது 24.8.1941ல். அப்பா தாவடி ரத்தின அய்யர். பண்டாரவினை சிவகப்பிரமணியகவாமி கோவில் பூசகர். அம்மா வண்ணார் பண்ணை யோகாம்பாள். மனைவி சொர்ணவல்லி (1946-1987) எம்.எல்., எம்.எட்ட., கல்வியாவர். திரிகோண

மலை, நல்லூர் போன்ற ஊர்களில் பள்ளி ஆசிரியராக இருந்தார். பின் யாழ்ப்பாணம் இந்தச் கல்லூரியில் விரிவரையாளர். அய்யரின் மனைவி முளைக்காய்ச்சலால் 41 வயதில் மறைந்தார். மனைவியின் இறப்பு அய்யரை மிகவும் பாதித்திருக்கிறது. அய்யருக்கு வித்யா, பூரணி, ஜனனி என்னும் மூன்று பெண்மக்கள்.

அய்யர் ஆரம்பப் படிப்பை அம்மாவின் சொந்த ஊரான வண்ணார் பண்ணை நாவலர் பாடசாலையில் படித்தார். பின் வண்ணை வைத்தீஸ்வரம் வித்தியாலயத்தில் ஏழாம் வகுப்பு; பின் அர்ச்ச குசையப்பர் பள்ளியில் படிப்பு; தொடர்ந்து பேராதனை பல்கலைக்கழகத்தில் இயற்பியல் பட்டப்படிப்பு (1964-67) முடிந்ததும் மூன்று ஆண்டுகள் அப்பாவுக்குத் துணையாக கோவில் பூசகர்.

1970ல் மாத்தளை பொழுநிரா கல்லூரியில் பயிற்றுந்த பணி. இது இரண்டு வருடங்கள் பின்னர் காணி ஆணையர் தினைக்களத்தில் பிரிவு அனுவலர் (1972-1989) கொழும்பு, யாழ்ப்பாணம், கிளிநெஞ்சக் கோவில் போன்ற இடங்களில் அலுவல் காரணமாக இருந்திருக்கிறார்.

1990 பெர்வரியில் லண்டன் சென்றார். சரியான வேலை கிடைக்காததால் 3 ஆண்டுகள் இயங்கவில்லை.

யேசுராஜா ஒரு கட்டுரையில் “அய்யரைத் தினக்குரல் பத்திரிகைக்காக பேட்டிகாணப் போனார்கள். அப்போது ஒருவர் இவருக்கு நேர்காணலா என்று கிண்டல் அடித்தாராம். புத்தகம் எழுதியவர்கள் மட்டுமே மொழிக்கும் பண்பாட்டுக்கும் காவலர்கள் என்ற பிரம்மை ஊறிப்போனதால் அய்யரை பலரும் அடையாளம் காணமுடியவில்லை. ஆனால் அய்யர் செய்த காரியங்களை நினைத்துப் பார்த்தாலே மலைப்பாக இருக்கிறது.

இலங்கை அரசியலைப் பற்றி இலங்கைத் தமிழர்கள் பற்றி உரக்கக் குரல் கொடுப்பவர்கள் இரு நாடுகளுக்குமான கலை இலக்கிய பரிமாற்றம் பற்றிப் பேசவில்லை; பேசாதவர்கள் அதற்கான முயற்சியும் எடுக்கவில்லை. தமிழகத் தின் சாதாரண வாசகனுக்கு இலங்கைத் தமிழரின் செழிப்பான இலக்கியம் பற்றித் தெரியாது. இந்தச் சூழலில் அய்யரின் பங்கு என்ன என்பது முக்கியமாகிறது.

அய்யர் இலங்கைப் படைப்பாளிகளுக்கும் தமிழகப் படைப்பாளிகளுக்குமிடையே புத்தகப் பரிமாற்றப் பணியைச் செய்தவர். இலங்கைப் புத்தகங்களைத் தமிழகத்தில் வெளியிட ஏற்பாடு செய்திருக்கிறார். (எ.கா. சுமங்கிளத் திலக்கிய வரலாறு)

**தமிழகத்தில் ஈழ இலக்கியம் பற்றிய தவறான தகவல் உண்டு. அதற்கு எங்கள் நாட்டில் இருப்பதாக நம்பும் முற்போக்குதான் காரணம். முற்போக்கு நூற்கள் சிவப்பு நூற்கள்.**

தமிழகத்திலிருந்து வெளிவந்த கணையாழி, தீபம் போன்ற இதழ்கள் இலங்கையில் 100 பிரதிகள் விற்பனை ஆனதற்கு அய்யரே காரணம். இலங்கையிலிருந்து வெளிவந்த அலை (1982) இதழைத் தமிழகத்தில் 200 பேர்கள் படிக்கக் காரணமானவரும் இவரே. கண்ணியா குமரி மாவட்டத்தில் கூட 10 இதழ்கள் வந்தன. சுரா. பத்து இதழ்களை வாங்கி நண்பர்களுக்கு இலவசமாகவே கொடுத்தார்.

சத்தியழர்த்தியின் மகள் ஸ்ட்கமி வாசகர் வட்டம் என்னும் பதிப்பகத்தை ஆரம்பித்து சந்தா சேர்த்தபோது இலங்கையில் அய்யரே முழுவீச்சாய் உதவியிருக்கிறார். இந்தப் பதிப்பகம் வெளியிட்ட (1968) அக்கரை இலக்கியம் என்னும் 468 பக்க நூலுக்குப் பெருமளவில் உதவியவர் அய்யரே. இதில் இலங்கைப் படைப்புகளே அதிகம் இருக்கும். காரணம் அய்யரே.

யாழ்ப்பாணத்தில் மறுமலர்ச்சிக் கழகம் தமிழ் முதல்வர் பெரும் உதவி செய்தவர் அய்யர்.

அய்யர் தன் 39 ஆம் வயதில் (1980) தமிழகத்திற்கு தலைமன்னார் ராமேஸ்வரம் வழி போட்டில் மூன்று மணிநேரம் பயணம் செய்து வந்திருக்கிறார். வரும்போது இலங்கையில் வெளியான புத்தகக் கட்டுடன் வந்தார். திரும்பிச் செல்லும்போது புத்தகங்களை மூன்று மூட்டை களில் கட்டி எடுத்துச் சென்றார். கப்பலில் சாக்கு மூட்டைகளைத் தலையில் சுமந்து ஏற்றினார். தமிழகத்திலிருந்து புத்தகங்களைக் கொண்டு செல்ல இலங்கை மத்திய வங்கியில் விண்ணப்பித்து அனுமதி பெற்றிருக்கிறார்.

கிரியா பதிப்பகம் ஆரம்பித்த காலத்தி லேயே அந்தப் பதிப்பக நூல்களை இலங்கையில் விற்க உதவி இருக்கிறார். 70களில் கொழும்பு கோட்டை கிறித்தவ இலக்கிய சங்கம் (C.L.S.) புத்தகங்களை வெளியிட்ட போது அய்யரே ஆலோசகராக இருந்தார்.

அய்யரின் தமிழியல் என்ற பதிப்பகம் வழி (1968-1985) ஈழத்து நூல்களையும் தமிழகத்து நூல்களையும் வெளியிட்டிருக்கிறார். அய்யரின் மனைவி சொர்னவல்லியின் ஆய்வேடு இந்தப் பதிப்பகம் வழி” இலங்கைத் தோட்டப் பள்ளிக்கூடங்களின் கல்வியமைப்பும் பிரச்சனை களும்” என்னும் தலைப்பில் வந்திருக்கிறது.

1985ல் விடுதலைப்புவிகளின் தயவில் படகில் வேதாரண்யம் வந்த அய்யர் தமிழ்நாட்டு நூல்களை வெளியிட்டிருக்கிறார். ஆனால் அவர் அதுபற்றி ஒன்றும் பேச மாட்டார். ஆதங்கம், விரக்தி, சோர்வு எதுவும் கிடையாது தமிழிற்கு கிடைத்த நல்ல அய்யர்.

சென்று கிரியா ராமகிருஷ்ணனை சந்தித்தார். இலங்கை ரதுபதியின் “Early Settlement in Jaffna an Archeological Survey” என்னும் தலைப்பிலான நூலை கிரியா வழி வெளியிட பேசினார். ஆனால் அது நடக்கவில்லை.

லண்டன் சென்ற பிறகும் “தமிழில் நலம்புரிச் சங்கம்” என்ற அமைப்பின்வழி தீவிர பணி செய்திருக்கிறார். (1994-2002) இச்சங்கத்தின் பத்து ஆண்டு மலைரை வெளியிட்டார். இக்காலத் தில் கிழக்கும் மேற்கும், இன்னொரு காலடியுகம் மாறும் என்பன போன்ற தொகுப்புகளையும் கொண்டுவந்தார்.

தமிழகத்து எழுத்தாளர்கள் லண்டனில் பேசுவதற்கு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தவர். இப்படியாக பல விஷயங்கள். இவரைப் பற்றிச் சொல்லிக்கொண்டே போகலாம்.

அய்யரை நான் 1982க்குப் பின் நான்கு முறை நாகர்கோவிலிலும் சென்னையிலும் சந்தித்திருக்கிறேன். கைலாசநாதக் குருக்களின் “சைவத் திருக்கோவில் கிரியை நெறி” என்ற நூலை வெளியிட உதவ வேண்டும்; கண்ணிடம் நினைவு படுத்த வேண்டும் என்றார்.

முதல் அச்சுப்படியை திருத்தி செப்பனிட்ட சமயத்தில் ஒருமுறை வந்தார். குருக்களின் பேரன் பத்மநாப அய்யர் பேராதனை பல்கலையின் சமஸ்கிருத பேராசிரியர் உங்களைச் சந்திப்பார் என்றார். அவரும் ஒருமுறை வந்தார். இது விஷயமாக அய்யர் அடிக்கடி பேசினார்.

இந்த ஆண்டு (2019) ஐவாவரி 6ஆம் தேதி இரவில் பேசினார். “பெருமாள் நமக்கு வயதாகிறது; சக்தி குறைந்து வருகிறது. குருக்களின் நூலை எப்படியாவது கொண்டுவர வேண்டும். அவருக்கு நான் கடன்பட்டிருக்கிறேன். நான் பல்கலையில் படிக்கும்போது மிகவும் உதவியவர். அந்த நூல் தமிழ் உலகில் அறிமுகமாகாதது. காலச்சுவடு கண்ணனிடம் சொல்லுங்கள்; முக்கியமாகப் படங்கள் தேடவேண்டும்” என்றார். அவர் பேசிய விதமே தளர்ந்துபோய் இருந்தது.

உத்தேசமாய் 50 ஆண்டுகளாக இவர் செய்த வேலைகளில் எவ்வளவோ நஷ்டப்பட்டிருக்கிறார். யேசுராஜா சொல்லி இருக்கிறார். ஆனால் அவர் அதுபற்றி ஒன்றும் பேச மாட்டார். ஆதங்கம், விரக்தி, சோர்வு எதுவும் கிடையாது தமிழிற்கு கிடைத்த நல்ல அய்யர்.

# புனைவிலக்கியத்தில் புதிய குரல்களை அடையாளப் படுத்துதல்

எழுபதுகளின் இறுதியில் மதுரை காமராசர் பல்கலைக்கழகத் துறைத்துறையில் முதுகலை மாணவனாகப் பயின்றபோது, தற்கால இலக்கியம் என்ற தானில் நாவல்கள், சிறுகதைத் தொகுதி, நாடகம், கவிதை, கட்டுரை என ஒவ்வொரு இலக்கியவகையிலும் பத்து என மொத்தம் ஐம்பது நால்கள் வாசித்தேன். திருநடராசன், சி.கணக்சபாபதி, ச.வெங்கடராமன், முத்துச்சண்முகம் பிள்ளை போன்ற பேராசிரியர்கள் நவீன இலக்கியம் குறித்த பரந்துபட்ட பார்வையினை மாணவர்களுக்கு உற்சாகத் துடன் போதித்தனர். அதே காலகட்டத்தில் சென்னைப் பல்கலைக்கழகத் துறிமுத் துறைப் பேராசிரியர்கள், மாடர்ஸ் லிட்டரேசர்சர் என்ற சொல்லைக் கேட்டாலே அலர்ஜி அடைந்தனர். "நாவல், சிறுகதையில் என்ன இருக்கு? அதுவ போய் என்னத்த ஆய்வு செய்ய?" என அலுத்துக் கொண்டனர். நவீன இலக்கியத்தைப் பாடத் திட்டத்தில் கொண்டு வருவதற்காகப் பேராசிரியர் பேராசிரியர்களின் அனுபவங்களை நேரில் கேட்டிருக்கிறேன். அன்று நவீன இலக்கியம்



சில நாவல்களும்  
ஏன் வாசிப்புகளும்

க. பகுஷாஸ்கம்

குறித்த இரு வேறு போக்குகள் அழுத்தமாக நிலவின். இக்கதையை சூழலை இன்று தமிழைப் போதிக்கிற இளம் பேராசிரி யர்களும், மாணவர்களும் அறிந்திட வாய்ப் பில்லை.

தமிழ்ப் பாடத்தில் தீண்டத்தகாத இலக்கியமாக நவீன இலக்கியம் புறக்கணிக்கப்பட்டதில், நுண்ணரசியல் பொதிந்துள்ளது. தொல்காப்பியம், சங்க இலக்கியம், காப்பியம் போன்றவற்றை உரைகளின் துணையுடன் வகுப்பறையில் கற்பிப்பது, ஒப்பிட்டனவில் எனிது நாவல் எனில், அதை வீட்டில் வாசித்து, அது குறித்த விமர்சனங்களை உருவாக்கி, மாணவர்களுக்குப் போதிப்பதைச் சிரமமான காரியமாகப் பல பேராசிரியர்கள் கருதுகின்றனர். இன்றைவும் அந்தப் போக்கு, உயர் கல்வியில் அழுத்தமாக நிலவுகிறது. சீனியர் பேராசிரியர்கள் மரபிலக்கியத்தை எடுத்துக் கொண்டு, ஜனியர் பேராசிரியர்களிடம் புனைவிலக்கியத்தைத் தள்ளி விடுகின்றனர். நாவல், சிறுகதை குறித்து எவ்விதமான ஆர்வமும் இல்லாத சில இளம் பேராசிரியர்கள், வகுப்பறையில் பெயருக்குக் கதை சொல்கின்றனர். சில பேராசிரியர்களின் வகுப்பில் ஒவ்வொரு மாணவனும் ஓழுந்துநின்று, நாவலில் இருந்து ஒரு பக்கத்தை வாசிக்கிற அபத்தமும் இங்கே நிகழ்கிறது. நாவல்களை எப்படி அனுகி விமர்சிப்பது என்ற முறையிலை அறிந்திடாமல், வகுப்பறையில்

## பேராசிரியர் க.பஞ்சாங்கம் நூற்று வாழ்க!



பேராசிரியர் க.பஞ்சாங்கம் அவர்கள் 25.02.2019 ஆம் நாளோடு 70 அகவை நிறைவு பெற்றுள்ளதையொட்டி காக்கைச் சிறகினிலே மனல்வீடு மற்றும் திற்றேடு ஆயிய இதழ் களுக்கு தலை ஐந்தா

யிரம் பண்முடிப்பை நல்கி நெகிழ்ந்திருக்கிறார். தமிழ் இலக்கியப் பாப்பிள் ஆழமான பங்களிப்பைச் செய்துவருகிற பேராசிரியரும் காக்கை இதழின் நெறியாளர்களில் ஒருவருமான க.பஞ்சாங்கம் அவர்கள் நூற்று வாழ்வாங்கு வாழு காக்கைக் குழுமம் வாழ்த்தி மகிழ்கிறது. - ஆசிரியர் குழு

வெறுமனே நாவலின் கதைச் சுருக்கத்தை மூன்று மணி நேரத்தில் சொல்வதுதான் பெரிதும் வழக்கமாகியுள்ளது. உயர்கல்வி என்பது, குறிப்பிட்ட பாடத்தில், காத்திரமான ஆய்வாளர் களை உருவாக்குவதற்கான பின்புலம் என்ற புரிதலற்ற நிலையில், வெறுமனே பட்டதாரிகளை மொச்சைக் கொட்டையெனப் பிதுக்கித் தள்ளுவது இங்கே துரிதமாக நடைபெறுகிறது. இரண்டாயிர மாண்டு வரலாற்றுச் சிறப்புடைய இலக்கியப் படைப்புகளைக் கொண்டிருக்கிற தமிழிலக்கியத்தில், சமகாலத்தின் குரலாக வெளிப்படுகிற நாவல், சிறுகதை வகைகள் குறித்த பேச்சுகளைக் கல்விப்புலம் சார்ந்த நிலையில் உருவாக்க வேண்டியது அவசியம். இத்தகு சூழலில்தான் காத்திரமான விமர்சனச் சூழலை உருவாக்கிட கடந்த 37 ஆண்டுகளுக்கும் கூடுதலாகப் பணி ஒய்விற்குப் பின்னரும் இடைவிடாமல் எழுத துலகில் இயங்குகிற பேராசிரியர் கபஞ்சாங்கத் தின் தனித்துவத்தைப் புரிந்திட இயலும். கவிதை, நாவல், சிறுகதை எனப் படைப்பு முயற்சிகளில் பஞ்சாங்கம் ஈடுபட்டிருந்தாலும் விமர்சனத் தளத்தில் அவருடைய தேடுதல், முக்கியமானது. நவீன இலக்கியக் கோட்பாடு களையும் கொள்கைகளையும் அறிந்து, அவற்றின் பின்புலத்தில் விமர்சனத்தைக் கட்டமைப்பதைத் தொடர்ந்து செய்வதில் அவர் ஒருபோதும் சலிப்படையவில்லை. தமிழில் சிறுபத்திரிகை சார்ந்த காத்திரமான இலக்கியச் செயல்பாடு களையும் கல்விப்புலம் சார்ந்த விமர்சனப் போக்குகளையும் ஓன்றிணைப்பதில் பஞ்சாங்கத் தின் ஆர்வம், கவனத்திற்குரியது.

இலக்கியப் பிரதி, வாசிப்பின் வழியாக உருவாக்குகிற புதிய பிரதியின் பதிவுகள், விமர்சனச் செயல்பாட்டின் அடிப்படையாகும். எந்தவொரு பிரதியும் வாசிப்பில் தருகிற இன்பம் காரணமாகவே வாசகனால் நூராய்ப்படுகிறது. இந்திலைக்கு விமர்சகனும் விதிவிலக்கு அல்ல. புனைவிலக்கியத்தின் கதைமாந்தர்கள், பிரதி யைவிட்டு வெளியேறி விமர்சனத்தின்மூலம் வெவ்வேறு வாசகப்பறப்பில் பயணிக்கிற விநோதமும் தொடர்ந்து நடைபெறுகிறது. புனைவு என்பதற்கு அப்பால் குறிப்பிட்ட சம்பவங்கள், கதைமாந்தர்கள் வாசகர்களின் மனவுகை வெளியில் சஞ்சரிக்கின்றனர். நூப்பு வாழ்க்கையை நாவலின் வழியாகப் பிரதியேடுப் பது போலவே, புனைவுகள் மூலம் நடைப்பு வாழ்க்கையைச் சித்திரிப்பதும் நடைபெறுகிறது. சமகாலத்தின் காப்பியமாக விரிந்திடும் நாவல் கள், இன்று உலகம் முழுக்கப் பெறிதும் கொண்டாடப்படுகின்றன. வெறுமனே பொழுது போக்கு என்பது ஒருபறம் எனில், சமகாலத்திய மனிதனின் அகம், புறம் குறித்த முடிவற்ற கேள்விகளை எழுப்புகிற வல்லமை நாவல் களுக்கு உண்டு. நாவல்களைப் பெரிதும் விருப்பத்துடன் வாசிக்கிற

இயல்புடைய விமர்சகர் பஞ்சாங்கம், புனைகதைகள் கொண்டாட்டம், வலிகள், துக்கம், வதைகள், உன்னதம், அற்புதம் என விரிந்து அழைத்துச்செல்கிற உலகிற்குள் பயணித்த அனுபவங்களைக் கட்டுரையாக்கியுள்ளார். நாவல்கள் குறித்த விமர்சனங்களின் வழியாகப் பஞ்சாங்கம் அறிமுகப்படுத்துகிற உலகு, இன்றைய கால கட்டத்தின் விசாரணையாகும்.

பஞ்சாங்கம், தான் வாசித்த பத்தொண்பது நாவல்கள் குறித்து அவ்வப்போது எழுதிய விமர்சனங்களைத் தொழுப்பாக வாசித்தபோது, எனக்கு முதலில் வியப்பேற்பட்டது. காட்சி ஊடகங்களின் பெருக்கத்தினால், தீவிரமான வாசகர் என்று தன்னை நம்புகிறவர்கள் கூடத் தொடர்ச்சியாக நாவல்களை வாசிக்க இயலாத சூழல், இன்று நிலவுகிறது. யதார்த்த நாவல் களுடன் புதிய வகைப்பாடு கதையாடவில் சொல்லப்பாடு நாவல்களையும் குறித்த தனது கருத்துகளைப் பதிவர்க்குவதில் பஞ்சாங்கம் விருப்பு வெறுப்பு இல்லாமல் செயல்பட்டுள்ளார். நாவல் தனக்குள் உருவாக்கிய பதிவு களை அப்பட்டமாக ஏழுதுவது, அவருடைய விமர்சனத் தின் ஆதாரமாக அமைந்துள்ளது. நாவல் குறித்த எதிர்பார்யான அவருடைய அபிப்ராயங்களையும் அதற்கான காரணங்களை யும் விளக்கியிருப்பது ஏற்புடையதாக உள்ளது. இலக்கியப் பிரதியை அணுகிட மார்க்கியம், மாணுடவியல், வரலாறு சார்ந்த அணுகுமுறை, அவருடைய பெரும் பாலான கட்டுரைகளில் பயன்பட்டுள்ளது. பின் நவீனத்துவம், எடுத்துரைப்பியல் பின்புலத்திலான வாசிப்பைப் பிரதியை அணுகுவதற்குப் பயன் படுத்தியுள்ளார். ஒவ்வொரு கட்டுரையும் வெறுப்பட்ட எடுத்துரைப்பில் அனுப்புத் தட்டாமல், வாசிப்பதற்கேற்ற மொழியில் எழுதப்பட்டிருப்பது, பஞ்சாங்கத்தின் மொழி ஆரூகைக்குச் சான் றாகும்.

நாவலாசிரியருக்கு நியாயம் செய்கிற வகையில் வாசிப்பின் வழியாக எழுதப்பட்டுள்ள பஞ்சாங்கத்தின் பெரும்பான்மையான கட்டுரைகளில், சமகால அரசியல் எப்படியெல்லாம் அழுத்தமாகச் செயல்படுகிறது என்பது நுனுக்க மாகப் பதிவாகியுள்ளது. வெறுமனே யதார்த்த நாவல் என்ற நிலையினுக்கு அப்பால், வட்டாரப் பின்புலத்திலான குன்னிமுத்து நாவல் குறித்த எடுத்துரைப்பியல், கண்டுபிடிப்பாக விரிந்துள்ளது. கதைசொல்லியின் புனைவுமொழி அழியல், எப்படி பிரதிக்குக் கணம் சேர்க்கிறது என்ற நோக்கு, நாவலின் உயிர்த்துடிப்பை அறிந்திடும் முயற்சி.

“நாவல் என்பது கதை சொல்வதல்ல; அந்தப் பின்புலத்தில் சமுகத்தை ஆவணப் படுத்துவது; வாழ்வின் நீள்வலியையும் வாதையை யும் மொழிப்படுத்தி இருப்பின் அதிசயத்தைக்

கொண்டாடுவது; ஒடிக்கொண்டே இருக்கும் மனிதர்களை நிறுத்தி வாழ்வின் தோத கவர்ச்சி யாக இருக்கும் புதிர்களை நோக்கி மடைமாற்றி விடுவது; சமூகத்தின் ஆழத்தில் இயங்கும் எளிதில் பிடிப்படாத நுண்ணரசியலை, ஆதிக்கங்களை வெளிக்கொணர முயலுவது” என்ற பஞ்சாங்கத் தின் நாவல் குறித்த வரையறை, அவருடைய விமர்சனத்தைத்தின் மையமாக உள்ளது.

வரலாறு/ புனைவு; நடப்பு/ கனவு; யதார்த்தம்/புராணம்; படைப்பாளி/வாசகன்; அறியாமை/அறிவியல் என்றெல்லாம் மொழி வழி இயங்கும் மனத்தின் பாகுபாடுகள் அழிக்கப் பட்டு ஒன்றொன்று இணைந்தும் பினைந்து மாகப் பிரதி நகர்கிறது என்று நவீன நாவல் குறித்த பேராசிரியரின் அணுகுமுறை நுட்பமானது.

நாவல் என்பது படைப்பாளி கட்ட மைத்த புனைவு என்ற ஒற்றைச் சொல்லுக்கு மாற்றாக மாறுபட்ட சாத்தியங்களுடன் ஒவ்வொரு நாவலையும் அணுகியிருப்பது, இத் தொகுப்பில் இடம் பெற்றுள்ள கட்டுரைகளின் பலம் பிரதியுடன் உறவாடி, பிரதியைக் கலைத்துப் போட்டு, பிரதியின் பன்முக அம்சங்களை விளக்குவதுடன், பிரதிக்குள் இடைவிடாமல் ஒவிக்கிற குரல்களின் பின்புலத்தைக் கண்டறிந்திடும் முயற்சியானது உற்சாகத்துடன் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இளம் வாசகர்கள் நாவலுக்குள் பயணித்திடத் தடையாக விளக்குகிற மங்கலான மொழி, கதைசொல்லும் முறை பற்றிய பிரச்சினைகளைக் கடந்து செல்வதற்குப் பேராசிரியரின் விமர்சனம் பெரிதும் பயன்படும். படைப்புப் புரியிவில்லை என்றீதியில் காலங் காலமாகப் பிரதியின்மீது வைக்கப்படுகிற ஒற்றை விமர்சனச் சொல்லாட இருக்கு எதிர்நிலையில் பிரதி குறித்த புதிய குரல்கள், விமர்சனமாக வெளிப்பட்டுள்ளன.

‘சில நாவல்களும் என் வாசிப்புகளும்’ என்ற நாவல்கள் பற்றிய இந்த விமர்சன நால், நாவலை எப்படி அணுகுவது என்ற புரிதலைத் தமிழ்ப் பேராசிரியர்களுக்கு நிச்சயம் ஏற்படுத்தும். அதேவேளையில் சிறுபத்திரிகை சார்ந்த இலக்கிய ஆர்வலர்களுக்கும் நாவல் பற்றிய புதிய அறிமுகத்தை உருவாக்கும். இருளில் ஒளியைப் பார்ச்சுவது போன்றதுதான் விமர்சகனின் பணி என்ற நிலையில் பஞ்சாங்கம், தனது பல்லாண்டு கள் இலக்கிய அனுபவத்தினால் ஏழுதியுள்ள இந்தக் கட்டுரைகள், காத்திரமான வாசகர்களுக்காகக் காத்திருக்கின்றன.

என்னுடைய மாணவப் பருவம் முதலாகத் தள்ளிநின்று பார்த்து ஆச்சரியப்பட்ட விமர்சன ஆளுமையான எனது மதிப்பிற்குரிய பேராசிரியர் கபஞ்சாங்கத்தின் விமர்சன அணுகுமுறையில் எனக்குப் பெரிதும் உடன்பாடு உண்டு. விமர்சனத் தளத்தில் கபஞ்சாங்கம் என்னுடைய முன்னத்திற்கு.

பேராசிரியர் பணியிலிருந்து ஓய்வுபெற்ற

## ‘பலம்பொயர் தமிழர்’களாக ஒன்றியைத்த தைப் பொங்கல் 2019 தமிழர் திருநாளாக மகிழ்வுடீயது



இந்த ஆண்டு தைப்பொங்கல் நான் நிகழ்வங்களுக்காக முன்ஸர் தமிழர் கலை கலாச்சார விளையாட்டுக் கழகம், கள்ள வாணி தமிழ் பாடசாலை மற்றும்முன்ஸர் வாழ் புலம்பெயர் தமிழ் மக்கள் ஒன்றுசேர்ந்து இரண்டாவது முறையாக அரசியல், சாதி, மதம் கடந்த தமிழர்களாகக் கூடி தமிழர் திருநாளர்க்க கொண்டாடனார்கள்.

19.01.2019 முன்ஸர் தமிழர் கலை கலாச்சார விளையாட்டுக் கழகமும் கழகத்தின் கலை வாணி பாடசாலையும் (Tamilischer Kultur- und Sportverein Münster e.V.) முன்ஸர் வாழ் மக்களும் இணைந்து நடத்திய தமிழர் திருநாள்.


போது வெளியில் பாளை வைத்துப் பொங்கல் பொங்கி, கோலப் போட்டி, தமிழர் பண்பாட்டு உணவு வகைகள், தமிழர் பாரம்பரிய சமையல் உபகரணங்கள், புலம்பெயர் தமிழ்ப் பிள்ளைகளின் பாரம்பரிய கலை நிகழ்வுகளுடன் சிறுப்பாக நடைபெற்றது. இந்த நகரில் முதற்தடவையாக நடைபெற்ற இத்தகைய நிகழ்வால் ஒள்ளினைந்த மனங்கள் குதுகவியப் புது கிருந்த அணைவாது முகங்களிலும் பிரதிபலித்து பரவசமடைய வைத்தது. இதனை செர்மன் நகர பத்திரிகை பிரச்சிந்துமுள்ளது.

இதில், பாரம்பரிய சமையல் அறை உபகாளங்கள், நவ தாவியங்கள், சிறுதானியங்கள், பாரம்பரிய உணவு வகைகள் என்பன கள்காட்சியாக வைக்கப்பட்டன அத்துடன் போட்டி நிகழ்வாக கோலமிடல் நடைபெற்றது. மேலும் பல கலை - கலாச்சார நிகழ்வுகளாக நடனம், பாட்டு, நாடகம், பேச்கக்கள் நடைபெற்றன. இந்த நிகழ்வில் பிரதமனிருந்தினராக முன்ஸர் நகர சபையின் வெளிநாட்டவர்களுக்கான அமைப்பின் தலைவர் Dr.Omer Lutfu Yavus தமது பாரியாருடன் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

- வனிதா

பின்னர் இலக்கிய முன்னோடியான விமர்சகர் எப்படி செயல்பா வேண்டுமென்பதற்கு எடுத்துக் காட்டாகப் பஞ்சாங்கத்தின் விமர்சன எழுத்துகள் அமைந்துள்ளன. மரம் ஓய்வை நாடி னாலும் காற்று தணியாது என்ற சினப் பழ மொழிக்கேற்ப இலக்கிய ஆசாங்களுக்கு ஒரு போதும் ஓய்வில்லை என்பதை நிறுபிக்குமாறு பேராசிரியர் கபஞ்சாங்க விமர்சனக் குரல்கள், தமிழிலக்கியப் பாப்பில் பிரதக்கின்றன.

## சிறுக்கதைவு



காலம் இரக்கமற்றது. ஓட்டமாக ஓடிக் களைத்துவிட்டாள். சற்று நின்று திரும்பிப் பார்த்தால்... கமறலெடுக்கும் தூசும் ஓட்டடையும் படிந்து இடிந்து கிடக்கிறது மனக் கோட்டை இடிபாடுகள் நடுவே அல்லபாயும் கடராக சின்னஞ்சியு இதயம் தனதிருப்பைக் காட்டிக் கொள்கிறது. விரைந்து பரவும் நரையும் வனப்பு குன்றிய கன்னங்களும் முகத்தை நிரந்தரமாக துயரச்சாயலுக்கு மாற்றிவிட்டன. புகைப்படம் எடுக்க வேண்டிய கட்டாயத்தில் அன்றொருநாள் பலிக்கு நிறுத்தப்பட்ட பசுமாடுபோல கேமரா முன் நின்றிருந்தாள். நொந்துபோன படமெடுப்பவர், புன்னகைக்காவிட்டால் பரவாயில்லை - இந்தக் கடுகடுப்பையும் துயரச் சாயலையும் சிறிது மாற்ற முடியுமா என்று பரிதாபமாகக் கேட்டார். அப்போது முதல் முறையாக அவள் எண்ணிப்பார்த்தாள் - எப்போதாவது தன் முகம் துயரச் சாயல் படியாமல் இருந்ததுண்டா?

தாக நினைத்துக் கொண்டிருந்த காலத்தில் அதைப்போய் காதலென்று சொல்வதே அபத்தம். அப்போது அவளது அடர்ந்து நீண்ட கூந்தல் பாம்பாகப் படம் விரித்திருந்தது. கண்களில் கடர்ந்த மின்னலில் பூரித்த முகம் வறுமையிலும் இயற்கையின் கொடை. செல்வ வளமில்லாத சந்தடியற்ற புராதனக் கோவிலில் முனுக் முனுக் கென்று கடர்விடும் ஒற்றை அகல் விளக்கொளியில் அழுர்வாகத் துலக்கும் அம்பிகையின் சிற்றாடை உடுத்த தோற்றம். அது யார் நினைவி லாவது பதிந்திருக்குமா என்று தெரியவில்லை. ஒரு புகைப்படம்கூட இல்லை. பருவ வயதில் எதிர்ப்பாவினரோடு இனக் கவர்ச்சி ஏற்படுவது இயற்கை என்று பெற்றோருக்கும் மற்றோருக்கும் தெரியாதா என்ன? அருகில் அழைத்து உட்கார வைத்து, திருமணம் நடந்தால் குழந்தை பிறக்கும் என்றாவது சொல்லியிருக்கலாமே? அதை விட்டுவிட்டு பதினாறு வயதிலேயே 'காதவித்தவனுக்கு' திருமணம் செய்து தள்ளி விட்டார்கள்.

இருந்திருக்கலாம் ஒருவேளை - காதவித்து

அப்போது விழுந்ததுதான் அதலபாதாளத்தில். எழுந்திருக்க முடியவில்லை.

அரை இருட்டுக்கு அவள் கண்கள் பழகியது அப்போதுதான். குற்றம் செய்தது தானே தானோ என்ற எண்ணம் தோன்றி அவளை அவமான உணர்வு ஆட்கொண்டதும் அப்போதுதான். தனிமையில் இருளில் உட்கார்ந்து தன்னையே நொந்து வருத்திக் கொண்டு, நிழல் விழுந்தாலும் பயந்து ஒதுக்கிய படி நாட்களைக் கழித்தாள். எந்த மன உறுத்த லும் இன்றி பாதுகாப்பான தொலைவில் நின்று ஒரு இளம் பெண்ணின் சீரழிவை ஊரும் உறவும் பார்த்துக் கொண்டிருந்தது. தனிமையில் குமைந்து கொண்டிருந்தவளைப் பயன்படுத்திக் கொள்ள தருணம் வாய்க்குமா என்று எதிரி விருந்தோர் காத்திருந்தார்கள். சிறு விரித்து எல்லை கடந்து அறிவுச் செல்வம் தேட வேண்டியவன் கோழிக் குஞ்சபோல அச்சத்தில் ஒடுங்கி சிந்திக்கும் திறனையே இழுந்து விட்டாள். படிப்பைத் தொடர முடியாதவள் தேர்வு எழுதுவதாகக் கணவு கண்டு விழித்தாள். தேர்வு எழுதப்போன இடத்தில் படித்தது எல்லாமே மறந்துபோய் விட்டதே என்று அழுதாள். கையில் கேள்வித்தாளை வைத்துக் கொண்டு ஐயையோ, நேரம் முடிந்துவிட்டதே என்று பரிதவித்து விழித்தெழுந்தாள். மெல்லப் புரண்டு எழுந்து உட்கார்ந்தபோது ஏதோ முளியாகி விட்ட உணர்வு. கட்டுப்பாடினர் சிறுநீர் வெளியேறி உள்ளாடையை நனைத்தது. தனிநிர்க்கம் மீதாற எழுந்து கொண்டபோது திடீரென்று சோற்றுக்கு வழிதேடினால் காலுங்ற முடியு மென்று உறைத்தது.

அது ஒரு முக்கியமான தருணம். வயிற்றுக்குச் சோறிடல் முதற் கடன் என்பதை அதன்பின் அவள் மறக்கவே இல்லை. சோற்றுக் காக அவள் வேலை தேடிய தென்னவோ முடவன் மலையேறியது போலத் தான். குறை வளர்ச்சி, குறைப் படிப்பு, அரை குறை அறிவு. ஏதோ ஒரு வேலை சோற்றுக்கும் நிழலுக்குமாக. வேலை நேரம் போக படிப்பு, படிப்பு, படிப்பு...

\*\*\*

கற்பகத் தருவைப் பற்றி எதுவும் அவருக்குத் தெரியாது. ஆனால் வேலை அவளின் கற்பகத் தருவாக இருந்ததுதான் உண்மை. அதுவரை கனவில் மட்டுமே எழுதி வந்த தேர்வுகளை பகலில் கல்லூரி வளாகத்தில் சென்று எழுதினாள். மனக்குரங்கு அவளைச் சும்மா விடவில்லை. பொருக்குத் தட்டிய புண்களைப் பிராண்டியது. ஊழைவை கண்ணு றங்க விடவில்லை. அயர்ச்சியில் அதிகாலையில்

கண்முடினால் மேலே வந்து படர்ந்தான். முகம் தெரியாதவன். அவனை விரட்ட எழுந்தபோது எங்கும் இருள். அப்பிக்கிடந்த இருளில் தப்பித்துக் கொள்ள ஓடினாள். குருடி போல அடிவைத்து தடுமாறி விழுந்தெழுந்து ஓடினாள்.

ஓவ்வொரு நாளும் ஒருவித சோதனையாக வாழ்க்கை - இல்லையில்லை இருப்பு - தொடந்தது. மறதி புண்களை ஆற்றியது. மறதிக்கு இணையான மருந்து இல்லைதான். ஆனால் மீண்டும் மீண்டும் தவறுகள் நிகழ்வது மறதியால் மட்டுமே, தப்பித்து வந்தாள் புதியதோர் இடத்திற்கு.

\*\*\*

பொழுது புலரும் நேரம் கண்முன் விரிந்தது கல்வியும் கலையும் ஆட்சி செய்த இடம். அரையிருட்டிலேயே நடமாடிப் பழகிய கண்களுக்கு புலர் காலைப் பொழுது மிக இனிமையானதென்று தோன்றியது. கவிஞர் களும் கலைஞர்களும் கதாசிரியர்களும் நடமாடிய இடத்தில் அவள் இயல்பாகப் பழக முடிந்தது. செத்துப் போயிருந்த அவள் நம்பிக்கை மெல்லத் துளிர்த்தாற் போவிருந்தது. இடம்தான் புதிது. மனிதர்கள்? எல்லா இடங்களிலும் எல்லாவிதமான மனிதர்களும் இருந்தார்கள். மனிதர்கள் மனதில் மேலோட்டாக அன்பும் கருணையும் காதலும் தனும்புவது போலக் காட்டிக் கொண்டார்கள். அடியாழத் தில்...? அவருக்கு இதொன்றும் புரியவில்லை. ‘விடிவெள்ளி’ இதழ் ஆசிரியர் சாந்தன் அவருக்கு அறிமுகமானபோது நல்லதோர் நட்புக் கிடைத்து விட்டதாக அவள் ஆசவாசம் அடைந்தானே...

\*\*\*

விடிவெள்ளி இதழில் மெய்ப்புத் திருத்தத் தொடங்கியவள், விரைவில் இதழுக்காக படைப்புகளைக் கேட்டுப் பெறவும் பழகிக் கொண்டாள். நேரத்தியான அவளின் செயல் பாடுகளை சாந்தன் மெச்சினார். விடிவெள்ளி இதழை வடிவமைக்கவும், காலந்தவறாமல் அந்த சிற்றிதழைத் தயாரித்து வெளியிடவும் கற்றுக் கொடுத்தார். ஏற்கெனவே பல நண்பர்களும் இதழ் தயாரிப்பில் அவருக்கு உதவியிருந்தார்கள். பெயருக்குத்தான் அவர் ஆசிரியராம். அதுவரையில் இதழ் வடிவமைப்பு வேலையைச் செய்து வந்த வினிதா விரைவில் ‘உரிமை முரசு’ என்ற புதிய இதழைத் தொடங்க இருந்ததால், விடிவெள்ளி இதழின் பொறுப்பு முழுதும் தனிடமே சேர்ந்து கொண்ட நிலையில்தான் இவளை சாந்தன் சந்தித்துப் பேசியிருந்தார்.

அலுவலக வேலை, வீட்டு வேலை,

மற்றெல்லா வேலைகளோடு கூடுதலாக இவருக்கு பத்திரிகை வேலையும் சேர்ந்து கொண்டது. அந்திய நாட்டு நிறுவனமொன்றிற் காக 'உரிமை முரசு' இதழைக் கொண்டு வரும் பணியை விணிதா இனி ஏற்றுக்கொள்வாள் என்று மகிழ்ச்சியோடு சாந்தன் தெரிவித்தார்.

ஓரிரண்டு இதழ்கள் அவளது தயாரிப்பில் உருவாகி வெளிவந்தவுடன் சாந்தன் பொறுப்புகளை அவளிடமே விட்டுவிட்டார். படைப்புகளையும் செய்திகளையும் பரிமாறிக் கொள்ள வும், இதழை அச்சிடவும் அடிக்கடி வீட்டிற்கும் வந்து போனார். அவள் உற்சாக்த்துடன் வேகமாக வேலைகளை முடித்துவிடுவதைப் பாராட்டினார். விடிவெள்ளி இதழை அவளே முழுமையாக கவனித்துக் கொண்டாள். ஏதோவொரு பிடிமானம் கிடைத்த நினைப்பில் சிலநாள் நிம்மதியாகத் தூங்கினாள். அவளது உழைப்பில் பதினெட்டு இதழ்கள் வந்துவிட்டன. சாந்தன் மகிழ்ந்து போனார். அவளது சலியாத உழைப்பைக் கண்டு சாந்தனுக்கு அவள்மீது மதிப்புக் கூடியது. ஒருவேளை அந்தப் புரித லோடு மட்டுமே நட்பு தொடர்ந்திருந்தால் சரியாக இருந்திருக்குமோ? இப்படி நினைத்துப் பார்த்தவுடன் ஆழமான பெருமுச்ச வெளி யேறியது..

\*\*\*

முதல் முறையாக அவளது தனிப்பட்ட பிரச்சனைகளை அக்கறையாக சாந்தன் விசாரித்த பாங்கு நினைவில் நிழலாடியது. அவர் மெல்லப் பேசும் இயல்புடையவராகவும் அமைதியாகப் பிரச்சனைகளை ஆராய்ப்பவராகவும் இருந்தார். ஒவ்வொரு செயலையும் எடைபோட்டு மதிப்பிட்டு குற்றங்களை அடுக்கும் ஆண்கள் மத்தியில் பிரச்சனைகளைப் புரிந்து கொண்டு மனதர்களை அனுகும் சாந்தன் ஒரு விதிவிலக்கு. வேலைநேரம் போக மீந்த பொழுதுகளில் களைப்பினுநாடாக அவருடன் பரிமாறிக் கொண்ட செய்திகள்... அவள் கடந்து வந்திருந்த முட்பாதையின் வாதை சாந்தனை வெகுவாக பாதித்திருந்தது. அனைத்தையும் தாங்கித் தேங்கி விடாமல் முன் நகர்ந்ததற்காகப் பாராட்டினார். முட்களில்லாத புதிய பாதையை அமைத்துக் கொள்வது ஒன்றும் கடினமல்ல என்று இதமாகச் சொன்னார். எப்படி என்ற கேள்வி யோடு ஏறிட்டுப் பார்த்தவரை ஆதுரமாகப் பார்த்து கைகளைப் பற்றிக் கொண்டார். இறுகிப் போயிருந்த அவள் மனதில் ஈரம் படர்ந்தது. அன்று விடிவெள்ளியின் தொண்ணாற்று முன்றாவது இதழ் வெளிவந்திருந்தது..

விடிவெள்ளியின் நூறாவது இதழ்

வெளிவருமுன் அகில இந்திய அளவில் கருத்தரங்கம் ஒன்றை நடத்தவேண்டும், முடியுமா என்று சாந்தன் அப்போது அவளைக் கேட்டார். அப்போதைய மனதிலையில் அவள் எளிதாக அந்த சவாலை ஏற்றுக்கொண்டு விட்டாள். கருத்தரங்க அமர்வுகள், பங்கேற்பாளர்கள், உரைகளின் தலைப்புகள், சிறப்பு விருந்தினர்கள், உணவுக்கான ஏற்பாடுகள், செலவுக் கணக்கு போன்றவற்றை முடிவு செய்த ஆலோசனைக் கூட்டத்தில் இவரும் கலந்து கொண்டாள். குளிருட்ப்பட்ட தனியார் விடுதியில் உரிமை முரசு ஆசிரியர் விணிதா தங்கியிருந்த அறையில் நடந்த கூட்டத்திற்கு சாந்தன் அவளை அழைத்துப் போயிருந்தார்.

கருத்தரங்க வேலைகள் தொடங்கியதும் சாந்தன் ஒரு மாத காலம் அவளுடனே வந்து தங்கிக் கொண்டார். பங்கேற்பாளர்களிடம் முன்னதாகவே கட்டுரைகளைக் கேட்டு வாங்கி னால் நூலாக வெளியிடலாமே என்று இவள் யோசனை சொன்னாள். எட்டில் ஆறுபேர் அனுப்ப ஒப்புக் கொண்டார்கள்.

நீண்ட காலத்துக்குப் பின் வீடு விரும்பத் தக்கதாக மாறியது. அவளே வியக்குமளவிற்கு நிசப்தமாக இருந்த வீட்டில் அவ்வப்போது சிறிப்புச் சத்தம் கேட்டது. எவ்வளவோ இழப்பு களுக்கு மத்தியில் இன்னும் தன்னால் சிரிக்க முடிவது அவருக்கு நம்ப முடியாததாக இருந்தது. தன்னுடைய திறமையும் உழைப்பும் ஒரு பொருட்டாக மதிக்கப்படுவதை நினைத்து சிறிது நிம்மதியானாள்.

கடமைகளுடே காலம் நகர்கையில் இயல்பாக முச்ச விடுவதுபோல் உணர்ந்தாள். நீண்ட நாட்களுக்குப்பின் உணவு வேளையில் சந்தித்த அலுவலகத் தோழி இவளைப் பார்த்து ஆச்சரியப்பட்டுப் போனாள். 'என்ன, உன் முகம் பொலிவாகத் தெரிகிறதே, அழகு நிலையம் போய்வந்தாயா' என்று கேட்டாள். கைகழுவும் போது முகத்தைக் கண்ணாடியில் பார்த்துக் கொண்டாள். கண்ணாடி எப்போதும் அங்கு இருக்கத்தான் செய்தது. எத்தனைக் காலத்திற்குப் பின்பு கண்ணாடியில் முகம் பார்க்கிறோம் என்று அன்றைக்கு யோசித்தது நன்றாக நினைவிருக்கிறது. சீராக முச்ச விடுவதுபோல் தோன்றியதே, அதனால் முகத்தில் மாற்றம் வந்திருக்குமோ என்றெண்ணி அப்போது சிறிப்புக்கூட வந்தது அவளுக்கு!

\*\*\*

விடிவெள்ளியின் தொண்ணுற்றி எட்டா வது இதழை அச்சடிக்க சாந்தன் புறப்பட்டுப் போனார். அப்போதுதான் உரிமை முரசு

ஆசிரியை வினிதாவுக்கு உடல்நிலை சரியில்லை என்று சொன்னார். அவள் இங்கே வந்து இருபது நாட்கள் ஓய்வெடுக்கலாமா என்று கேட்டார். அதற்கென்ன, வரட்டுமே என்று சொல்லிவிட்டாள். பிறகுதான் அவனுக்கு அனிக்கவேண்டிய உணவைப் பற்றிச் சொன்னார். பாதாம், பிஸ்தா, முந்திரி, அக்ருட், உலர் திராட்சை, அத்திப்பழம் என ஒரு பை நிறைய வாங்கி வந்து கொடுத்தார். இப்போது நினைத்தாலும் அவனுடைய உணவு முறை வியப்பில் வாய்மூடாமல் செய்துவிடுகிறது.

வினிதா காலையில் எழுந்தவுடன் ஒரு ஆழாக்குப் பால் சாப்பிடுவாள். இரவே ஊறவைத்த பாதாம் பருப்புகளைத் தோல் நீக்கி, ஊறவைத்த அத்திப்பழங்களோடு திராட்சை களையும் சேர்த்து அரைக்க வேண்டும். பாலில் சேர்த்துக் காய்ச்சி, அதில் பணக்கற்கண்டும் குங்குமப்பூவும் கலந்து பதமான குட்டில் எடுத்து ஊற்றித் தரவேண்டும். குடித்ததின் வினிதா நாற்பது நிமிடம் யோகப் பயிற்சி செய்வாள். பிறகு குளித்துவிட்டு இரண்டு வகைச் சட்டினி யடன் இட்டிலி. அல்லது தேங்காய்ப் பால், காய்கறிக் குருமாவுடன் இடியாப்பம், பதினோரு மணிக்கு மாதுளம் பழம் உரித்துப் பிழிந்த சாறு ஒரு ஆழாக்கு. வினிதா சோறு சாப்பிட மாட்டாள். மதியம் ஒரு மணிக்கு இரண்டு வகைப் பொரியல், தேங்காயம் பருப்பும் சேர்த்து மூன்று வகை காய்கறிகளுடன் கூட்டி, குடிப்ப தற்கு ரசம், கட்டித் தயிர். பிறகு ஆப்பிள், கொய்யா, பப்பாளி போன்ற பழங்கள். மாலையில் கொறிக்க வறுத்த பிஸ்தா - பாதாம் பருப்பு வகைகள். குடிக்க காய்கறி அல்லது காளான் கூப். இரவு எட்டு மணிக்கு சப்பாத்தி, காய்கறிக் கூட்டு, தயிர்ப்பச்சடி.

வேலைக்குப் போய்க்கொண்டே சமாளித்துவிடலாம் என்று அவள்தான் தப்புக்கணக்கு போட்டுவிட்டாள். அலுவலகத் தில் தூங்கி விழும் நிலை வந்தபின் பேசாமல் விடுப்பு எடுத்துக் கொண்டாள். காலை ஐந்து மணி முதல் இரவு ஒன்பது வரை சமையல் வேலைகளே முடியவில்லை. மற்ற வேலைகளை முடித்துவிட்டுப் படுக்க நள்ளிரவு ஆகியது. இதெல்லாம் ஒன்றும் தெரியாதது போலத்தான் வினிதா நடந்து கொண்டாள். சமைக்க ஒரு பெண்ணும் பிற தேவைகளைக் கவனிக்க ஒரு ஆணுமாக இரண்டு பேர் அவளோடு எப்போதும் கூட இருந்து கவனித்துக் கொள்வார்களாம். எழுதுவது, சாப்பிடுவது, தூங்குவது - இவை மட்டுமே அவனுக்கு வேலை. வெயில் காலத்தில் மலைப் பகுதிகளில், மழைக் காலங்களில் தோட்ட வீடுகளில், குளிர்காலங்களில் தோட்ட வீடுகளில் என்று வகைப்பட்ட பலத்துடன் ஒய்வின்றி வேலை செய்ததை இன்று நினைத்தாலும் வியப்பாகத்தான் இருக்கிறது. இரவேல்லாம் கண் விழித்து மெய்ப்புத் திருத்துவதும், காலையில் முன்னதாகப் புறப்பட்டு அச்சகத்தில் ஒப்படைத்து வேலைக்குச் செல்வதுமாக ஒய்ந்து உட்காராமல் வேலை, வேலை, வேலை...

களில் ஆஞ்யர் கண்ணாடி ஜன்னல்கள் வழியே பக்ஷமயான செடி கொடிகள் தெரியும் நகரத்து வீடுகளில் என அவள் தேர்ந்தெடுத்த இடங்களில் தங்குவாளாம். அந்த ஆண்டில் கோடையில் மலை வாசம் செய்ய முடியாது போனதால் உடல் நலம் குண்றித்தான் அவனுடைய வீட்டில் தங்க வந்தாளாம். குறிப்பிட்ட கட்சிக் கூட்டங்களிலும் பெண்களின் அரங்குகளிலும் அவள் பேசுவாளாம். பகலில் படிப்பதும் இரவில் தூங்கும்வரை எழுதுவதுமாக வினிதா தன்னுடைய வேலைகளைப் பார்த்துக் கொண்டாள். கை கால்கள் சோற்று இடுப்பு வலியெடுத்து இவள் தூக்கமின்றி அவதிப்பட்ட போதெல்லாம் இவளைப் பற்றிய செய்திகளைக் கேட்டறிந்து கொண்டாள் வினிதா. ஆறுதலாகப் பேசிக் கொண்டிருப்பாள். வினிதா கிளம்பிப் போவதற்குள் இருவரும் நல்ல நண்பர்களாகி விட்டிருந்தார்கள்.

\*\*\*

ஓய்வெடுக்க நேரமே இருக்கவில்லை. கருத்தரங்க ஏற்பாடுகளைச் செய்ய வேண்டி யிருந்தது. கருத்தரங்கக் கட்டுரைகளை முன்னதாகக் கேட்டு வாங்கியது நல்லதாகப் போயிற்று. வந்தவற்றை உடனுக்குடன் ஒளியச்ச செய்து வைத்திருந்தாள். கருத்தரங்கின்போது கையில் கொண்டுவந்து கொடுத்த இரண்டு கட்டுரைகளை மட்டுமே ஒளியச்ச செய்ய வேண்டி வந்தது. கருத்தரங்க மேடையிலேயே அரங்கத்தலைவர் ராஜசேகர ராவ் அவளது பணியைப் பாராட்டிப் பேசினார். தொகுப்பு நூலை அவளே முயன்று வெளியிட வேண்டுமென்று கேட்டுக்கொண்டார். அப்போது தன்னையறியாமல் அவள் சாந்தனின் பக்கம் பார்த்தாள். அவர் சிறுபிள்ளைபோல் மகிழ்ச்சி கொப்பளிக்கும் முகத்துடன் அமர்ந்திருந்ததைக் கண்டு வெட்கப்பட்டது இன்னும் மறக்கவே இல்லை. அப்போது அவருக்கு அருகில் உட்கார்ந்திருந்த வினிதா தன்னையே பார்ப்பதைக் கண்டு அவசரமாக நகர்ந்து சென்றுவிட்டாள்.

அப்போதெல்லாம் அசர பலம் என்பார்களே, அப்படிப்பட்ட பலத்துடன் ஓய்வின்றி வேலை செய்ததை இன்று நினைத்தாலும் வியப்பாகத்தான் இருக்கிறது. இரவேல்லாம் கண் விழித்து மெய்ப்புத் திருத்துவதும், காலையில் முன்னதாகப் புறப்பட்டு அச்சகத்தில் ஒப்படைத்து வேலைக்குச் செல்வதுமாக ஒய்ந்து உட்காராமல் வேலை, வேலை, வேலை...

விரைவிலேயே விடிவெள்ளியின் நூறாவது இதழ் தயாராகிவிட்டது. அதனுடன் கருத்தரங்கக் கட்டுரைகளின் தொகுப்பு நூலை

யும் ഒരേ നാണില് വെளിയിടത് തിട്ടമിട്ടിരുന്താർകൾ. വിഘാപ് പേശാൻറർകൾ, നൂലൈയുമിൽ ഇത്തോളം വെളിയിടുമ് തോழർകൾ എന്മുമൈയാൻ തിട്ടത്തെ എഴുതി ചാന്തൻിടമുണ്ടാക്കാൻ പോതു, അവർ വധകമാൻ പുണ്ണക്കയുടൻ ആമോതിത്താർ. പാരാട്ടാക ഒരു ചൊല്ല്, ഒരു പാർവ്വൈ കിടൈക്കാതാ എന്റു അപ്പോതു താൻ ഏങ്കിയതെ നിണ്ണെത്തുപ് പാര്ത്താൻ. ഇപ്പോതുമ് പെരുമ്പുക്കതാൻ വന്തു. ഇല്ലെല്ലാം അവരുക്കു നേരമില്ലെല്ല. വെക്കു നാട്കരുക്കുപ്പിരുന്തു നണ്പർകൾ പലരെ സന്തിക്കപ്പോവതിലും അവരുക്കു മട്ടറ്റ മകിമുച്ചി. തൊകുപ്പു നൂലൈയുമിൽ വിഡിവെൺഡി നൂറ്റാവുതു ഇത്തോളം അക്കുക്കുകു കൊണ്ടുചെല്ല വന്തുപോതു ചാന്തൻിനു മുകമ്പ് മകിമുച്ചിയിലും പൂരിതതുകു കിട്ടു. വെളിയീടു നികമ്പുക്കു മുടിന്ത പിംപു അവരുക്കു മകിമുച്ചിയുടുമും ചെയ്തിയൈച്ച ചൊല്ലലുപ്പോവതാകവുമി, അതർക്കാകകു കാത്തിരുക്കുമാരുമും ചൊണ്ണാർ. അതുവരെയിലും തന്നെനുപ്പു പർത്തിയ യോചനകൾിനും വേലൈ വേലൈ എൻറിരുന്തു വരുക്കു, അക്കണമുതലും ഒരുവിത പടപടപ്പുമും മെലിതാൻ തവിപ്പുമും എതിർപ്പാർപ്പിനു വലിയുമും ഏപ്പാടുവിട്ടു.

\*\*\*

നൂല് വെളിയീടു അരങ്കമുണ്ടെങ്കു എപ്പറ്റികു കണക്കട്ടിയിരുന്തു? ചമുകപ്പ പണിയിലുമും എഴുതുപ്പ പണിയിലുമും തമ്മൈകകരെത്തുകു കൊണ്ട പെരിയോർ പലർ മേടൈയിലും അമർന്തിരുന്തതെക്കു കണ്ടു അവൻ പൂരിതതുപ്പോണാൾ. അവർകൾ ഒരുചേര മേടൈയിലും വീർത്തിരുപ്പപ്പോതു മെണ്ണിരുന്തു അവരുക്കു നികമ്പുക്കു തൊട്ടുമുന്നു മേടൈ അരുകേ നീണ്ടതോർ മേശസ്മീതു നൂലുകൾക്കുയുമി ഇതുപു കണക്കു എടുത്തു അടുക്കിനാര് ചാന്തൻ. തേര്ന്തകലെന്തുരുക്കാൻ കൈവണ്ണനെത്താല് ഇരണ്ടിലുമേ കണകവരുമും ആട്ടൈപ്പ പടന്കൾ. കൈമിലും എടുത്തു അഴുകു പാര്ത്തപദി ഒരുവരെയൊരുവർപ്പാര്ത്തുകു ചിരിത്തപോതു അവരുക്കു മനമും നിന്റെന്തു പോയിന്റു. പലർ നിന്റെന്തു ചപ്പമിലും അവർ അവരുടൻ കൈകുലുക്കിയപോതു അവരുക്കു വെട്ടുകമാകപ്പോയ്വിട്ടു. അന്തു തരുണമും അതുതാൻ അവൻ മകിമുച്ചിയാകു, നിന്റുവാകു ഉണ്ണന്തു തരുണമും. അന്തകു കൈകുലുക്കലും...

കത്തെചി നിമിടത്തിലും അവൻ മുന്നാലും വന്തു നിന്റൊണി വിനിതാ. ചാന്തൻ അവരിടമും മേശകയൈച്ച കുട്ടികു കാട്ടിനാർ. വായകൻ ചിരിപ്പോടു അവരെകു കുട്ടിപ്പിഡിത്തുകു കൊണ്ടാണി വിനിതാ. വിഡിവെൺഡി നൂറ്റാവുതു ഇത്തോളം എടുത്തു ചില വരികൾ എഴുതികു കൈയെമുത്തിട്ടു ഇവരിടമും നീട്ടിനാണി. അതെപ്പ പാര്ത്തുപ്പ പാര്കക മുടിയവിന്നുണ്ട്. വിനിതാ നൂലാമുഖം കുട്ടാണി. തോട്ടവേലൈ നൃത്തപെരുവതാലും പോയത്താൻ ആകവേണ്ടുമും എൻ്റൊണി.

തൊടങ്കിവിട്ടതു.

മേടൈയിലും ഉട്കാർന്തിരുന്തവർകൾിലും വിനിതാ മട്ടുമേ പെണ്ണ. ഉയർത്തരമാണുവൻഞാപ്പു പരുത്തി ഉടൈയിലും അവൻ എടുപ്പാക്കു തെരിന്താൻ. വയതേരിപ്പോന്ന മുകമ്പു എൻ്റൊഔലുമാം അതിലും വെൺഞണയിൽ മിനുമിനുപ്പു. വരിചൈയാൻ വെൺപര്കൾ. മികൈച്ച ചിരിപ്പിലും പാരിട്ടപ്പർകൾ അവൻ മുകത്തിനു കുമ്പു തോற്റുതെ മരൈത്തു കവണ്ണെതെ അവൻപാലു സർത്തൻ. രാജശേകര രാഖുമും അവരുമും തൊടര്ന്തു പേചിക്കോണ്ടേ ഇരുന്താർകൾ. വെളിയീടു നികമ്പുക്കു മുടിന്തു താലൈമെ ഉരൈയിന്പോതുതാൻ അപ്പാടാ എന്റു ഇവൻ ഉട്കാര മുടിന്തു. അപ്പോതു കുതികാലിലും കുറീരെന്റു വലിയെടുത്തു ആവെൻ രു അരർന്ധിയതുകൂടു മരക്കവില്ലെല്ല. അപ്പോതു മുത്തു തോழർ കാണ്ണാപൻ, വിഡിവെൺഡി നൂറ്റാവുതു ഇത്തോളം പുരട്ടിയവാരേ വിനിതാവിടമും പേചിക്കോണ്ടിരുന്താർ.

നിന്റെവരെ ആർന്ധിയ വിനിതാ, എത്തക്കൈയും ചോതണയാണു കട്ടംകണ്ണെതു താൻഡി ‘വിഡിവെൺഡി’ നൂറ്റാവുതു ഇതുപു വെനിവന്തിരുക്കിരുതു എൻ്റു വരലാർത്തൈക്കു ചൊണ്ണാൻ. തോழർകൾിനു ഒത്തുമൈപ്പുമും ആതരവുമും തൊടര്ന്താൾ മന്ത്രഭരാരു നൂരു ഇതുമക്കണക്കു കാണ്ണപതു എനിതാന്തേ എൻ്റൊണി. പുതിതാക ഇതുമക്കുപു പൊരുപ്പേരുപ്പേരിനുകുമും തോഴർക്കു എന്റു കേട്ടുകു കൊണ്ടാണി. വിനിതാവിനു ഉരൈയൈകു കേട്ടു ഇവരുക്കു ഏമാർത്തമാകു ഇരുന്തു. മികൈച്ച ചാതാരണമാണു തകവല്കൾ മട്ടുമേ. അവൻ പേചിക്കോണ്ടിരുന്തു ചാന്തണെനുപ്പു പാര്ത്താൻ. അവരുടെയു കവണ്മ പേശാൻര മീതേ ഇരുന്തു. അന്തു കോതുമെന്തിരു മുകത്തിലും ഓരു ഓൺി...

വിഘാ മുടിന്തു നൂലുകൾക്കു കട്ടി എടുത്തു വൈക്കക്കു ചെന്റ്റൊണി. ഉരിമൈ മുരക്കു ആകിരിയൈ വിനിതാ അവരെ അവസരമാകു അമൈത്താൻ. ഉടനേ നണ്പർ വീട്ടുകുപു പുരപ്പബേതാക്കു ചൊണ്ണാൻ. ഇരണ്ടാമും നൊണി കാലൈതാൻ പെംക്കുളുരു കിണമ്പുവതാകു മുംപു അവൻ ചൊാലിയിനുന്തതാലും, അവൻ ഏഞ്ഞെന്റു കേട്ടാണി. മൈലാപ്പുരു നണ്പർ മാതവൻ വീട്ടിലും വേറു ചില നണ്പർക്കണക്കു സന്തിതുപ്പു പേചേവെന്നിടി ഇരുപ്പതാലും അങ്കേക്കേയേ ചാപ്പിട്ടുതു തങ്കിക്കു കൊണ്ടവതാകുമും, മരുന്നാണി മാലൈയിലും വരുവതാകുമും ചൊണ്ണാൻ. ഇവരെ മകണക്കു എപ്പു പെങ്കുളുരു വരുമാരു അമൈത്താൻ. വിനിതാ പുതിയ വീട്ടിലും കുട്ടയേറി വിട്ടാണി. തോട്ടവേലൈ നൃത്തപെരുവതാലും പോയത്താൻ ആകവേണ്ടുമും എൻ്റൊണി. നുട്ടേവും കുട്ടനിലുമും ചിരു തോട്ടമുമാകു

நகருக்குள்ளேயே கிடைத்துவிட்டதாம். முன் வாசலிலும் ஜன்னஸ்களின் அருகிலும் மலர்ச் செடிகளை நடப்போகிறேன் என்றாள். இரண்டு முன்று மாதங்களில் மலர்கள் பூத்துக் குலுங்கும் அழகு சிந்தும் வீட்டில் காதலனோடு சேர்ந்து வாழப் போகிறேன் என்று சொல்லி குதுகலத் தில் குதித்தவாறே கிளம்பிப் போனாள்.

விழாவுக்கு வந்திருந்தவர்களை வழி யனுப்பிவிட்டு மூட்டை முடிச்சுக்களோடு இவள் சாந்தனுக்காக வாசலில் காத்திருந்தாள். நண்பர்கள் ஒவ்வொருவராக புறப்பட்டுச் சென்றபின், அவர் ராஜசேகர ராவுடன் காரில் ஏறிக்கொள்வதைப் பார்த்தாள். வாசலருகே புரியாமல் விழித்தபடி நின்றிருந்தவளைக் கண்டதும், சாந்தன் புனிசிரிப்புடன் இறங்கி வந்து பேசினார். அன்றிரவை நண்பர்களோடு கழிக்கப் போவதாகவும், மறுநாள் மாலையில் வீட்டுக்கு வருவதாகவும் சொன்னார். ‘இரண்டு பேருக்கு இனிப்புடன் சாப்பாடு தயாரித்து வைத்திரு. விடிவெள்ளி ஆசிரியைக்கு இன்னுமா புரியவில்லை? நானை நாம் வெற்றியைக் கொண்டாடுவோம்’ என்று தோளில் தட்டிய சாந்தன் மறுபடியும் ராஜசேகர ராவின் காரில் ஏறிப் போய்விட்டார்.

இருபத்தி நாலு மணி நேரம் என்பது எவ்வளவு நீண்ட காலம் என்று சொல்வது போல் காலம் மெதுவாகச் சென்றது. தேர்வு எழுதும்போது ஒரு மணி நேரம் என்பது எவ்வளவு குறுகிய காலம் என்று உணர்ந்திருக்கிறான். பல நாட்களாக தாறுமாறாக இரைந்து கிடந்த புத்தகங்களையும் பத்திரிகைகளையும் எடுத்து அலமாரியில் அடுக்கினாள் வீட்டைப் பெருக்கித் துடைத்தாள். ஜன்னல் திரைகளை மாற்றினாள். பருத்தி இழையில் கைகளால் பூவேலை செய்திருந்த கல்கத்தா விரிப்பை கட்டிலில் விரித்து அழகு பார்த்தாள். தொட்டிச் செடிகளுக்கு நீருற்றினாள். சாந்தனுக்குப் பிடித்த பயத்தம் பருப்புப் பாயசத்தோடு சமையலை முடித்து எடுத்து வைத்தாள். மற்றொரு முறை குளித்து இளஞ்சிவப்புப் புடவை உடுத்திக் கொண்டாள். கண்களை முடி ஜன்னல் திட்டில் உட்கார்ந்தபோது தூக்கம் வருவது போலிருந்தது. நல்லவேளையாக அப்போது வினிதா வந்துவிட்டாள்.

ஆனால் கொரு கோப்பை தக்காளி குப்புடன் பேச உட்கார்ந்தார்கள். ‘உரிமை முரசு’ இத்தப் பணியை ஏற்படென்றால் அந்த பிரெஞ்சு நிறுவனப் பணியையும் ஏற்க வேண்டியிருக்கும் என்பதால், விடிவெள்ளி வேலையை எப்படிச் செய்ய முடியுமென்று வினிதா குழம்பிப் போயிருந்தாளாம். அப்போது சாந்தன்தான்

பயப்பட வேண்டியதில்லை என்று தைரியம் கூறினாராம். இரண்டு இதழ்கள் இவளது பொறுப்பில் வெளிவரக் கண்டபின், நல்ல தேர்ச்சியுள்ள கைகளில் விடிவெள்ளி சென்று சேர்ந்துவிட்டது என்று முடிவெடுத்து, பிறகு தான் புதிய பணியை ஏற்றுக்கொண்டாளாம். நீண்ட நாட்களாக சொந்த வாழ்க்கை குறித்து முடிவெடுக்காமல் தள்ளிப்போட்டதில் உடல்நலம் குன்றிவிட்டதாம். ஓய்வுக்காக இவள் வீட்டில் தங்கியிருந்தபோது நிதானமாக யோசித்து காதலனோடு சேர்ந்து வாழ்வதென்று முடிவெடுத்து விட்டாளாம். அண்மைக்கால மாற்றங்கள் திருப்தியாக இருந்ததால், இனி வீடுண்டு வேலையுண்டு என்று இருக்கப் போவதாக உற்சாகத்துடன் சொன்னாள். பழசையெல்லாம் மறந்துவிட்டு நீயும் விடி வெள்ளி இதழ்ப் பணியில் ஈடுபட்டு இனிமேல் சுதந்திரமாக இருக்க வேண்டும் என்று இவளிடம் சொல்லி கைகளைக் கோத்துக் கொண்டாள். ஒவ்வொரு சொல்லிலும் அசை விலும் வினிதாவின் மனமகிழ்ச்சி கரைபுரண் போடுவது போலிருந்தது..

வினிதாவின் நிலையைக் கண்டபின் இவள் வாயே திறக்கவில்லை. சாந்தனைப் பற்றி வினிதாவிடம் பேசவேண்டுமென்றுதான் எண்ணியிருந்தாள். அவரது அருகாமையில் தனது மனம் இளகி மருகுவதையும், அதை கவனித்தும் அனுபவித்தும் வரும் அவர் பிடிகொடாமல், ஒட்டாமல் இருப்பதையும் வினிதாவிடம் சொல்லிவிட வேண்டுமென்று தான் சிறிது நேரம் முன்புகூட எண்ணிக் கொண்டிருந்தாள். ஆனால் தனது எதிர்காலத்தைப் பற்றி வினிதா இன்பம் ததும்பப் பேசியின்பு அவளிடம் இந்தப் பிரச்சனையைப் பேசவே இவள் கூசினாள். மறுநாள் அதிகாலையில் புறப்பட வேண்டியிருந்ததால் உணவு முடித்தவுடன் படுக்கப் போய்விடுவேன் என்று அப்போது கொட்டாவி விட்டுக் கொண்டே வினிதா சொன்னது நன்றாக ஞாபகமிருக்கிறது.

தன்னீரைக் குவளையிலிருந்து தம்மர்களில் ஊற்றி வைத்தபோது சாந்தனும் வந்து சேர்ந்து கொண்டார். கத்தரிப்பூ நிற சட்டையில் அவர் கம்பீரமாகத் தெரிந்தார். எங்கே உங்கள் நண்பர் வரவில்லையா என்று இவள் கேட்ட போது, ஏற்கெனவே வந்து விட்டார்கள் என்றார் சிறித்துக் கொண்டே வினிதா வருகிறே என்று எண்ணிடம் சொல்லிவிட்டுத்தான் போனாள். நீங்கள் எண்ணிடம் வினிதாவுக்காக சமைக்கும்படியா சொன்னீர்கள் என்று கேட்டாள். அப்படியானால் உனக்கு முன் கூட்டியே தெரியுமா என்று கேட்டபோது

சாந்தனின் கணகள் பிரகாசமாயின. அதைக் கண்டு அவருக்கும் மனம் வேசாயிற்ற. சிறிது காலமாக வேலைப் பழுவினாடாகவே சாந்தனை சந்தித்திருந்தவருக்கு, அன்றைய ஓய்வு மனிலை பரவசத்தைத் தந்தது. சாந்தனை ஏறிட்டுப் பார்த்த போதெல்லாம் மெலிதான பரபரப்பு உள்ளோடியது. சாந்தனின் பேச்சிலும் சிரிப்பிலும் ஒரு வசீகரம் கூடினாற் போவிருந்தது. வழக்கத்திற்கு மாறாக அவள் சமையலை வெகுவாகப் பாராட்டினார். வெட்கமும் மகிழ்ச்சியும் கூடி மனம் இளகித் தளதளத்துக் கிடந்தது. அந்த இரவு நினைவில் உறைந்து போய்க் கிடக்கிறது...

உணவுக்குப்பின் சாந்தனும் வினிதாவும் அன்று சந்தித்த பழைய நன்பர்களைப் பற்றி பேசிக் கொண்டிருந்தார்கள். சமையலறை வேலைகளை முடித்துக் கொண்டு அவள் வந்தபோது சாந்தன் மறுநாள் வினிதா கொண்டு செல்ல வேண்டிய புத்தகங்களைப் பையில் எடுத்து வைத்துக் கொண்டிருந்தார். பெங்களூர் சென்றவுடன் செய்ய வேண்டியவற்றைப் பட்டியலிட்ட வினிதா, குட்நைட் என்றபடி படுக்கையறைக் கதவைத் திறந்து உள்ளே சென்றாள். முன்பு இங்கு அவள் ஓய்வெடுக்க வந்து தங்கிய நாட்களில் இவள் அவருக்காக கட்டிலை விட்டுக் கொடுத்திருந்தாள். தினம் இரவில் அவளாகுகே உட்கார்ந்து பேசியின், வெளியே வந்து கூடத்தில்தான் படுப்பாள். அந்த நினைப்போடு இவரும் உள்ளே சென்று விளக்கை அணைத்து விடிவிளக்கைப் போட்டு விட்டு குட்நைட் என்றபடி வெளியில் வந்து விட்டாள்.

ஜன்னலருகே நாற்காலிகளைப் போட்டு சாந்தனின் எதிரே உட்கார்ந்தபோது ஜன்னல் வழியே பிறை நிலா தெரிந்தது. அவரை ஏறிட்டுப் பார்த்தபோது அவள் மனதில் ஒரு தவிப்பு... எவ்வளவோ பேச நினைத்திருந்தும் எப்படித் தொடங்குவதென்று தெரியவில்லை. வேறு ஒன்றும் சொல்லாவிட்டாலும் அன்றைய மனிலையைவது அவரிடம் கொட்டிவிட வேண்டும் என்று மனம் பரபரத்து. மங்கலான விடிவிளக்கொளியில் அவர் முகம் மென்மையாக ஒளிர்ந்தது. காலம் நகராமல் நின்று விட்டதோ? மெய்மறந்து பிறையையே பார்த்துக் கொண்டிருந்தாள். ‘ஆஹா இன்ப நிலா வினிலே...’ பாடல் காதில் ஒலித்தது. பிறையும் பாடலும் அவளை ஒளிபுகா பாதாளப் படுகுழியை நோக்கி இழுத்துக் கொண்டிருந்தன. சாந்தனின் முகம் ஏதோவொரு எதிர்பார்ப்பில் விக்சிப்பதையும், இருப்புக் கொள்ளாமல் அவர் தவிப்பதையும் கண்டு அவள் கிறங்கிப்

போனாள். அவர் முகத்தை ஏறிட்டுப் பார்த்த போது, ‘என்ன?’ என்று கேட்டார் சாந்தன். ‘நீங்கள் ஒன்றும் சொல்லவில்லையே... இன்னும் என்ன? எல்லா வேலைகளும்தான் முடிந்து விட்டதே’ என்றாள். இதைச் சொல்லி முடிப் பதற்குள் அவள் குரவில் நடுக்கம்... மெல்ல அவர் கைகளைப் பற்றிக் கொண்டாள். அந்தக் கணத்தில் அவரது ஒரு சொல்லில், ஒரு அழைப்பில் வாழ்க்கை தன்வயமாகி விடுவதான மயக்கத்தில் சிக்கிக் கொண்டிருந்தாள். ‘அவள் சொல்லவில்லையா?’ என்றார் சாந்தன். ‘அவளா?... சொன்னாள். அது...’ என்று திக்கு முக்காடினாள். ‘அதுதான் - வேலைகள் முடிந்த பிறகு அந்த மகிழ்ச்சியான செய்தியைச் சொல்ல நினைத்திருந்தேன். அவள்தான் சொல்லி விட்டாளே... காலையில் சீக்கிரமாக எழுந்து நாங்கள் கிளம்ப வேண்டும். நான் போய்ப் படுக்கிறேன்’ என்றவாறு எழுந்து கைகளை விடுவித்துக் கொண்டு படுக்கையறைக் கதவைத் திறந்து உள்ளே சென்றுவிட்டார்.

கதவை சாந்தன் உட்புறமாக தாழிடும் ஒசை உடம்பை உலுக்கிப் போட்டது. அவருக்குள் பொங்கிய கடல் பின்வாங்கியது. அடிவாங்கிய ஓய்வொரு முறையும் நிகழ்ந்ததுபோல் அன்றும் அவருக்கு வாய்டைத்துப் போனது. பனிமூட்டம் கலைவதுபோல் மெல்ல மனக்கலக்கம் விலகியது. அப்பாவித்தனமும் அசட்டுத் தனமும் தன்னை எவ்வளவு மோசமான நிலைக்குத் தள்ளிவிட்டன.. ஐயோ... சட்டென்று புரிந்து போயிற்று - உழைப்பிற்குக் கூவி மட்டுந்தான் கிடைக்கும். வேறேன்ன நினைத்துக் கொண்டிருந்தாள்? முட்டாள்!

அலமாரியிலிருந்து ஒலித்தகடு எடுத்துச் சமூல விட்டாள். ‘ரங்கனன் டாரோ ஷாம்ஜி...’ குமார் கந்தர்வாவின் குரல் அறையை நிறைத்தது. ஜன்னல் கம்பியை இறுகப் பற்றியபடி வெளியே பார்த்தபோது இருண்ட வானம் குருடனின் கணபோல குனியமாக இருந்தது. ஆண்களின் அன்பு போல் நிலவும் இடம்மாறிச் சென்று விட்டது. கம்பியில் கண்ணத்தைச் சாய்த்து வெகுநேரம் நின்றிருந்தவருக்கு அந்த இருட்டும் கண்களுக்குப் பழகிப் போயிற்று.

இல்லென்ற காற்றோடு மழைத்துளிகள் அடுத்தடுத்து முகத்தில் தெறித்தன. மெல்ல முகத்தை நிமிர்த்தியபோது கம்பியில் அழுந்தி யிருந்த கண்ணத்தில் குடாக ரத்தம் பாய்ந்தது. ‘கெய்சே ஹோ கிலாடி... மானத்துனாயி...’ என்று உருகிய குமார் கந்தர்வா அப்படியே அ... அ... ஆ... என்று கரைந்து கரைந்து அவளையும் உடனமைத்துக் கொண்டு போனார். கம்பியைப் பற்றியிருந்த விரல்கள் மரத்துப் போயிருந்தன.

அவற்றை நீட்டி மடக்க நேரம் பிடித்தது. நாற்காலியை இழுத்து மேசைமுன் போட்டு உட்கார்ந்தாள். சில்லிட்டுப் போயிருந்த விரல்களை கண்ணத்தில் பதித்துக் கொண்டாள்.

எத்தனையோ இரவுகள் தூங்காமல் அவள் தயாரித்த விடிவெள்ளி நூறாவது இதழ் மேசை மேல் கிடந்தது. அவளைப் போலவே அநாதையாய். அதைப் பற்றித் தன்னிடம் ஒரு வார்த்தைகூடப் பேசாத் சாந்தன் வினிதா அதில் கையெழுத்திட்டுக் கொடுத்தானே? சட்டென்று அதைக் கையிலெலுத்துப் புரட்டினாள். உள்ளே வினிதாவின் பொடிக் கையெழுத்தில் சில வரிகள்:

"மங்கிபிருந்த உன் சிந்தை சாந்தனின்  
தூண்டுதலில் இன்று பளிச்சென்று துவங்குகிறது;  
'விடிவெள்ளி' பிரகாசமாக ஓளிர்கிறது;  
அதுவே இனி உன்னை வழிநடத்தும்;  
தொடர்ந்து செல்."

கண்களை இறுக முடிக்கொண்டு உட்கார்ந்தபோது குழல் மறைந்தது... அம்மா வின் தோற்றம் கொண்ட அம்மன் சிலை கண்முன் தோன்றியது. உடல் சிலிர்த்தது. சிறுமியாய், பதின் பருவத்தினளாய் அந்த சிலைமுன் தான் நின்றிருந்ததை நினைத்துப் பார்த்தாள். அனாதரவாக உணர்ந்த போதெல் லாம் அந்தச் சிலைமுன் வந்து நின்றிருக்கிறாள் எத்தனையோ முறை. அவளுக்கென்று மனிதர்கள் யாரும் இருந்தில்லை. யாரும் தொடர்ந்து கூட வருவதில்லை. அந்த அம்மன் அங்கேயே தான் இருந்தாள். காலையோ மாலையோ சென்றால் அவளைப் பார்த்துவிடலாம். வேறொன்றும் அவளுக்குத் தெரியாது. நினைவு தெரிந்த நாள் முதலாக இந்தச் சிலையைப் பார்த்தபடி நின்றிருக்கிறாள், அவ்வளவுதான். 'ரங்கன்ன டாரோ ஷாம்ஜி....க....ஸ்' என்று கசிந்துருகி கந்தர்வா பாடலை முடித்தபோது அவளும்கூட கரைந்துவிடும் நிலையில்தான் இருந்தாள்... கும்மிருட்டில் துழாவிய கண்களில் அப்போதுதான் அது தட்டுப்பட்டது. மேல் திசையில் இடது ஓரத்தில் மெல்ல மினுங்கின அந்த இரட்டை நட்சத்திரங்கள். அடையாளம் வைத்துக் கொண்டாள்... அன்று முதல் உறக்கமற்ற இரவுகளை அந்த நட்சத்திரங்களின் துணையோடும் இசையோடும் கடந்துவிட முயன்றுகொண்டே இருக்கிறாள்.

எல்லாவகை சுரண்டலுக்கும் ஆளான வள் சளைக்காமல் காலத்தின் ஒட்டத்தோடு ஒடி வந்திருக்கிறாள். தனிமையும் துயரமும் துரோகமும் விரட்ட விரட்ட ஒடி வந்திருக்கிறாள். ஒடுங்கி உடைந்த மனதோடு, அன்பற்ற இருண்ட காட்டில் தன்னந்தனியாக [Digitized by Noolaham Foundation](#). [noolaham.org](#) | [aavanaham.org](#)

## உரிமை விளக்க அறிக்கை மாஸ் IV [கூவு விதி]

வெளியிடும் இடம்	: சென்னை
இதழ் வெளியிடும் காலம்	: மாத இதழ்
அச்சிடுபெர்	: எக்டன்கேகர்
தினம்	: இந்தியன்
முகவரி	: 50 - 168/1, பெரிய தெரு திருவங்கூட்டுரை, சென்னை - 600 005.
வெளியிடுபவர்	: வி.முத்தையா
இடம்	: இந்தியன்
முகவரி	: 17/14, திவான் ராமா சாலை, புராஷவாக்கம், சென்னை - 600 084.
ஆசிரியர்	: வி.முத்தையா
இடம்	: இந்தியன்
முகவரி	: 17/14, திவான் ராமா சாலை, புராஷவாக்கம், சென்னை - 600 084.
பதிரிசையின் பங்குதாரர் மற்றும் சென்தக்காரரின் பெயரும் முகவரியும்	: வி.முத்தையா 17/14, திவான் ராமா சாலை, புராஷவாக்கம், சென்னை - 600 084.

வி.முத்தையா என்கிற நாள், மேலே குறிப்பிட்டுள்ள தகவல்கள் அனைத்தும் எனக்குத் தெரிந்தவரை ஸ்ரீரஷ்மி உண்மையானவை என்று கீதன் மூலம் உறுதி அளிக்கிறேன்.

(மூப்பு)  
வி.முத்தையா  
வெளியிடாளர்

நாள் : 25.02.2019

ரண்டு ஆண்டுக்காலம்... அவளது வானில் அபூர்வமாக மினுங்கும் இரண்டு நட்சத்திரங்களைப் பின்தொடர்ந்து வந்திருக்கிறாள். அந்த இரட்டை நட்சத்திரங்கள்... நம்பிக்கை பிடிநமுலிப் போன போதெல்லாம் அவளுக்குத் துணைநின்றவை. அற்ப இருப்பை அர்த்தமுள்ள தாக்கியவை. பொத்துப்போன பழைய கந்தையில் புகுந்து விளையாடும் வாடைக் காற்றுப் போல் திசையெங்குமிருந்து கிளம்பும் இன்னல்கள் அவளது நொந்துபோன இதயத்தை அரித்திருந்தன. இருந்தும் உயிரை மாய்த்துக் கொள்ளும் எண்ணம் தோன்றாமல் தடுத்தவை அந்த இரட்டை நட்சத்திரங்களே.

இப்போது அவள் போராடி வெல்ல எந்த இலக்கும் இல்லை. தன்னுடைய அடிப்படைத் தேவைகளைக்கூட பெற்றுமுடியாதவள், எதற் கெல்லாமோ போராடிக் களைத்துவிட்டிருந்தாள். இதுதான் சமயமென்று சோர்வற்ற மனதின் பலகின்ததைப் பயன்படுத்தி கனவும் நனவும் ஒன்று மாற்றி ஒன்றாக சித்திரவதை செய்வதைத் தாளமுடியவில்லை. இதுநாள்வரை போராடிப் பரிதவித்த மனம் அமைதியை வேண்டுகிறது. வேண்டுதலை நிராகரித்தபடி துடித்துக் கொண்டிருக்கிறது இதயம்... காலம் இரக்கமுற்று

மேடை

வெநுமாதவன்

drvenugopalkm@gmail.com

## ஆய்வரிஞர் ஆ.இரா.வேங்கடாசலபதியின் பங்களிப்புகளுக்கான பாராட்டுவீழா!



**சலபதி** என்று பரவலாக அறியப்படும் ஆ.இரா.வேங்கடாசலபதி சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தில் பேராசிரியர், வரலாற்றுக் குறைப் பேராசிரியர் என்பதையும் கடந்து, தமிழ்மண்ணில் தடம் பதித்துப் பன்னாட்டு அளவில் தமிழகத்தின் சமூக, பண்பாட்டு வரலாற்றை எடுத்துச்சென்ற ஆய்வரிஞர் அவர். தட்டையான, வறண்ட ஆய்வு மொழியைத் தவிர்த்துப் புனைவிலக்கியத்தின் கனவு மொழி யைக் கையாள்வதால் அவருடைய எழுத்துக்கள் ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் அப்பால் பொதுவாசகர்களையும் சென்றைத்துள்ளன. சலபதி இருபதாம் நாற்றாண்டின் மாபெரும் எழுத்தாளுமைகளான பாரதி, புதுமைப் பித்தன் படைப்புகளை வரலாற்று அடிப்படையில் ஆய்ந்தும், பதிப்பித்தும் நவீனத் தமிழக்கு அள்ளித் தந்தவர். பதினெண்நால் வயதில் வ.சி. கடிதங்களைத் தொகுத்த அவர், இன்றைக்கு உ.வே.சாவின் கடிதங்களைப் பெருந்தொகுப்புகளாகப் பதிப்பித்துள்ளார். தமிழ் இலக்கியத்திற்கும் சமகால அரசியலுக்கும் வரலாற்று இடையீடு இவராலே அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிட்டுச் சொல்லத்தக்கது. தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கும் அங்கிருந்து இங்கும் மொழி மாற்றித்தந்தவர். சுந்தர ராமசாமியை ஆங்கிலத்துக் கும் நெருதாவைத் தமிழுக்கும் கடத்தியதை எடுத்துக்காட்டாகக் கூறலாம்.

சலபதிக்கு 50 வயது. அதற்குள் நாற்பதுக்கும்

மேற்பட்ட நூல்கள் இவரது பெயரைச் சொல்கின்றன. வ.சி. கடிதங்களைத் தொகுத்ததில் தொடக்கி அண்மையில் வெளிவந்துள்ள தமிழ்க் கலைக்களாஞ்சியத்தின் கதை என இவரது ஆய்வுப் பயணம் தொடர்கிறது.

ஆய்வரிஞர் சலபதியின் பங்களிப்புகள் குறித்து விரிவும் ஆழமும் என்ற தலைப்பில் இருநாள் கருத்தரங்கம் 2019 பிப்ரவரி 8.9 தேதி களில் சென்னையில் கோட்டேர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலாகத்தில் நடந்தேறியது, கருத்தரங்கின் செறிவும் விழாவின் குதூகலமும் கரம்கோத்த அந்திகழ்வை மிகச் சிறப்பாக நடத்திய ‘காலச்சுவடு’, ‘கடவு’, ‘தி இந்து விட் ஸ்பார் லைஃப்’ ஆகிய அமைப்புகளுக்குப் பாராட்டுக்கள்.

**முதல்நாள்** நிகழ்வில் மனோன்மணியம் சுந்தரானார் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் வே, வசந்தி தேவி, மேற்கு வங்க முன்னாள் ஆனநூர் கோபால கிருஷ்ண காந்தி, வரலாற்றாய்வாளர் ரமச்சந்திர குஹா, ஊடகவியலாளர் சிற்நாத் ராகவன், ‘தி இந்து குழும இயக்குநர் நிர்மலா வஸ்மண், பாடகர் டிஎம்.கிருஷ்ணா, இதழாளர் ‘முகம்’ மாமணி ஆகியோர் சலபதியின் பங்களிப்புகள் குறித்து அவரவர் அனுபவங்களுடன் உரையாற்றினர். கல்வியாளர், எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், புதிய ஆய்வு முறையின் முன்னோடி, தேடல் மிகுந்தவர், இசையை உள்வாங்கத் தெரிந்த ரசிகர், வி.ஏ.முயற்சியுடையவர் என அவரது பன்முக

ஆற்றலை உணர்த்துவதாக அந்த நிகழ்வு அமைந்தது.

\*\*\*

**ம**றுநாள் நிகழ்வுகள் தமிழ் இணையக் கல்விக்கழகக் கலையரங்கில் நடைபெற்றன. கருத்தரங்கின் ஆறு அமர்வுகளிலும் சலபதியின் பன்முகப் பரிமாணங்கள் விவாதிக்கப்பட்டன. கவிஞர் சேரன் தொடக்கவரை ஆற்றினார். புதுமைப்பித்தனின் மகள் தினகரி சொக்கலிங்கம் வாழ்த்துரை வழங்கினார். பன்முக ஆளுமையான தியடோர் பாஸ்கரன் நிறப்புரை நிகழ்த்தினார்.

முதலாவது அமர்வில் பா.மதிவாணன், ஜெ.பாலசுப்ரமணியம், கா.அ.மணிக்குமார், பெருமாள் முருகன் ஆகியோர் முறையே சலபதி யின் மொழி ஆளுமை, ஆய்வு முறை, வரலாற்றுப் பங்களிப்பு, பதிப்புப் பணிகள் குறித்து உரையாற்றினர்.

இரண்டாவது அமர்வில் அ.கா.பெருமாள், கடர்விழி, ஸ்டாவின் ராஜாங்கம், அரவிந்தன், ஜெய்குமார் மன்குதிரை ஆகியோர் சலபதியின் முச்சந்தி இலக்கியம், முன்னுரைகள், தலித்திய ஆய்வுகள், பன்முகப் பரிமாணம், மொழி ஆளுமை ஆகிய தலைப்புகளில் உரை நிகழ்த்தினர். இந்த அமர்வு சலபதியின் ஆய்வு நூல்களை மதிப்பீடு செய்யும் வகையிலும் இனிமேல் அவர் செய்ய வேண்டிய ஆய்வுப் பணிகளைச் சுட்டிக்காட்டும் வகையிலும் அமைந்தது.

மூன்றாவது அமர்வில் சலபதியிடம் பாடம் படித்த, ஆய்வு மேற்கொண்ட மாணவர்கள் 'எங்கள் ஆசிரியர்' என்ற தலைப்பில் அவர்களின் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டனர். பத்திரிகையாளர்களாகவும் பேராசிரியர்களாகவும் விளங்கும் அன்றைய மாணவர்கள் சலபதியை ஒரு சிறந்த கல்வியாளராக அவைமுன் நிறுத்தினர். அவ்வமயம் 'பேராசிரியர்களின் பேராசிரியர்' என்று சிறப்பிக்கப்படும் ஆய்வறிஞர் நாவா. நம் நினைவுக்கு வந்தார்.

நான்காவது அமர்வு 'நட்பும் மதிப்பும்' என்ற தலைப்பில் தமது ஆய்வுப் பணிகளுக்குபாக நட்பைப் பேணிக்காத்துவங்கும் சலபதியின் அரிய இயல்பை விதந்தோதுவதாக அமைந்தது. இந்திரன், தமிழ்ச்செல்வன், களந்தை பீர்முகம்மது, கவிதா முரளிதரன், கிருஷ்ண பிரபு, 'விடியல்' கேளம். வேணுகோபால் ஆகியோர் தங்கள் நண்பருடனான சர நினைவுகளைப் பகிர்ந்துகொண்டனர். 'டில்விக்கேராஜாவாணாலும் தாய்க்கு மகன்தான்!' என்று தெலுங்குமொழியில் ஒரு சொல்வடை உண்டு. ஆய்வறிஞர் சலபதியின் நண்பர்களுக்கு என்றும் அவர் உற்ற நண்பரே; அவர் நிகழ்த்திக் கொண்டிருக்கும் எழுத்துச் சாதனைகள் கூட அவர்களுக்கு இரண்டாம் பட்சம்தான் என்று தோன்றியது. கருத்து மாறுபாடுகள் நட்டில் கீழை

ஏற்படுத்த சலபதி ஒருபோதும் அனுமதித்துவில்லை; இன்னார் இனியார் என்றில்லாமல் தன்னிரு கரங்களையும் அகல விரித்து அனைவரையும் அரவனைக்கும் இனிய இயல்பு அவருடையது என்று விளங்கிக்கொள்ள முடிந்தது.

அய்ந்தாம் அமர்வு சலபதியின் ஆங்கிலப் படைப்புகள் குறித்து விவாதித்தது. தமிழ்ப் படைப்புகளில் அவர் அலகும் சிக்கல்கள் பற்றித் தமிழ்ப்புலத்திற்கு அப்பால் உள்ளோரும் அறியும் நோக்கில் தமிழைப்போலவே எனிய நடையில் எழுதப்பட்ட வை அவரது ஆங்கிலப் படைப்புகள். பாரதியின் கவிதைகளுக்கான காப்புறிமையை விளக்கும் 'ஹா ஒன்ஸ் தட் சாங்?' நூலை ஆர்சிவகுமார் விவரித்தார். 'தி ப்ராவின்ஸ் ஆஃப் தி புக்' நூலை மருதன் விளக்கிப் பேசினார். ஐ.குப்புசாமி 'தமிழ் கேரக்டர்ஸ்' நூலின் சிறப்பம்சங்களைக் கோடிட்டுக்காட்டினார். 'அந்தக் காலத்தில் காப்பி இல்லை' என்ற புகழ் பெற்ற தமிழ் நூலின் ஆங்கில வடிவைப் பெர்னார்ட் சந்திரா பெரிதும் பாராட்டிப் பேசினார்.

ஆறாம் அமர்வு 'ஆளுமை' என்ற தலைப்பில் கருமாரன், பசரவணன், ஃபிரான்சிஸ் கோடி, ய.மணிகண்டன் ஆகியோர் முறையே 'புதிய முறையியலின் வழிகாட்டி', 'உ.வே.சா: நவீனப் பதிப்புகள்', 'மோட்ஸ் ஆஃப் ரீதிங் இன் போஸ்ட் கலோனியல் தமிழ்நாடு', 'பாரதி ஆய்வுகள்' என்னும் தலைப்புகளில் மிகச் சிறப்பாக உரைகள் வழங்கினர்.

நிறைவுரை ஆற்றிய பழ.அதியமான் சலபதி யின் சி நூல்களிலும் அளிக்கப்பட்ட காணிக்கை களின் தனித்தன்மையைக் குறிப்பிட்டார். அதியமான் குறிப்பிட்ட தைப்போல் உரையாளர்கள் எவரும் தொடாத நூதனமான ஓர் அம்சம் அது.


இறுதியில் ஆ.இரா. வேங்கடாசலபதி ஏற்புரை நிகழ்த்தினார். வழக்கமான முறையில் அல்லாமல் உணர்வுகளின் கொதிநிலையில் மிகவும் நெகிழ்வாக அமைந்த உரை அது. கல்லூக்குள் சுரம் என்பதைப்போல் ஓர் ஆய்வாளனை விழுசிய புனைவெழுத்தாளனின் மனம் அவ்வரையில் தெளிந்துநின்றது.

தமிழ்நாட்டில் எந்த ஆய்வாளருக்கும் இதுவரை கீட்டாத அளவில் இருநாளும் சலபதி யின் வாசகர்கள் பெருந்திரளாகக் குழுமி அவர்கள் எடுத்த விமாவாகக் கருதி அவரைக் கொண்டாடித் தீர்த்துவிட்டார்கள் என்றே தோன்றியது. அவர் அளவுக்கு எல்லா மட்டங்களிலும் இத்தனை வாசகர்களைத் தமிழ்ச் சூழலில் வேறு எந்த ஆய்வாளரும் பெற்றிருக்க வாய்ப்பில்லை. தொடர்ந்து அவர் ஆய்வுப் பயணத்தில் மேலும் மேலும் சாதனைகளை நிகழ்த்துவதற்கான உதவேகத்தை இந்தக் கருத்தரங்கம் சலபதிக்கு அளித்திருக்கும் என நம்பலாம்.

# நியாண்டர்தால் மனிதர்கள் டெனிசோவன் மனிதர்கள் இன்றைய மனிதர்கள்



டெனிசோவன் மனிதன்



நியாண்டர்தால் மனிதன்

**இத்தாலி நாட்டில், ஃபோன்டனா ஃப்னாக்கியோ (Fontana Fanuccio) மற்றும் விசாக்லினாவ் (Visoglinao) ஆகிய இடங்களில் ஜனோலி (Zanolli) என்பவரின் தலைமையிலான ஆய்வுக்குழு 450,000 ஆண்டுகள் பழமையான மனிதப்பற்களைக் கண்டெடுத்திருக்கிறது. இப்பற்கள் நியாண்டர்தால் மனிதர்களின் பற்களை ஒத்திருக்கிறது என்பதாக மைக்ரோ சிடி ஸ்கேனிங் (micro.CT Scanning) மற்றும் உருவ ஒற்றுமை (morphological analysis) ஆய்வுமுடிவுகள் தெரிவிக்கின்றன. இக்கண்டுபிடிப்பு காரணமாக மனிதகுல பரிணாமவளர்ச்சி வரலாறு (human evolution), மேலும் பல ஆயிரம் ஆண்டுகள் பின்னோக்கித் தள்ளப்படும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.**

## ஹோமோ ஏரக்டஸ்

(Homo Erectus)

மனிதர்களின் பரிணாம வளர்ச்சி (human evolution) வரலாற்றில், இன்றைய மனித இனத்திற்கு (modern humans) முன்பாக பல்வேறு மனித இனங்கள் (archaic humans) தொன்றி, வாழ்ந்து மறைந்திருக்கின்றன. அவற்றில், ஹோமோ ஏரக்டஸ் (Homo Erectus) என்னும் மனித இனம்தான், இரண்டு மில்லியன் ஆண்டுகளுக்கு

முன்பாக ஆப்பிரிக்காவில் நேர்நின்று, இரண்டு கால்களில் நடந்து, ஆப்பிரிக்கா முழுவதும் பரவிய முதல் மனிதத்தினம் என அடையாளப் படுத்தப்படுகிறது.

இந்த மனித இனம்தான் ஆரம்பகால வேட்டைச் சமூகமாகவும், நெருப்பைக் கையாளத்தெரிந்த முதல் மனித இனமாகவும் நம்பப்படுகிறது. ஒரு மில்லியன் ஆண்டுகள் வரை வாழ்ந்த இந்த மனிதத்தினம் 500,000 ஆண்டுகளுக்கு முன்பு பல மனித இனங்களாகப் பிரிந்திருக்கிறது.

## நியாண்டர்தால் 1

(Neanderthal 1)

ஜெர்மனியில் நியாண்டர்தால் பள்ளத்தாக்கில், முதன்முதலாக, 1856 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில், முற்றிலும் வேறுவகையான மனித உடலின் எச்சத்தைக் (fossil) கண்டதும் அறிவியலாளர்கள் அதிர்ச்சியடைந்தனர். நீள்வாட்ட வடிவில் மண்ணைடும், தாழ்வான், பின்னோக்கிய நெற்றியும், அடர்த்தியான புருவ வளைவுகளும், உறுதியான எலும்புகளும் கொண்ட அந்த மனித உடலின்-எச்சம் (fossil) வரலாற்று அதிர்வுகளை ஏற்படுத்தியது.

ஜெர்மன் நாட்டின் நியாண்டர்தால் பள்ளத்தாக்கில், ஃபெல்டோவர் (Feldhofer) என்னும் இடத்தில் உள்ள குகையில் கண்டெடுக்கப்பட்டதால், புவியியல் வல்லுநர், வில்லியம் கிங்க (Geologist William King) ஆலோசனையின் பேரில், நியாண்டர்தால் மனிதர்கள் (Homo Neyanderthalensis) என்னும் பெயரால் அந்த மனிதர்கள் அழைக்கப்பட்டார்கள்.

1829-ஆம் ஆண்டு பெல்ஜியம் நாட்டின் எங்கிஸ் (Engis in Belgium) என்னும் இடத்திலும், 1848-ஆம் ஆண்டு ஜிப்ரால்டரின் ஃபோர்ப்ஸ் குவாரியிலும் (Forbs Quarry in Gibraltar) ஏற்கனவே கண்டெடுக்கப்பட்ட மனித எச்சங்களும் (fossils) நியாண்டர்தால் மனிதர்களும், ஒரே மனித இனம்தான் என்பது, நியாண்டர்தால் 1 கண்டு பிடிக்கப்பட்டு பல ஆண்டுகளுக்குப் பின்புதான் தெரியவந்தது. என்றாலும், நியாண்டர்தால் மனிதர்கள் என்னும் பெயரே நிலைத்துவிட்டது.

#### நியாண்டர்தால் மனிதர்களின் வாழ்வமுறை

நியாண்டர்தால் மனிதர்களுக்கு, கடுங்குளிர்காலத்தில் தாவர உணவு கிடைக்கவில்லை. அதன் காரணமாக மாமிச உணவுத்தேவைக்கு அவர்கள் தள்ளப்பட்டனர். அதன்பொருட்டு, அவர்கள் திறமையான வேட்டைக்காரர்களாக மாற்றப்பட்டனர்.

கோடைக்காலத்தில் சிவப்பு மான்களை யும் (Red deer), குளிர்காலத்தில் ரெய்ண்டரையும் (Reindeer) வேட்டையாடினர். ஜிப்ரால்டரில் வசித்தவர்கள், சில், டால்பின், மீன் போன்ற கடல் விலங்குகளை, உணவுக்காக வேட்டையாடியிருக்கின்றனர்.

அவர்களுக்கு நெருப்பை உருவாக்கவும், அதனைக் கட்டுப்படுத்தி கையாளவும் தெரிந்திருக்கிறது. கூர்மையான கல்லை வேட்டைக்காக மட்டுமல்லாமல், விலங்குகளின் தோலைத் தைத்து ஆடையாக மாற்றுவதற்கும் பயன் படுத்தியிருக்கிறார்கள்.

எப்போது மறைந்தது, நியாண்டர்தால் மனித இனம்?


இன்றைய மனிதர்களின் அறிவுக் கூர்மை யோடு போட்டியிட முடியாமல் நியாண்டர்தால் மனித இனம் அழிந்துவிட்டதாக சில அறிவியலாளர்கள் சொல்லிவந்தார்கள்.

ஆனால் அந்தக்கருத்தில் உண்மை இருக்க முடியாது என்று ஒரு ஆய்வுமுடிவு கூறுகிறது. ஐரோப்பாவிற்கு இன்றைய மனிதர்கள் வருவதற்கு முன்பே, நியாண்டர்தால் மனிதர்கள் வந்துவிட்டார்கள். அவர்கள் எப்போது முற்றாக மறைந்தார்கள் என்று அறிய, ஒரு அறிவியல் குழு, ரஸ்யா முதல் ஸ்பெயின் வரையில் 40 இடங்களில் கிடைத்த நியாண்டர்தால் மனிதர்களின் எச்சங்களை (fossils) ஆய்வுக்கு எடுத்துக் கொண்டது. அந்த ஆய்வின் முடிவில், இன்றி விருந்து 41,000 முதல் 39,000 வரையிலான காலகட்டத்திலேயே நியாண்டர்தால் மனிதர்கள் மறைந்திருக்கவேண்டும் என்னும் முடிவுக்கு அவர்கள் வந்துசேர்ந்தனர்.

அதாவது, ஏற்கதாழ் 2600 முதல் 5400 ஆண்டுகள் வரையிலும், இன்றைய மனிதர்களும், நியாண்டர்தால் மனிதர்களும் சேர்ந்து வாழ்ந்திருக்கின்றனர். எனவே, நியாண்டர்தால் மனித இனம் சுவடே இல்லாமல் மறைந்து விட்டது என்றும் சொல்லிவிட முடியாது. என்கின்றனர்.

**டெனிசோவன் மனிதர்கள்**  
(Denisovan humans)

சைபீரியாவில், ஆல்டே (Altai) மலை களில் டெனிசோவன் (Denisovan) என்னும் இடத்தில் உள்ள குகை ஒன்றில் கிடைத்திருக்கும் கடைவாய்ப்பற்கள் (molar) மற்றும் ஒரு விரலின் எலும்பு ஆகியவற்றிலிருந்து தெரிய வந்ததுதான், மிகவும் புதிரான டெனிசோவன் (Denisovan) என்னும் மனித இனம். இவர்கள் நியாண்டர்தால் மனிதர்கள் போல் அல்லாது, கருமை நிறமுடையவர்களாக இருந்திருக்கின்றனர்.



கின்றனர். கிழக்காசிய மனிதர்கள் மற்றும் பெருங்கடல் மனிதர்களிடம் (Oceania) பரவலாக, டெனிசோவன் மரபணுக்கள் காணப்படுகின்றன.

இந்த கண்டுபிடிப்பா, இன்றைய மனிதர்களின் பரினாம வளர்ச்சியை மேலும் பரவலாக்குகிறது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். பல மனிதனினங்கள் சமகாலத்தில் வாழ்ந்திருக்கின்றனர் என்பது மட்டுமல்ல, அவர்களுக்குள் கலப்புறவும் நிகழ்ந்திருக்கிறது. இதற்கான சான்றாக, இன்றைய மனிதர்கள் சிலரின் மரபணுக் கூட்டமைப்பில் (genome), நியாண்டர்தால் மற்றும் டெனிசோவன் மனித இனத்தினரின் டி.என்.ஏ இருப்பதைச் சான்றாகக் கூறுகிறார்கள்.

#### இன்றைய மனிதர்கள் (Modern Humans)

இன்றைய மனிதர்கள், உயிரியலில் 'ஹோமோ - சேபியன்ஸ்' (Homo sapiens) என்னும் பிரிவில் சேர்க்கப்படுகிறார்கள். இலத்தின் மொழியில், ஹோமோ (Homo) என்றால் மனிதன் என்றும், 'ஹோமோ சேபியன்' (Homo Sapine) என்றால் 'அறிவுள்ள மனிதன்' (Wiseman) என்றும் பொருளாகும்

இந்த பூமியில் உள்ள உயிரினங்களிலேயே, சிறப்புவாய்ந்த தனித்த (unique) இனமாக விளங்குவது, இன்றைய மனிதனினம் மட்டுமே.

மனிதர்களின் பெரிய அளவிலான மூளை, இந்த பூமியில் உள்ள மற்ற உயிரினங்களை விடவும் கூடுதல் வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொண்டு வளர்ச்சியடைய காரணமாக இருந்திருக்கின்றது.

இரண்டு மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு, மனிதர்களின் மூளை, மனிதக்குருங்கின் (Ape) மூளை அளவே இருந்திருக்கிறது. பெரிய மூளையை அடைவதற்கு முன்பாகவே மனிதர்கள் நிமிர்ந்து, இரண்டு கால்களில் நடக்கத் துவங்கியிருக்கின்றனர். இப்படி நேர்நின்றதால், விடுவிக்கப்பட்ட இரண்டு கைகளால் நிறைய உணவுப் பொருட்களை சேகரிக்க முடிந்திருக்கிறது.

நெருப்பை உருவாக்கவும், பயன்படுத்தவும் அறிந்திருந்தது, கருவிகளை உருவாக்கி, அவற்றைக் கையாளக் கற்றிருந்தது, ஆபரணங்களை உருவாக்கிப் பயன்படுத்தியது, ஆண்பெண் இணையாக வாழ்ந்தது, கருத்துப் பரிமாற்றத்திற்காக மொழியை உருவாக்கியது போன்றவை, இன்றைய மனிதர்களின் பரினாம வளர்ச்சியில் முதன்மையானவையாகக் கருதப்படுகின்றன.

#### நியாண்டர்தால் மனிதர்கள் - டெனிசோவன் மனிதர்கள் மற்றும் இன்றைய மனிதர்கள்

நியாண்டர்தால் மனிதர்களும், டெனிசோவன் மனிதர்களும், இன்றைய மனிதர்களுக்கு முன்பாகவே ஆப்பிரிக்காவில் தோன்றி, பிற இடங்களுக்குப் பரவியவர்கள். ஆனாலும், இன்றைய மனிதர்களோடு சமகாலத்தில் வாழ்ந்தவர்கள்.

இன்றைய மனிதர்கள், நியாண்டர்தால் மற்றும் டெனிசோவன் மனித இனங்களிலிருந்து அதிக அளவில் மாறுபடுவர்கள் அல்ல என்று வாஷிங்டன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பூள்ளியியல் மரபணு ஆய்வாளர் ஷேரன் பிரேளனிங் (Sharon Brouning) கூறுகிறார். முந்தைய மனித இனங்கள் (Archaic human) நியாண்டர்தால் மனிதர்களுடன் கொண்ட கலப்புறவாலும், கிழக்காசிய மனிதர்களுடன், பெருங்கடல் (Oceania) மனிதர்களுடன் டெனிசோவன் மனிதர்களுடன் கொண்ட கலப்புறவாலும் தோன்றியவர்களே இன்றைய மனிதர்கள் என்று அவர் மேலும் கூறுகிறார். ஷேரன் பிரேளனிங் கின் இந்த ஆய்வு முடிவுகள், Cell Original Articles online என்னும் தளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

2018 ஆகஸ்ட் 22 நேச்சர் (Nature) இதழில் ஒரு ஆய்வுக் கட்டுரை வெளிவந்துள்ளது 90,000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஒரு பெண் குழந்தையின் எலும்பு எச்சம் (bone fossil), சைபீரியாவின் குகை ஒன்றில் கிடைத்துள்ளது. அதனை 'மரபணுக் கூட்டமைப்பு' (genome) ஆய்விற்கு உட்படுத்திய ஆய்வாளர்கள், அந்த பெண்ணின் தாய் தந்தையர் நியாண்டர்தால் மற்றும் டெனிசோவன் மனித இனத்தைச் சேர்ந்தவர்கள் என்று கண்டுபிடித்துள்ளார்கள். இருவேறு மனித இனத்தைச் சேர்ந்த பெற்றோருக்குப் பிறந்த குழந்தை என்னும் இந்த கண்டுபிடிப்பு, வரலாற்றிலேயே முதலாவது ஆகும்.



சிம்பன்சி

மாத்திரமல்ல, இக்கண்டுபிடிப்பு, சமகாலத்தில் வாழ்ந்த நியாண்டர்தால், டெனிசோவன் மற்றும் இன்றைய மனித இனக்குழுக்களிடையே கலப்புறவு நிகழ்ந்ததற்கான உறுதியான சான்றாகவும் திகழ்கிறது.

### மனிதன் குருக்கிலிருந்து பிறந்தானா?

சார்லஸ் டார்வின் (Charles Darwin) அவரது 'The Descent of Man' என்னும் நூலில், "மனிதர்கள், ஆப்பிரிக்க சிம்பன்சிகள், போன்போஸ் (Bonobos), கொரில்லாக்கள், மற்றும் கிழக்காசிய ஓராங்குட்டான்கள் ஆகிய மனிதக் குரங்குகளோடு (Apes) சமகாலத்தில் பரிணாம வளர்ச்சியடைந்தவர்கள் என்றும், ஏழு மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு இந்த மனிதக் குரங்குகளுக்கும், மனிதர்களுக்கும் ஒரு பொதுவான முன்னோர் (Common ancestor) இருந்திருக்க வேண்டும் என்றும் கூறுகிறார். எந்த இடத்திலும், குரங்கிலிருந்து மனிதன் பிறந்தான் என்ற டார்வின் சொல்லவில்லை என்கிறார்கள், அறிவியலாளர்கள்.

19-ஆம் நூற்றாண்டில், இரண்டு உயிர்களுக்கு இடையே இருக்கும் நெருக்கத்தை அல்லது ஒற்றுமையை அறிந்து கொள்ள அவற்றின் எலும்புகள், பற்கள், தசை, மற்றும் உள்ளிருப்புகளை வெறும் கண்ணால் உற்று நோக்கி அறிவது ஒன்றே வழிமுறையாக இருந்து வந்தது. அதாவது, உருவ ஒற்றுமையை (morphology) மட்டும் வைத்தே முடிவுக்கு வரவேண்டிய சூழல் இருந்தது.

ஆனால், அறிவியல் தொழில்நுட்பத்தில் ஏற்பாட்ட வளர்ச்சி காரணமாக, உயிரி-வேதியல் துறை (bio.chemistry) பெருமளவு வளர்ச்சி கண்டது. மரபணு தொழில்நுட்பத்தைப் (DNA and Genome) பயன்படுத்தி மனிதர்களுக்கும், ஆப்பிரிக்கப் பெருக்குரங்குகளுக்கும் (African



கொரில்லா

Great Apes) இடையில் உள்ள ஒற்றுமைகள் மூலக்கூறு அளவில் துவியமாக அறியப்பட்டது. அதன் காரணமாக, மனிதனின் பரிணாம வளர்ச்சி பற்றிய பல புதிய தகவல்களும் கிடைக்க ஆரம்பித்தன.

முன்பெல்லாம், உயிரியல் துறையில் (Zoology), மனிதர்கள் 'ஹோமினிடே' (Hominidae) என்னும் பிரிவிலும், ஆப்பிரிக்கப் பெருங்குரங்குகள் 'போங்கிடே' (Pongidae) என்னும் பிரிவிலும் அடையாளப்படுத்தப்பட்டிருந்தன. மரபணு தொழில்நுட்பம் வளர்ச்சியடைந்த பிறகு செய்யப்பட்ட ஆய்வு முடிவுகள், இப்போது மனிதர்களையும், ஆப்பிரிக்கப் பெருங்குரங்குகளையும் 'ஹோமினிடே' (Hominidae) என்னும் ஒரே பொதுப்பிரிவில் வைத்துப் பேசுகின்றன. காரணம், அந்த அளவிற்கு மனிதர்களின் மரபணுவிற்கும், ஆப்பிரிக்கப் பெருங்குரங்குகளின் மரபணுவிற்கும் நெருக்கம் கண்டறியப்பட்டுள்ளது.

குறிப்பாக, மனிதர்களின் மரபணுக்கள், ஆப்பிரிக்க சிம்பன்சிகளுடன் மிக அதிக அளவில் நெருக்கமாக இருப்பதாக மரபணு (DNA) ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

ஆனாலும், சிம்பன்சிகளை விடவும், மிகவும் குறைவான எண்ணிக்கையிலேயே காணப்படும் போன்போஸ் (bonobos) என்னும் பெருங்குரங்குதான், இன்றைய மனிதர்களுக்கு மிக நெருக்கமாக இருப்பதாக, அவற்றின் தசைகளை (muscle) ஆய்வுசெய்த ஒரு ஆய்வுக் குழு தெரிவிக்கிறது.

இதற்கு முன்பு நடந்த ஆய்வுகள் அனைத்தும் மூலக்கூறு அளவில் (DNA) மேற்கொள்ளப்பட்டவை. ஆனால், இப்போது செய்யப்பட்டிருக்கும் ஆய்வுதான் முதன்முறையாக, இன்றைய மனிதன், சிம்பன்சி மற்றும் போன்போஸ் ஆகிய மூன்று உயிரினங்களின் 'உடற்கூறு (anatomy) ஒப்ஸிடிடில்' நடந்திருப்பதாகச் சொல்லப்படுகிறது.

இன்றைய மனிதர்களும், சிம்பன்சி மற்றும் போன்போஸ் பெருங்குரங்குகளும், ஒரே உயிரியல் வரிசையில் (same lineage) வந்து, எட்டு மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்திருக்க வேண்டும் என்று ஆய்வாளர்கள் நம்புகிறார்கள். சிம்பன்சியிலிருந்து, போன்போஸ் இரண்டு மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு தனி இனமாகப் பிரிந்திருக்கவேண்டும் என்றும் சொல்லப்படுகிறது. சிம்பன்சி மற்றும் போன்போஸ் பெருங்குரங்குகள், ஆப்பிரிக்காவில், காங்கோ ஆற்றுப்படுகையில் (Congo riverbed) வாழ்ந்தாலும், அவற்றின் உடற்கூறுகள்



போன்போல்

வேறுவேறாக வளர்ந்திருக்கின்றன.

### இன்றும் தொடரும் கேள்விகள்

ஆப்பிரிக்கப் பெருங்குருங்குரும், மனிதர்களும் ஒரே முன்னோரிலிருந்துப் பரிணாம வளர்ச்சியடைந்தார்கள் என்று சொல்லும் போது, அந்த 'பொதுமுன்னோர்' (Common ancestor) எது என்னும் கேள்விக்கும், அறிவியலாளர்கள் தொடர்ந்து விடைதேடிக்கொண்டிருக்கிறார்கள்.

இன்றைய மனிதர்களின் (Modern Humans) பரிணாம வளர்ச்சியைப்பற்றிய இரண்டு கோட்பாடுகள் முன்வைக்கப்படுகின்றன. 1 இன்றைய மனிதர்கள், ஆப்பிரிக்காவில் பரிணாம வளர்ச்சிபெற்று, பூமி எங்கும் பரவி, ஆங்காங்கே இருந்த மனித இனங்களை இல்லாமல் ஆக்கிவிட்டனர். (OOA - Out Of Africa hypothesis) என்பது ஒன்று. 2 பூமி எங்கும் பரவியிருந்த பல்வேறு மனித இனங்கள் தங்களுக்குள் கலப்பறவு கொண்டதால் உருவானதே இன்றைய மனித இனம் என்பது மற்றொன்று. (Multi-regional hypothesis).

இந்த இரண்டில், இன்றைய மனிதர்கள் ஆப்பிரிக்காவில் தோன்றி, மற்ற இடங்களுக்குப் பரவினார்கள் என்னும் கொள்கையே பலராலும் ஏற்றுக்கொள்ளப்படுவதாக இருக்கிறது.

### இன்றும் தொடரும் பரிணாம வளர்ச்சி

டார்வின் முன்வைத்த, இயற்கைச்சூழல் மற்றும் தனிமைப்படுதல் காரணமான, 'இயற்கைத்தேர்வு' (Natural Selection) அடிப்படையிலான பரிணாம வளர்ச்சி (evolution), மனிதர்களிடம் 40,000 ஆண்டுகளுக்கு முன்பாகவே முடிவுக்கு வந்துவிட்டது என்று சில ஆய்வாளர்கள் சொல்லிவிந்தனர். ஆனால், மனிதர்களிடம் இன்றும் பரிணாம வளர்ச்சி, விரைவாக நிகழ்ந்துகொண்டிருப்பதாக, பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இன்றைய மனிதர்கள் தெரிவிக்கின்றன.

களின் நோய் எதிர்ப்பாற்றல், குரியவிலிருந்து வரும் புறங்காக் கதிர்களைத் தாங்கும் வலிமை போன்று பலவற்றை, அதற்கான சான்றுகளாகச் சுட்டிக்காட்டுகிறார்கள்

அனைத்து ஆய்வாளர்களுமே ஒன்றைப் பொதுவாகக் குறிப்பிடுகிறார்கள். 11,000 ஆண்டுகளுக்கு முன்புவரை, மனிதர்களுக்குப் பசும்பாலில் உள்ள சர்க்கரை (lactose in Cow's milk) செரிக்க முடியாததாக இருந்திருக்கிறது. ஆனால் இன்று, உலகம் முழுவதும் உள்ள மனிதர்களின் அன்றாட உணவாக மாறிவிட்டது பசும்பால்.

மற்றொன்று, பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மனித இனங்களுக்கு, கடினமான கொட்டைகளைக் கடிப்பது, விலங்கு இறைச்சியைக் குத்திக் கிழிப்பது போன்ற அவர்களாது உணவுமுறை சார்ந்து பெரிய தாடைகளும், பெரிய பற்களும் இருந்திருக்கின்றன. ஆனால், உணவுமுறை மாற்றத்தின் காரணமாக, நமது தாடைகள் சிறிதாகி, பற்களும் சிறுத்துவிட்டன.

கடைசியாக இருக்கும் மூன்று கடைவாய்ப் பற்களும், 'ஞானப்பற்கள்' (Wisdom teeth) எனப்படும். ஆதி மனிதர்களுக்குத் தேவையாக இருந்த அந்த மூன்று ஞானப்பற்களும், இப்போது குடல்வால் (Appendicitis). போல தேவையற்றதாகிவிட்டன. அந்த மூன்று பற்களுக்கும், நமது சிறிய தாடைக்குள் இடம் கிடைப்பதில்லை. அதன் காரணமாகவே பல பிரச்சினைகள் வருகின்றன. இப்போதெல்லாம், ஞானப்பல் முளைக்கும் போதே, அவற்றைப் பிடுங்கி எடுத்துவிடுகிறார்கள்.

இன்று பிறக்கும் குழந்தைகளில், 35 விழுக்காடு குழந்தைகளுக்கு ஞானப்பற்கள் முளைப்பதில்லை என்பது, மிக முக்கியமான மருத்துவ அவதானிப்பாகும். இன்னும் சில காலங்களில், பிறக்கப்போகும் அனைத்து குழந்தைகளுக்குமே 'ஞானப்பற்கள்' இருக்காது என்றும் கூறுகிறார்கள். காரணம், அதற்கான தேவை இல்லை என்பதுதான். இப்படித்தான், பரிணாம மாற்றங்கள் நிகழ்கின்றன. முன்பு மெதுவாக நிகழ்ந்த மாற்றங்கள், இப்போது விரைந்து நடக்கின்றன என்றும் சொல்கிறார்கள்.

பதினெந்து வயது ஆகிவிட்டது, இன்னும் பெண்பிள்ளை வயதுக்கு வரவில்லை என்று கவலைப்பாட்ட காலம், நமக்குத் தெரிந்தே இருந்தது. ஆனால், இன்றைய நிலையில், ஏழு அல்லது எட்டு வயதிலேயே, பெண் குழந்தைகள் வயதிற்கு வருவதையும் இதோடுப் பொருத்திப் பார்க்கலாம்.

# ஈழத் தயிழருக்கு கருணாந்தி என்ன செய்தார்?

7

ஈழத் தமிழர் சிக்கல் தொடர்பில் இந்திய வெளியுறவுச் செயலராக இருந்த ஜிபார்த்த சாரதி நீக்கப்பட்டதுடன் அவருக்குப் பதிலாக ஏபி.வெங்கடேசவரன் நியமிக்கப்பட்டிருந்தார். அவரும் ஒரு சில திங்களில் மாற்றப்பட்டு புதிய செயலராக ரொமேஷ்பன்டாரி நியமிக்கப் பட்டார். இந்த மாற்றங்கள் புதிய பிரதமரான ராஜீவிற்கு வெளியுறவுக் கொள்கைகளில் ஏற்பட்ட குழப்பத்தின் வெளிப்பாடு என்பதை புரிந்து கொள்ள முடியும். முக்கியமாக இலங்கை இனச் சிக்கலில் ராஜீவிற்கு இருந்த புரிதலற்றப் போக்கும், குழப்பமுமே அடுத்தடுத்த செயலர்களின் மாற்றம் எனலாம்.

இலங்கை இனச் சிக்கலில் ராஜீவிற்கு ஆலோசனை வழங்கிக் கொண்டிருந்த உளவு அமைப்புக்கள், பார்ப்பனிய அதிகார நிறுவனங்கள் என்பன இலங்கை இனச் சிக்கலின் பரிமாணத்தை இந்திய அரசுக்கு எதிர்ஸன தாகவே காட்ட முயன்றன. குறிப்பாக ஈழத் தமிழர்களை அவர்களது அரசியல் - ஆயுதப் போராட்டங்களை இந்திய வல்லாதிக்கத்திற்கு எதிராகவும், அதன் பாதுகாப்பிற்கு அச்சுறுத்த லாகவுமே நிறுவ முயன்றன.

ராஜீவ் பிரதமராகப் பொறுப்பேற்றுக் கொண்ட நிலையில் அவரை அதிமனிதனாக காட்ட முயன்ற இந்திய பார்ப்பனி-அதிகார வர்க்க நிறுவனங்கள் இலங்கை இனச் சிக்கலை ஏதோ ஒரிரு நாளில் தீர்த்துவிடக் கூடியவர் என்பதுபோலச் சித்திரிக்கத் தொடங்கின. ராஜீவை இலங்கை இனச் சிக்கலில் முன் நிறுத்திய அவர்கள் தெற்காசியாவின் அமைதி யின் தூதுவராக முன் நிறுத்த முயன்றனர். ராஜீவும், பாலத்தீணம்-இசரேல், தென்னாபிரிக்க, நபீய, அயர்லாந்து மற்றும் இலத்தின் அமெரிக்க விடுதலைப் போராட்டங்களையெல்லாம் முற்போக்கு முக்குத்துடன் ஆகரிக்கும் புரட்சியாளராக கட்டமைக்கத் தொடங்கினார் அதன் ஒரு பகுதியாகத்தான் ஈழச் சிக்கலை தீர்த்துவைக்கப் போகும் அதிசய மனிதராக தமிழர் சிக்கலை அவரிடம் கையளித்தனர்.



போராளிகள் வண்முறைகளைக் கைவிட்டு இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தைக்கு வர வேண்டும் என்கிற ஏற்கனவே தோற்றுப்போன ஒன்றை வலியுறுத்தத் தொடங்கினார் ராஜீவ். பேச்கக்கள் தோற்ற நிலையிலேயே போராளிகள் ஆயுதங்களை எந்தினர் என்ற தோற்றுப்பாட்டை மறந்துவிட்டு, மீண்டும் பழைய நிலைக்குத் திரும்பும் வெட்க்கையான யோசனையை உளவு நிறுவனங்கள் ராஜீவிற்கு வழங்கின. ஏற்கனவே ஜி.பி, ஏபி.வெங்கடேசவரன் போன்றவர்கள் இலங்கை அரசிடம் பல சுற்றுக்கள் பேச்சு நடத்தியும் ஒத்துவராத நிலையில் புதிய பிரதமர் மீண்டும் தொடக்கத்திலிருந்து தொடங்கி யிருந்தார். இதற்காக இலங்கை அரசிடம் கண்டிப்புக் காட்டிய ஜி.பி, ஏபி.வெங்கடேசவரன் போன்றோரை அடுத்தடுத்து நீக்கிவிட்டு ரொமேஷ் பண்டாரியை புதிய வெளியுறவுச் செயலராக நியமனம் செய்தார்.

ரொமேஷ் பண்டாரியின் நியமனத்தில் உளவுத் துறையின் பங்கு எந்த அளவிற்கு இருந்தது என்று தெரியாவிட்டாலும் அவர்கள் போட்டப் பாதையில் அவர் பயணிக்கத் தொடங்கியிருந்ததே போதுமானதாக இருந்தது. குறிப்பாக, இலங்கை அரசை திருப்திப்படுத்தும் வகையில் அவரது இலங்கை பயணங்கள் இருந்ததை வரலாற்றில் காண்கிறோம். பண்டாரியின் இலங்கை வருகையை வட இந்திய செய்தித் தாள்களும், இலங்கை கொழும்பு ஏடுகளுமே வெகுவாக சிலாகித்து எழுதின.

பேச்சவார்த்தையை வலியுறுத்திக் கொண்டிருந்த திமுகவும் கூட இலங்கை இனச் சிக்கலில் பண்டாரியின் நியமனத்தையும், நடவடிக்கையையும் வெகுவாகக் கண்டித்தன. அவர் இலங்கை அரசுக்கு ஆதரவாகச் செயல் படுவதாக போராளிகளும், தவிகூவும் குற்றம் சாட்டியதை திமுகவும் ஆதரித்து பண்டாரியின் போக்கை விமர்சித்தது.

1985 ஆம் ஆண்டு ஏப்ரல்-24 ஆம் திகதி சென்னைக் கடற்கரையில் தி.மு.க வினால் இலங்கைத் தமிழர் அவலநிலைக் குறித்த மாநாடு ஒன்று கூட்டப்பட்டது. ஈழத்தமிழர் பாதுகாப்பு மாநாடு என்ற பெயரில் நடத்தப்பட்ட அம்மாநாட்டில் இந்திய அரசு இலங்கைக்கு அமைதிப்படை ஒன்றை அனுப்பக் கோரியது.

இந்த மாநாட்டில்தான் கருணாநிதி, தமிழ் ஈழத்தை தாம் ஆதரிப்பதாக வெளிப்படையாக அறிவித்தார். அதற்கான சாட்சியாக வங்கக் கடலும், எண்ணிலிடங்கா மெரினா மனற் துகளுமே சாட்சியாக இருக்கிறது.

அந்த மாநாட்டில் கருணாநிதி தலைமை உரையாற்றினார், “பேச்சவார்த்தை என்கிற சாக்கில் இலங்கை அதிபர் ஜெயவர்த்தன், அந்த கால அவகாசத்தைப் பயன்படுத்திக் கொண்டு, வெளிநாடுகளின் உதவியைப் பெற்று இலங்கைத் தமிழினத்தை அடியோடு அழித்தொழிக்கத் தன்னை ஆயத்தப்படுத்திக் கொண்டுவிட்டார்.”

“இடையில் நின்றிருந்த கொடுமைகள் மீண்டும் தலைதுக்கத் தொடங்கிவிட்டன இலங்கையில் தமிழர்கள் வாழும் பகுதிகளில் சிங்காள் குடியேற்றம் திட்டமிட்ட வகையில் நடத்தப்படுகிறது. அப்பாவித் தமிழர்கள் வாழும் பகுதிகள் எல்லாம் தீக்கிரையாக்கப் பட்டுக் குழந்தை குட்டிகள் கொல்லப்பட்டு, இளையோர், முதியோர் அனைவரும் சுட்டு வீழ்த்தப்பட்டு அந்த கோரத்தாக்குதலில் எஞ்சி இருப்போர் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு தமிழகம் நோக்கி அன்றாடம் அகதிகளாக வந்து கொண்டிருக்கிறார்கள். இந்தியாவில் திமு கழகம் தனது கடமையை ஆற்றிடப் பொதுக் குழுவில் சில முடிவுகளை எடுத்துள்ளது” [Digitized by noolaham.org](http://Digitized by noolaham.org) [noolaham.org](http://noolaham.org) | [aavanaham.org](http://aavanaham.org)

(�ழத்தமிழர் போராட்ட வரலாறு - பக் - 245)

இதன் தொடர்ச்சியாக திமுக தமிழகம் முழுவதும் தொடர் மறியல் போராட்டத்தில் இறங்கியது. கருணாநிதி காஞ்சிபுரத்தில் நடந்த மறியலில் கலந்து கொண்டு கைதானார். அவரை தமிழக அரசு சென்னை நடுவண் சிறையில் 15 நாட்கள் சிறைவைத்தது.

இதற்கிடையே போராளிகளுக்கு உதவு வதாகவும், அவர்கள் பேச்சவார்த்தைகளில் கலந்து கொண்டு இலங்கையில் அமைதி திரும்ப வேண்டும் என்று வலியுறுத்திக் கொண்டிருந்த ராஜீவ் அரசு, அம்ரோப்பாவிலிருந்து நவீன் ரக ஆயுதங்களை ஏற்றி வந்த விமானம் ஒன்றிற்கு திருவனந்தபுரத்தில் வைத்து ஏரிபொருள் நிரப்ப அனுமதியளித்தது. ஒரு பக்கம் பேச்சக்கள் நடத்த இசைந்த இலங்கை அரசு மறுபக்கத்தில் தமது படையணிகளுக்கு வலு சேர்க்க மேற்குல கிலிருந்து ஆயுதங்கள் வாங்கிக் குவிப்பதை இந்த விமானத்தில் இருந்த ஆயுதங்கள் வெளிப் படுத்துவதாக இருந்ததோடு அந்த விமானத் திற்கு ஏரிபொருள் நிரப்பிக் கொடுக்கும் இந்திய அரசின் செயற்பாட்டைக் கண்டு தமிழகம் கொதித் தெழுந்தது.

இலங்கைக்கு ஆயுதங்கள் ஏற்றிக் கொண்டு செல்லவிருக்கும் அந்த விமானத்தைக் கைப்பற்றி ஆயுதங்களைப் பறிமுதல் செய்யவும், விமானத்தை ஐரோப்பாவிற்குத் திருப்பியனுப்பக் கோரியும் தமிழக அரசியல் தலைவர்கள் கண்டனக் குரல் எழுப்பினர். அப்பாவித் தமிழர்களைக் கொல்வை இலங்கைக்கு இந்த ஆயுதங்கள் எடுத்துச் செல்லப்படுகின்றன என்று தமிழகம் ஒருமித்துத் தனது குரலை உரத்து எழுப்பிக் கண்டித்தது.

இலங்கைக்கு ஆயுதங்கள் எடுத்துச் செல்லும் விமானம் பற்றியும், அதற்கு இந்திய அரசு ஏரிபொருள் நிரப்பிக் கொடுத்த செயல் பற்றியும் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்வி களுக்குப் பதிலளித்த ராஜீவ், “அந்த விமானத் தில் தமிழர்களைக் கொல்வதற்கு கொண்டு செல்கிறோம் என்று ஏதும் எழுதப்பட்டிருக்க வில்லையே!” என்றார்.

ராஜீவ் இப்படிச் சொன்னார் என்றால், அவரது அமைச்சரவையில் வெளியூடு இணை அமைச்சராக இருந்த குர்ஷித் ஆலம்கான், திமுகவின் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த கைகோபால்சாமி(வைகோ) எழுப்பிய ஒரு கேள்விக்கு அளித்த பதில் இன்னும் கொடுமையானதாகும்.

விமானத்தில் ஆயுதங்கள் எடுத்துச் செல்வது பற்றிப் பேசிய வைகோபால்சாமி, இலங்கையில் தமிழர்கள் கோழிக்குஞ்சுகள் போல

நசக்கப்படுகிறார்கள் என்று வேதனை தெரிவித்தார். அதற்குப் பதிலளித்த ஆலம்கான், “கோழிக் குஞ்சுகள் சைவமா? அசைவமா?” என்றார். ஸழ்த்தமிழர் படுகொலையின் தீவிரம் புரியாமல் ஆலம்கானின் கிண்டல் தொனிக்கும் பதிலால் நொந்து போன வைகோபால்சாமி, இதயமற்றவரே தமிழினம் அழிக்கப்படுகிறது என்ற செய்தி கிண்டலாகவும், கேவியாகவும் போய்விட்டதா? என்று பொங்கினார். ஸழம், ஸழ்த்தமிழர் தொடர்பில் இந்திய பாரானுமன்றத் தில் திமுகவின் சார்பில் அன்றைக்கு வைக்கோ வின் உறுமல் குரல் தமிழரின் உரிமைக் குரலாய் ஒலித்தது. அன்றைய பிரதமர் ஒரு கட்டத்தில் வைகோவை மிஸ்டர் டைகர் என்று அழைக்கு மளவிற்கு சென்றது. பாரானுமன்றத்தின் டைகர் என்று வைகோ வா இந்திய அரசியல் தலைவர் களால் அடையாளப்படுத்தப்பட திமுகவின் ஈழம் தொடர்பான நிலைப்பாட்டை பாரானு மன்றத்தில் அழுத்தமாகப் பதிவு செய்பவராக வைகோபால்சாமி என்ற வைகோ இருந்தார். அது போல ஏன் வேண்டும் மாநில சுயாட்சி என்ற நூலை எழுதி மாநிலத் தன்னாட்சிக்கு புதிய பாதையைத் திறந்த முரசொலி மாற்றும் தனது பங்கிற்கு ஈழம் தொடர்பான பல கவன ஈர்ப்புத் தீர்மானங்களையும், உரைகளையும் பாரானு மன்றத்தில் நிகழ்த்துபவராக இருந்தார். திமுக ஆட்சிக் காலத்தில் பின்னாளில் அவர் போராளி களுடன் பேச்கக்கான நடத்துபவராக திமுகவிற்கும் நடுவணரசிற்கான பிரதிநிதியாகவுமே ஒருசேர இருந்தார். விபிசிங் காலத்தில் ஈழச் சிக்கலை கருணாநிதியும், முரசொலி மாற்றுமே கையானு மளவிற்கு நடுவணரசினால் அதிகாரமளிக்கப் பட்டிருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.

பண்டாரியின் இலங்கைச் சிக்கல் தொடர் பிலான நடவடிக்கைகள் விமர்சனத்திற்குள் ளாகிக் கொண்டிருந்த நிலையில், இலங்கையில் பண்டாரி நடத்தியப் பேச்கக்கான தொடர்பாக வெளியுறவு இணையமைச்சர், குர்ஷித் ஆலம்கான் அறிக்கை ஒன்றை பாரானுமன்றத் தில் சமர்ப்பித்தார். இதன் மீது விளக்கம் கேட்டு 1985 மார்ச் 30 ஆம் திகதியன்று நாடானு மன்றத்தில் திமு கழகத்தின் நாடானுமன்ற குழுத் தலைவர் என்ற வகையில் முரசொலி மாறன் சில கேள்விகளை முன்வைத்தார்.

பண்டாரியின் வருகையை விதந்தும், அதேசமயம் ஜிபார்த்தசாரதி யின் நடவடிக்கை களைக் கண்டித்தும் இலங்கைச் செய்தித்தாள் கள் எழுதுவது குறித்துக் குறிப்பிட்ட முரசொலி மாறன் தொடர்ந்து பேசுகையில், பண்டாரியின் அனுகுழை குறித்துத் தனது அதிருப்தியை வெளியிட்டார். நமது வெளியுறவுச் செயலர் இலங்கை சென்று குசலம் விசாரித்துவிட்டு வருகிறாரே தவிர இப்படுகொலையை கண்டித்த

தாகத் தெரியவில்லை. எத்தனையே முக்கியமான பிரச்சனைகள் இருக்கின்றன. உதாரணமாக யாழ்ப்பாணம் இராணுவத்தினரால் முற்றுகை யிடப்பட்டிருக்கிறது. அது ஒரு பெரிய சிறைச் சாலையாக மாற்றப்பட்டிருக்கிறது. பாதுகாப் பான இடம் என்கிற போர்வையில் படையினர் அங்கிருந்து கொண்டு எதையும் பொருட்படுத்த தாமல் தமிழர்களைத் தினமும் சுட்டுக் கொள் கிறார்கள்.

நமது செயலர் பண்டாரி இது குறித்துப் பேசினாரா? இந்தப் படுகொலைகளை எப்போது நிறுத்துவீர்கள் என்று கேட்டாரா?

இலங்கை அரசு மிகத் தந்திரமாக ஒரு குடியேற்றக் கொள்கையைக் கடைபிடித்து வருகிறது. சிங்களருக்கு ஆயுதப்பயிற்சி அளிப்ப தோடல்லது, ஆயுதங்களையும் அளித்து அவர்களைத் தமிழர்கள் அதிகம் வாழுமிடங்களில் குடியேற்றுகிறது. இதன் மூலம் தமிழர்களின் மக்கள் தொகை அளவையே குறைத்துவிட முயற்சிக்கிறார்கள். அதற்காக, கூட்டம் கூட்டமாய் தமிழர்களை அங்கிருந்து விரட்டியடிக் கிறார்கள்.

நமது வெளி விவகாரத் துறைச் செயலர் இந்த பாதகமானக் குடியேற்றக் கொள்கை பற்றி விவாதித்தாரா? தமிழர்கள் தாங்கள் வாழுமிடங்களிலிருந்து துரத்தியடிக்கப்படுவதைக் கண்டித்தாரா? என்று கேட்ட முரொசொலி மாறன், ஐநா சபையின் மனித உரிமை சபை இலங்கை அரசை கண்டித்திருப்பது குறித்தும் முன்னைய பிரதமர் இந்திராகாந்தி இதே பாரானுமன்றத் தில் இலங்கையில் நடப்பது இனப்படுகொலை என்று குறிப்பிட்டதையும் தனது பேச்சில் சுட்டிக் கான்பித்தார். 1983 ஆம் ஆண்டிலிருந்து இதுவரையிலும் 5000க்கும் மேற்பட்ட தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டிருப்பதாக வருத்தம் தெரிவித்த முரசொலி மாறன், மேலும் பேசுகையில்,

இப்போது இலங்கை சென்று திரும்பி யிருக்கிற நமது வெளியுறவுச் செயலர் பண்டாரி, இந்த இனப் படுகொலைகளைக் கண்டித்தாரா? எப்போது நீங்கள் இனப்படு கொலையை நிறுத்தப்போகிறீர்கள்? என்று கேட்டாரா?, இன்னமும், இனப்படுகொலைகளை நடத்தினால் இந்தியா பார்த்துக் கொண்டிருக்காது என்று எச்சரிக்க தலைப்பட்டாரா?

“அப்படியெல்லாம் செய்ததாகத் தெரிய வில்லை. அவர் இலங்கையிலே வாழும் தமிழர்களது உரிமைகளைச் சரணடையச் செய்திருக்கிறார். இலங்கைத் தமிழர்களைக் காட்டிக் கொடுத்துவிட்டு வந்திருக்கிறார் என்று நான் குற்றும் சாட்டுகிறேன்!” (ஸழ்த்தமிழர் போராட்ட வரலாறு பக்-249) என்று தனது மனக்குமுறை,

திமுகவின், கலைஞரின் மனக்குமுறை காட்ட மாக வெளிப்படுத்தினார்.

சற்று யோசித்தால் அன்றைய காலக் கட்டத்தில் ஈழத் தமிழருக்காக நடுவணரசை எதிர்த்து ஈழத்தமிழருக்காகத் திமுக செய்த முழக்கம் மிகவும் துணிச்சலான நடவடிக்கை என்றுதான் சொல்ல வேண்டும்.

இந்திய வெளியிறவுத் துறையின் புதிய செயளர் ரொமேஷ் பண்டாரி தாம் பதவி யேற்றுக் கொண்டதுமே இலங்கை சென்று அங்கு இலங்கை செயலரைப் போன்றே நடந்து கொண்டதாகக் குற்றசாட்டு எழுந்தது. குறிப் பாக அவர் இலங்கை அதிபர் ஜெயவர்த்தனவை சந்தித்த கையோடு, இலங்கை மண்ணில் நின்று கொண்டு போராளிகளுக்கு இந்தியா பயிற்சிகள் வழங்குவதையும், ஆயுதங்கள் கொடுப்பதையும் முதலில் நிறுத்த வேண்டும் என்றும் அதனால் தான் இனச் சிக்கலம் தீராததற்கு காரணம் என்றும் குற்றம் சாட்டினார். இந்தியா திரும்பிய அவரது நடவடிக்கைகள் பின்னர் கடும் விமர்சனத்திற்கு ஆளாகின. இலங்கை அதிபர் ஜெ.ஆரையும், ராஜீவ்காந்தியையும் சந்தித்துப் பேச வைப்பதற்கு பெரும் முயற்சி எடுத்துக் கொண்டதுடன் போராளிகளை பேச்சுவார்த்தையை வெளிட்டதாக நடந்தது.

தைக்கு கட்டாயப்படுத்தவும் செய்தார். இலங்கையை சமாதானப்படுத்தி போராளி களைப் பணியவைப்பதன் வழி இலங்கைத் தீவிற்குள் அமைதியைக் கொண்டு வந்துவிடலாம் என்பது அவரது நோக்கமாக இருந்தது. ஆனால் பண்டாரி ஒரு சார்பாக நடந்து கொள்வதாகவும். அவர் ஜெ.ஆர். அமைச்சரவையிடம் வைர அட்டிகை வாங்கிவிட்டதாகவும் போராளி களிடையே பேச்சுக்கள் உலவின.

போராளிகளை சிறிலங்கா அரசுடன் பேச்சுவார்த்தைக்குத் தள்ளுவதில் பண்டாரி மிக மூர்க்கமாக நடந்து கொண்டதை திம்பு பேச்சு வார்த்தையிலும் அது முறிவைடைந்த நிலையில் போராளிப் பிரதிநிதிகள் நாடு கடத்தப்பட்டதை யும் இந்திய ராஜதந்திரத்தின் தோல்வி என்பது ஒரு பக்கமிருக்க அந்த தோல்விக்கும், வெளி யிறுவுக் கொள்கை என்கிற பெயரில் போராளிகள் மீது தமது வல்லாதிக்கத் திமிர்த்தனத்தைத் துணித்த இந்திய அரசும், வெளியிறவுச் செயலர் ரொமேஸ் பண்டாரியுமே காரணமாக இருந்தார்கள். அதன் பின்னாள் பார்ப்பனிய நலனும் போராளிகள் தமிழ் தேசத்தை வென்றுவிடக் கூடாது என்ற கருத்தியலும் மிக வக்கிரமான கொள்கையாக இருந்தது.

## சந்தா விவரம்

தனி இதழ் விலை	ரூ.	25
ஆண்டுக் கட்டணம்	ரூ.	275
இரண்டு ஆண்டுக் கட்டணம்	ரூ.	500
ஐந்தாண்டுக் கட்டணம்	ரூ.	1250
மாணவர் சந்தா	ரூ.	200

மாணவர்கள், கல்வி நிறுவனத் தலைவர் அல்லது துறைத் தலைவர் சான்றுபெற்று விண்ணப்பிக்க வேண்டும்)

## வெளிநாட்டு சந்தா

ஆண்டுக் கட்டணம் (வெளிநாடு)	\$	30
----------------------------	----	----

## விளம்பரக் கட்டண விவரம்

அட்டை (வண்ணப் பக்கம்)	ரூ.	10,000
உள் அட்டை (வண்ணம்)	ரூ.	7,500

## உள் பக்கம் (கருப்பு வெள்ளை)

முழுப் பக்கம்	ரூ.	2,000
---------------	-----	-------

காசோலைகள், வங்கி வரைவோலைகள் அனைத்தும் KAAKKAI, (A/c No. 60111010005660, SYNDICATE BANK, Triplicane, Chennai - 5. IFSC: Symb0006011) என்ற பெயருக்கு சென்னையில் மாற்றத்தக்கதாக அனுப்ப வேண்டும்.

பணவிடை (மணியார்டர்) மூலமும் சந்தா செலுத்தலாம்.

தொடர்பு முகவரி:

குக்கை

288, டாக்டர் நடேசன் சாலை, திருவல்லிக்கேணி, சென்னை - 600 005.

செல்பேசி: 9841457503, தொலைபேசி : 044-28471890, மின்னஞ்சல்: kaakkaicirakinile@gmail.com

## வசமித்ர எழுதிய 'அம்பேத்கரும் அவரது தம்முழும்'

அம்பேத்கர் இந்துமதத்திலிருந்து விலகி பொத்த மதத்தை தழுவினார்.'பொத்த மதத்திற்கு ஒரு பைசிள் தேவை' என்று கூறிய அம்பேத்கர் 'புத்தரும் அவரது தம்முழும்' என்ற நூலை எழுதி யுள்ளார். இது பரவலாக வாசிக்கப்பட்டு வழுகிறது.

பல இலட்சக்கணக்கான மக்களின் நம்பிக்கை நட்சதிரமாக இருக்கும் அம்பேத்கர் கடவுளாக துதிக்கப் படுகிறார் இந்த நிலையில் வசமித்ர எழுதியுள்ள நூல் அம்பேத்கர் குறித்து பல நியாயமான கேள்விகளை எழுப்புகிறது.


எற்கெனவே 'ாதியப் பிரச்சினைக்குத் தீர்வு: புத்தர் போதாது.அம்பேத்கர் போதாது மார்க்ஸ் அவசியத் தேவை என்ற நூலை மொழிபெயர்த் தவர் என்கொற்றவை. அவருடைய வாழ்நாள் தோழனான வசமித்ர இந்த நூலை எழுதியுள்ளார். அந்த நூலை வெளியிட்ட குறளி பதிப்பகம்தான் இந்த நூலையும் வெளியிட்டுள்ளது.ஏற்கெனவே வெளிவந்துள்ள ரங்கநாயகம்மாவின் நாலுக்கு வந்த எதிர் வினைகளின் தொடர்ச்சியாக 'அம்பேத்கரும் அவரது தம்முழும்' என்ற இந்த நூல் வெளிவந்துள்ளது எனலாம்.

மிகக் கடுமையான உழைப்பின் விளைவாக இந்த 920 பக்க நூலை வசமித்ர படைத்துள்ளார். கிட்டத்தட்ட இருநூறுக்கும் மேற்பட்ட நூல்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன; எனவே இது பெரிய நூலாகிவிட்டது.

'என் ஆசான் காரல் மார்க்ஸ்' என்று பெருமையாக நூலின் முதல் பக்கத்திலேயே குறிப்பிடுகிறார் தென்னாட்டு கோசாம்பி என்று அழைக்கப்படும் நாளானமாமலை, என்தோதாதிரி, வெகிருஷ்ண மூர்த்தி, தேவபேரின்பான் போன்ற மார்க்சிய அறிஞர்களை பெருமையாகச் சொல்லுகிறார் வகுமித்ர. எனவே இந்த நூல் மார்க்சிய கண்டோட்டத்தில் அம்பேத்கரை பார்க்கிறது என்று நாம் வினங்கிக் கொள்ளலாம்.

'அம்பேத்கர் மற்றும் அவருடைய புத்தர் பற்றி' இந்த நூல் பேசுகிறது.'புத்தரை அழுகுடைய வராக ஆராதனை' செய்கிறார் அம்பேத்கர். அவருடைய உயரம், அங்க லட்சணம், கம்ரீராமான தோற்றும், உயரம் எல்லாமே வர்ணிக்கப்படுகிறது. புத்தரை கடவுளாக்கி விமர்சனம் செய்யும் அம்பேத்கரை இந்த நூல் சமரசமின்றி விமர்சனம் செய்கிறது.'வசமித்ரவின் வார்த்தைகள் யோசிக்க வைக்கும் வார்த்தைகள்' என்கிறார் இதற்கான

அம்பேத்கரும் அஸ்ரஸ் ம்முழும்



முன்னுரை எழுதியுள்ள திசுநடராசன்.

மொழிபெயர்ப்பாளரும், மார்க்சிய அறிஞருமான கோவை எஸ்பாலச்சந்திரன் இந்த நூலின் சாரத்தை ஓரிரு பக்கங்களில் சொல்லுகிறார்.'வசமித்ரவின் வாதங்கள் வெற்றி பெற்றுக் கொண்டே இருக்கின்றன' என்கிறார் எஸ்பாலச்சந்திரன்.

தன் வாழ்வின் பெரும்பகுதி முழுவதிலும் பகுத்தறிவுவாதியாக வாழ முயற்சி செய்த அம்பேத்கர் பொத்தமதத்தை ஏற்றுக் கொண்டது ஒரு சாங்கல்தான் என்கிறது இந்த நூல்மேலும் தொடக்க கால பொத்தமத்தை அதன் பகுத்தறிவுப் பூர்வமான உள்ளடக்கத்தை அம்பேத்கர் ஏற்றுக் கொள்ளவில்லை. மாராக மூட நம்பிக்கைகளின் புகவிடமாகிப்போன மகாயான பொத்தமத்தையே ஏற்றுக் கொண்டார் என்கிறது இந்த நூல்.'பாரிசத்தின் கருத்தியல் உள்ளடக்கமாக பார்ப்பனியமும், பொருளாதார உள்ளடக்கமாக உலகமயமாக்கலும் வினங்குகிற இந்தக் காலக் கட்டத்தில் தலைத் அறிவு ஜீவிகள் கம்யூனிச எதிர்ப்பில் ஈடுபட்டு அடையாள அரசியலை முன்னெடுக்கின்றனர். இப்படி அடையாள அரசியல் பேசுவோரும், தலைத் அறிவுதீவிகளும் தலைத் மக்களில் பெரும் எண்ணிக்கையினரை சமள்கிருதமயமாக்கப்படுவதையும், அவர்களை உலகமயமாக்கல் கொள்கைகளை ஏற்றுக் கொள்ள வைக்கும் வார்த்தைகள்' என்கிறார் இதற்கான

கவலையோடு சொல்லுகிறார் எஸ்பாலச்சந்திரன்.

'அம்பேத்கரின் ஒருநாள் வாழ்க்கையை நம்மால் இந்த நிலமையில் வாழ்ந்து கடக்க முடியாது' என்று சொல்லும் வசமித்ர 'நீண்ட தூரம் போராட்டத்தோடு பயணித்து இறுதியில் மனச்சோர்வோடு நிறுவனமயமான ஆன்மீக புத்தத்தின் பாதையில் அம்பேத்கர் முடிவடைந்ததை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அம்பேத்கரது பெளத்தத்தை (நவநானம் எனச் சொல்லப் படுவதை) ஆய்வு செய்து எனது விமர்சனங்களை முன்வைக்கிறேன் என்கிறார். கடவுளாக்கப்பட்ட புத்தரை என் அம்பேத்கர் படைத்துள்ளார்? அது குறித்தான் ஆய்வும் முடிவுமே இந்த நூல் அம்பேத்கர் தனது இறுதிக் காலத்தில் 'பெளத்த பிக்குகள்' மனதிலையில் புத்தரை அணுகியிருக்கிறார். இது இனமைக்கால அம்பேத்கருக்கு முரணான சித்திரம் என்கிறார். வசமித்ர.

உழைப்பு குறித்து எந்த எதார்த்தமான புரிதலும் இல்லாத ஒரு பெளத்தத்தை, மனதை அடக்க உழை, காமத்தை அடக்க உழை, புலன்களை அடக்க உழை என்று தனி மனிதக் கருத்தியல் ரீதியான ஒழுக்கவாதத்தை, வர்க்க கருத்தியலுக்கு இணையாக வைத்து பேசுவதை மூலம் தவறு இழைக்கிறார் என்கிறார் வசமித்ர.

அம்பேத்கருடைய எழுத்துக்கள் கால வரிசைப்படி தொகுக்கப்படவில்லை. இதனால் அவர் இறுதியாக சொன்ன கருத்து என்னவென்று நமக்குத் தெரியவில்லை. அவரது கருத்துக்களை இடம் மாற்றி, வெட்டிப் போட்டு அரசியல் தன்மையற்ற மேற்கோள்களாக பயன்படுத்தப்படுகின்றன என்று சொல்லுகிறார் வசமித்ர. அம்பேத்கரது மதமாற்றச் செயல்பாடுகள் அனைத்தும் மகர்சாதியனரை ஒட்டியே நடந்திருக்கிறது என்கிறார் நூலாசிரியர்.

'அம்பேத்கர் மார்சை விமர்சித்து வந்தாலும் அவரை நெஞ்சில் சுமந்தார் என்று அருணன் சொல்லுவதெல்லாம் நழுவல்வாதமே என்கிறார். மார்சை நிராகரித்து புத்தரை முன்மொழிந்த அம்பேத்கர் பற்றி எஸ்வி.ராஜாதூரை, வகீதா, அமார்க்ஸ், ரவிச்சுமார், பிரேம், முத்துமோகன், அருணன் என எவரும் ஆய்வுப்பூர்வமாக ஒரு கட்டுரையைக் கூட எழுதியதில்லை என்கிறார். பெளத்தம் துக்க கோட்பாட்டை முன்வைத்து மக்களின் புரட்சிகர உணர்வை மேலெழும்ப விடார்மல் பார்த்துக் கொண்டது என்கிறார் வசமித்ர.

பெளத்தம் என்றுமே அரசர்களை எதிர்த்த தில்லை. அரசு ஆதரவோடுதான் இருந்ததால் தான் அது படைவீரர்களை பிக்குகளாக சேர்த்துக் கொள்ளவில்லை. சரண்டலுக்கு ஆதரவாக இருந்ததால்தான் வணிகர்களின் ஆதரவு கிடைத்தது. இல்லையென்றால் ஆயிரக்கணக்கான வர் தங்கிப் படித்த நாளாந்தா பல்கலைக்கழகத்திற்கு உணவு எப்படி கிடைத்தது என்கிறார்களும் வெ

சுரண்டலை பாதுகாத்த பெளத்தத்தையும், சுரண்டலுக்கு எதிரான மார்க்சியத்தையும் ஒன்றாக பார்க்கவே முடியாது என்கிறார்.

நூலைப் பார்க்கையில் மலைப்பாக இருக்கிறது. ஆனால் படிக்க ஆரம்பித்தால் எனிதாக நகர்கிறது. என்னுரையில் தான் என்ன சொல்ல வருகிறேன் என்பதை 120 பக்கங்களில் சொல்லுகிறார். இதனை விவரிக்கும் விதமாக நூலின் எஞ்சிய பகுதிகள் அமைகின்றன. அம்பேத்கர் குறித்த தனது முடிவுகளை நிறுவ வதற்காக பலவேறு அறிஞர்களை அவர்கள் அடையாள அரசியலை பேசினாலும் சரி; மார்க்சிய அரசியலை பேசினாலும் சரி அழைக்கிறார் வசமித்ர.

'இந்தியக் கம்யூனிஸ்டு கட்சிகள் அம்பேத்கரை எப்படி அனுகூவது என்பதில் அமைப்பு ரீதியாக, தத்துவ ரீதியாக எந்தப் பொதுக் கருத்தையும் வைத்ததில்லை என்று குற்றம் சாட்டுகிறார்.' அம்பேத்கரின் கம்யூனிச வெறுப்பும், இஸ்லாம் மதத்தின்பாலான விமர்சனங்களும் இந்துத்துவர்களுக்கு உவர்ப்பான விஷயங்கள். ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்கள் இஸ்லாத்துக்கோ, கிறிஸ்தவத்திற்கோ மாறுவார்களெனில் நாட்டு நலன் பெரிதும் பாதிக்கப்படும் என்று அம்பேத்கர் சொல்லுவதால்தான் இந்துத்துவவாதிகள் அம்பேத்கரை ஏற்றுக் கொள்கிறார்கள் என்கிறார்! அம்பேத்கரது பெளத்தத்திற்கு மாறியவர்களில் இதுவரையிலும் சாதியை ஒழித்ததற்கான சிறு தடயம் கூட கிடைக்கவில்லை' என்கிறார் வசமித்ர.

அம்பேத்கர் நூலை மொழிபெயர்த்த கிவீரமணி 'அம்பேத்கர் என் கம்யூனிசத்திதற்கு ஏற்கவில்லை?' என்ற கேள்வியை விட்டுவிடுகிறார். அம்பேத்கர் எழுதியதாக சொல்லப்பட்ட நூலின் முன்னுரையை தான் மொழிபெயர்த்த நூலில் பெரியார்தாசன் விட்டுவிட்டார் என்று கூறுகிறார் வசமித்ர.

கோசாம்பிராகுல சாங்கிருத்யான், தேவி பிரசாத் சடோபாத்யாயா வழியில் நின்று அம்பேத்கர் குறித்த சித்திரத்தை நமக்குத் தருகிறார்.

அம்பேத்கர் குறித்து இவர் உருவாக்கியுள்ள சித்திரம் உங்களுக்கு பிடிக்காமல் போகலாம். சங்கடமான கேள்விகள் எழலாம். ஆனாலும் இதுதான் அம்பேத்கரின் உருவும் என்று தன்னும் பிக்கையோடு வசமித்ர வரையறை செய்கிறார்.

எப்படி இருந்தாலும் இவர் எழுப்பியுள்ள கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டிய பொறுப்பு நமது அறிவுஜீவிகளுக்கு இருக்கிறது. இந்த நூல் பிற மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட வேண்டும். ஏனெனில் இந்த நூல் வெற்றி பெற்றிருக்கிறது.

920 பக்கம்/₹890/டி சம்பார்  
2018 / குறளி பதிப்பாகம் சென்னை.

# இளங்கை காக்கயாரின் குஞ்சரம்

தாய் மொழி தினம்

இலங்கை மூஸ்லிம்களின் தாய் மொழி தமிழ்தான் என்பதை அறிந்துர் அலீஸ் தலைமையிலான அன்றைய மூஸ்லிம் புத்தி ஜீவிகள் கடும் விவாதங்கள், நிறுவுதல்கள் மூலம் நீரூபித்து பிரச்சனைம் செய்தனர். மூஸ்லிம்களின் தாய்மொழி அரபுதான் என்றும் இல்லை அரபுத் தமிழ் என்றும் இல்லவே இல்லை சிங்களமே என்றும் வாதிட்டோ ரும் அக்காலத்தில் இருந்தனர். இவர்களை எல்லாம் தோற்கடித்து தமிழ்தான் மூஸ்லிம்களின் தாய் மொழி என்பதை ஐயந்திரியிறு மகான் அலீஸ் நிறுவினார்.

எங்கள் காலத்தில், செல்லையா என்ற சித்தாண்டியைச் சேர்ந்த எனது வாப்பாவின் நண்பரிடம் "மச்சான் நீ நாளைக்கு 'அஸருக்குப்' புறவு இஞ்ச வா, வந்து 'தைக்கா' 'றோட்டால்' போனா ஒரு 'கிறவல்' நோட் 'ஜங்கஷன்' வரும், அந்த ஜங்கஷன்ல் இடது பக்கம் திரும்புன உடன் ஒரு தகர் 'கேற்' போட்ட ஊடு இரிக்கும் அதுதான் ஓடாவியார் மச்சான்ட ஊடு அங்கதான் உடன் கதிர கிடக்கு, அத எடுத்திட்டுப் போ" என்று வாப்பா சொல்லக் கேட்டிருக்கிறேன். செல்லையா என்ற தமிழ்ருக்கு வாப்பா பேசிய அரபு மற்றும் ஆங்கிலம் கலந்த தமிழ் மொழி துல்லியாகப் புரிந்தது. அந்த அரபு, ஆங்கிலச் சொற்களின் கலப்பு பழக்கத்தில் வந்து ஒட்டிக்கொண்டதே அன்றி திட்டமிட்டு வலிந்து இலங்கை மூஸ்லிம் கள் பேசிய தமிழில் கலக்கப்பட்டதல்ல.

நான் ஏறாவுருக்கு வந்திருக்கிறேன். இன்று காலை எனது சுகோதார் ஒருவர் என்னைக் காண தனது மகனின் பெண் குழந்தை ஆயிஷா வோடு வந்திருந்தார். ஆயிஷா தனது வாப்பாவின் வாப்பாவை "அ-BH வாப்பா" என்று அழைப்பதைச் செவி யற்றேன் அபி என்பது தந்தை என்ற தமிழ்ச் சொல்லின் அரபுப் பதமாகும்.

எங்கள் காலத்தில் தந்தையின் தந்தையர் வாப்பாப்பா, முத்த வாப்பா, அப்பா என்றே அழைக்கப்பட்டனர். தந்தையின் தாய் வாப்பாப்மா, வாப்பாமா, வாப்பா டம்மா என்றும் உம்மாவின் வாப்பா-உம்மாவாப்பா, முத்தாப்பா, அரிதாக தாய்வாப்பா என்றும் உம்மாவின் உம்மா - உம்மாப்மா, உம்மாடம்மா, முத்தம்மா, அரிதாக தாயும்மா என்றும் அழைக்கப்பட்டனர்.



எங்களது பிள்ளைகள் காலத்தில் வாப்பா டெடா என்றும் உம்மா மம்மி என்றும்கூட அழைக்கப்பட்டனர். டெடாம்மா டெடாவாப்பா, மம்மிம்மா மம்மிவாப்பா என்றெல்லாம் அழைக்கப் பட்டனர். இவர்கள் கொஞ்சம் அதிகம் கற்ற ஆங்கில மோகத்துக்கு இடம் தந்த குடும்பத்தினராக இருந்தனர்.

தந்காலத்தில் சில மூஸ்லிம் குடும்பத்தில் தந்தையை அபி (Abi) என்றும் தாயை உம்மி என்றும் அழைக்கக் குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுக்கப்படுகின்றனர். பெரும்பாலும் இவர்கள் ஏதோ ஒரு இஸ்லாமிய இயக்கத்தைச் சேர்ந்தவர் களாக இருப்பதை அவதானிக்க முடிகிறது. அன்று தங்களை சமூகத்தில் உயர்ந்தவர்கள் எனக் காட்டு வதற்காக ஆங்கில மோகத்துக்கு அடிமைப்பட்டவர்கள் போல இன்று அரபு மற்றும் சமய மோகத்துக்கு ஆட்பட்டு தமது மத தூய்மை வாதத்தை நீரூபிக்கும் போக்கையும், அரபு மொழிப் பிரயோகம் சொர்க்கம் கொண்டு சேர்க்கும் என்ற மூடநம்பிக்கையையும் அவதானிக்க முடிகிறது.

எங்க உம்மாவுக்கு அரபியில் பெயர் இருந்தது. அப்பெயர் பெரிதாக ஊரார் யாருக்கும் தெரியாது. "தங்கச்சிம்மா" என்ற தமிழ்ப் பெயரே பழக்கத்தில் இருக்கிறது. இஸ்லாமே அன்றைய வடகிழக்கு மூஸ்லிம் ஆங்கள் பெண்களுக்கு பதிவுப் பெயர்கள் அரபி மொழியிலும் கூப்பிடு பெயர்கள் தமிழிலும் இருந்தன. குழந்தம்மா, பூமா, தங்கம்மா, வெள்ளம்மா, வெள்ளிம்மா, ராணிம்மா, ராசாத்தி போன்ற கூப்பிடு பெண் பெயர்களும் சின்னவன், சின்னான், மூத்தான், மூத்தவன், இளையவன், இளையான் தமிழ்யன், மூத்தம்பி, இளையம்பி போன்ற கூப்பிடு ஆண் பெயர்களும் அக்காலத்தில் பழக்கத்தில் இருந்தன.

அன்று உள்ளே இருந்தவை அடக்கமான, ஆழ்மன இஸ்லாமாக வும் - வெளியே இருந்தவை பன்முக அடையாளம் கொண்ட இஸ்லாமாக வும் முன்னோர்களால் வடிவமைக்கப் பட்டு இருந்தன.

- பசீர் சேகு தாலூக்,  
இலங்கை



# ஸ்ரீ தற்பு

**ச.இராமசுப்பிரமணியனின் காகம் குறித்த கட்டுரையை அண்மையில் படித்து மகிழ்ந்தேன். மிக அருமை வாழ்த்துகளும், மனம் நிறைந்த பாராட்டும்.**

- துரைதனபாலன்

**காக்கை பிரவரி இதழில் கலைச்செல்வி எழுதிய 'ரயிலடி' சிறுகதை குற்ற நடவடிக்கைக் கான உளவியலை முன்விறுத்தும் விதமாகப் பண க்கப்பட்டுள்ளது.**

"வெறுப்புணர்வு இயற்கையானது. இயல்பானது." "வெறுப்புணர்வு நல்லுணர்வு மட்டுமல்ல. தனிமைக்கும் அமைதிக்கும் உகந்தும் கூட."

இந்தக் கருத்துகள் அழகேசன் நடத்தையை நியாயப்படுத்தும் கதைமாந்தர் கூற்றாக இருந்திருப்பின் பொருட்படுத்தத் தேவை யில்லை. ஆனால் இது கதைசொல்லியின் கூற்றாக வருகிறது.

மனிதநடவடிக்கைகளுக்கு ஸ்பிராய்ட் முன்வைத்த கோட்பாடு அறிவியல் ஆய்வின் மெய்ம்மை. ஒரு சிறுகதைக்காக தனக்குத் தோன்றிய கருத்தை முன்வைப்பது சரியாக இருக்காது.

வரலாற்று நாயகியான ஆண்டாளைக் குறியீடாக கொண்டு புதியமாதவி படைத் துள்ள கவிதைகள் இரண்டும் அருமை ஆனால், 'ஆண்டாளுக்கு இனிசியல் இல்லை!'

"ஐ மீன் யெல்."

"ஆர்யுசிரியல்"

கவிதையின் தொனி கிண்டல்தான் ஆனால் பாடுபொருள் கடுத்தமானது (serious) அல்லவா?

- நவஜீவன்

**பிரவரி முதல் தேதியே காக்கை வந்து விட்டது, ஆர்வமுடன் எதிர்பார்த்த விருந்தாளி முன்கூட்டியே வந்து மகிழ்ச்சியைத் தந்தது போலிருந்தது.**

ஜனவரி இதழைக்காட்டிலும் இளைஞர்களுக்குத் திருந்தது. ஆனால் உள்ளடக்கம் செழிப்பாகிருந்தது.

நான்கு பக்கங்கள், எட்டு கவிதைகள். அடேங்கப்பா! ஆபரணங்கள் பூட்டிய அழகு இதழ்!

புதிய மாதவி கவிதைகள் புதிய கோணத்தில் சிந்தித்து எழுதப்பட்டிருந்தது. எளிமையான சொற்கள்; எளிதான் வரிகள். அருமையான கவிதை.

**ச.இரா.ச. அவர்கள் தன் கட்டுரை வழி ஹிப்போகிரேட்ஸை நன்றாக அறிமுகப்படுத்தி இருந்தார். அலோபதி மருத்துவத்தின் அறிமுகவகுப்பு முதல் நாள் போலிருந்தது.**

இராமோகனராஜன் அவர்கள் ஏன் தமிழின எதிர் மனோபாவம் கொண்டிருந்த தீட்சித் பெயரை பதிவு செய்யாமல் விட்டார்? தீலீபன் மரணத்துக்கு மறைமுகக் காரணமாகவும் திம்பு பேச்கவார்த்தையில் பிரபாகரனை அவமதித்த தின் மூலம் பேச்கவார்த்தை முறிய தந்திரம் செய்தவரும் பிரபாகரனின் நடசத்திர ஹோட்டல் சிறையாசத்திற்கு குத்திரதாரியும் மறைமுக வேடதாரியுமான தீட்சித் பற்றி அவசியம் பதிவு செய்திடவேண்டும்.

எட்சின் அவர்கள் தன் கட்டுரையில் அய்யா ஈ.வேரா. பெரியார் அவர்களின் தமிழ்த் தொண்டைத் தெளிவாக எடுத்துரைத்துள்ளார். ஈ.வேராவுக்கு முன் வாழ்ந்திருந்த ஏராளமான தமிழினுர்களுக்குப் பெரியாரைப் போல் தமிழ் வடிவ சீர்திருத்த என்னம் தோன்றாமல் போனது ஆச்சரியம்!

- ஜேஜெஃப்பிரண்டன்டஸ்  
பாளையம்கோட்டை

**"காக்கையின் ஒசையுடன் எனது அழியை காலை விழித்தெழும், எனக்கு கடிகாரமாய் ஒரு காக்கை:**

காக்கையின் கூர்மையான உதடுகள் தன்னீர் அருந்தும் அழகைப் பார்க்கும் பொழுது எனது தாகம் தீராது. எனக்கு ஒர் உணவு அழிப்பவனாக ஒர் காக்கை:

காக்கை அதன் கறுமகிறைகை கொண்டு பறப்பதை பார்க்கும் பொழுது என் கரிய இமைவிழிகள் அங்கு பரந்து திரிவதோல் உணர்கிறேன், எனக்கு சிறகாய் ஒரு காக்கை...

- மீஇவியாஸ்

## 65/66 காக்குச் சிறகிலே...

**அ**மைச்சரவை கூடி விவாதித்து முடிவெடுக்க வேண்டிய ஒரு விஷயத்தை யாரோ ஒருவர் சொன்னார் என்பதற்காகவெல்லாம் தன்னால் பதில் சொல்லிக்கொண்டிருக்க முடியாது என்பதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மாண்புமிகு செங்கோட்டையன் அவர்கள் கூறியுள்ளார்.

அமைச்சர் இவ்வளவு கோவப்படும் அளவிற்கு அப்படி என்ன ஒரு கேள்வியை பத்திரிகையாளர்கள் அவரிடம் வைத்தார்கள்? என்று பார்த்தால் அது யூகத்தின் அடிப்படையிலான கேள்வி இல்லை.

சுதந்த அல்லது மக்களின் நாடி பார்ப்பதற்காக வேண்டும் என்றே கசிய விடப்பட்ட ஒரு செய்தியின் அடிப்படையிலேயே அவர்கள் அவரிடம் அந்தக் கேள்வியை வைத்திருக்கிறார்கள்.

அமைச்சரிடம் அவர்கள் வைத்த கேள்வி இதுதான்,

“ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு குழந்தைகள் இந்த ஆண்டு பொதுத்தேர்வு எழுத வேண்டும் என்று வருகிற செய்தி உண்மையா?”

இந்தக் கேள்விதான் அமைச்சரை இந்த அளவிற்கு கொதித்திலைக்கு கொண்டு சேர்த்திருக்கிறது. இரண்டு விஷயங்களை தெளிவு படுத்த வேண்டிய கடமை அமைச்சருக்கு இருக்கிறது,

1) அமைச்சரவை கூடி முடிவெடுக்க வேண்டிய ஒரு மிக முக்கியமான விஷயத்தை போகிற போக்கில் சொன்ன நபர் யார்?

2) அவர்மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன?

அமைச்சர் கூறுகிறமாதிரி அரசு இதுவரை முடிவெடுக்காத ஒரு விஷயம் இல்லை இது. அரசிடம் இதுகுறித்து ஒரு திட்டம் இருக்கிறது. இதை அமல்படுத்தினால் அதுவும் இந்த தேர்தல் நேரத்தில் அமல்படுத்தினால் ஏற்படப்போகும் பின்னிலைவுகள் குறித்து நாடி பார்க்கவே இதை கசிய விட்டிருப்பார்கள் என்றே படுகிறது.

எப்போதென்று சரியாக ஞாபகம் இல்லை. ஏறத்தாழ மூன்றாண்டுகளுக்கு முன்னால் ஒருநாள் சற்றும் எதிர்பார்க்காத நேரத்தில் மாலன் சார் அழைத்தார்.

“எட்டாம் வகுப்புவரைக்கும் நமது மாநிலத் தில் அனைத்து குழந்தைகளும் தேர்ச்சி பெறுகிறார்கள்தானே?”

“ஆமாம் சார்”

“எல்லா மாநிலங்களிலும் இதுதான் நடை முறையா?”

“தெரியலையே சார் வேண்டுமானால் விசாரித்து சொல்லவா சார்?”

“வேண்டாம் எட்வின். அது இப்பு முக்கிய மில்லை. இந்த நடைமுறை உள்ள மாநிலங்கள் அதை மாற்றிக்கொள்ள வேண்டும் என்றும் அது குறித்த அபிப்பிராயங்களைக் கூறுமாறும் அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய அரசு ஒரு சுற்றிக்கையை அனுப்பியிருப்பதாகத் தெரிகிறது. அதுகுறித்து என்ன நினைக்கிறீர்கள்?”

எனது அபிப்பிராயங்களைக் கூறினேன்.

“சுரிங்க எட்வின். என்னோடான இந்த உரையாடலை அப்படியே கட்டுரையாக்கி அனுப்பிவிடுங்கள்”

அடுத்த அரைமணி நேரத்தில் “புதிய தலை முறை” யில் இருந்து தொடர்புகொண்டார்கள். அடுத்த இதழில் எனது கட்டுரையும் மாட சாமி சார் கட்டுரையும் வந்திருந்தன. இரண்டுமே எட்டாம் வகுப்பு வரைக்கும் அனைத்து குழந்தைகளையும் தேர்ச்சிபெறச் செய்வேண்டும் என்றே வலியுறுத்தின.

எட்டாம் வகுப்புவரை அனைத்து குழந்தைகளையும் தேர்ச்சிபெறச் செய்யவேண்டும் என்று என்கறுகிறோம்?

கல்வி எல்லோருக்குமானதாக இப்போது இருப்பதுபோல கடந்த காலத்தில் இருந்ததில்லை. இப்போதும்கூட ‘எல்லோருக்குமான’ என்பது முழுமையான ஒன்றாக இல்லை. ஆனால் கல்வி எல்லோருக்குமானது, யாரும் யாரையும் படிக்க விடாமல் தடுக்க முடியாது என்கிற அளவிலான ஒரு சட்டப் பாதுகாப்பு இப்போது இருக்கிறது. இந்தப் பாதுகாப்பும் இதன்மூலமாக ஏற்பட்ட சன்னமான கட்டமைப்புகளும் கல்வியை ஒரளவிற்கு ஊரின் கடைக்கோடி வீடுவரை கொண்டுபோய் சேர்த்திருக்கிறது என்பதையும் மறுக்க இயலாது.

கல்வி குறித்த அக்கறை உள்ளவர்களை இந்தப் பிரச்சினையை கொஞ்சம் இந்தக் கோணத்திலும் பரிசீலிக்க வேண்டுமாய் அன்போடு அதுபோதாது என்றால் மிகக் பணிவோடு கோருகிறேன்.

ஒரு கட்டமைப்புவரைக்கும் ஒன்றாம் வகுப்பு முதல் எல்லா வகுப்புகளுக்கும் “பாஸ், பெயில்” இருந்தது என்கிற உண்மையை முதலில் எல்லோரும் புரிந்து கொள்ள வேண்டும்.

லோர் அதற்குமேல் கல்வியை நிராகரித்தனர்.

இன்னொரு உண்மையையும் இங்கே அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும்.

'பாஸ்' பெயில்' போட்ட அந்தக் காலத்திலும் தேர்ச்சிக்கான மதிப்பெண் முப்பத்தி ஐந்தெல்லாம் இல்லை. ஒவ்வொரு பாடத்திலும் பதினெண்திற்கு குறையாமலும் ஐந்து பாடங்களிலும் சேர்த்து நாறு எடுத்திருந்தாலே போதும் என்பதுதான் நடைமுறையாக இருந்தது. இதைக்கூட அந்தந்தப் பள்ளிக் கூடங்களே தீர்மானித்துக்கொள்ளுகிற மாதிரியான தொரு ஏற்பாடே இருந்ததால் நாடு முழுமைக்குமான ஒரு வரையறை மாணவர்களின் தேர்ச்சி விஷயத்தில் இல்லாமல்தான் இருந்தது.

தமிழ், ஆங்கிலம், கணக்கு, அறிவியல், சமூக அறிவியல் ஆகிய ஐந்து பாடங்களிலும் சேர்த்து ஒரு குழந்தை 85 மதிப்பெண் பெற்றிருந்தால் உடற்கல்வி பாடத்திலிருந்து மிகச் சம் தேவைப்படும் 15 மதிப்பெண் எடுத்துக்கொள்ளப் பட்டது.

15 மதிப்பெண் பெற்றவன் தேர்ச்சி பெறுவதில் நமக்கொள்ளும் கவலை இல்லை. 14 மதிப்பெண் எடுத்தவன் தேர்ச்சிபெறாமல் போவதிலும் நமக்கு பிரச்சினை இல்லை. ஆனால் 15 எடுத்து தேர்ச்சி பெற்றவனைவிட ஒரே ஒரு மதிப்பெண் குறைவாக பெற்றவன் பள்ளியைப் புறக்கணித்து தெருவில் அலைந்துதென்பது நாம் கவலைப்பட்டே ஆக வேண்டிய விஷயம்.

அதனால்தான் குறைந்தபட்சம் எட்டு ஆண்டு களாவது ஒரு குழந்தை பள்ளியில் இருந்தல் அவசியம் என்பதை உணர்ந்துதான் எட்டாம் வகுப்பு வரைக்கும் அனைவரும் 'பாஸ்' என்பது அமல் படுத்தப்பட்டது.

புதிய தலைமுறையில் நான் எழுதியதுமாதிரி,

"பள்ளி என்பது மொழிகளையும், சில பாடங்களையும் மட்டும் கற்றுத்தரும் இடம் அல்ல. தன்னம்பிக்கையை, நல்ல ஒழுக்கத்தை, அடுத்தவன் துயர் கண்டு துயரும் மனிதத்தை, சாதி மிதித்தலை, மன்னின், தாய்மொழியின் தொன்மத்தை போற்றிக் காக்கவேண்டிய கட்டப்பாட்டினை, பெண்மையைப் போற்றச் செய்வதில், வயதான காலத்தில் பெற் நோரை காப்பாற்றுவதில் அந்தக் குழந்தையை செதுக்கித் தரவேண்டிய பட்டறைதான் பள்ளி."

அதனால்தான் "THE PURPOSE OF EDUCATION IS TO INCLUDE THE EXCLUDED" என்ற யுனெஸ்கோ வின் அறிக்கையை வாய்ப்பு கிடைக்கிறபோதெல் லாம் நாம் எடுத்துக் கூறிக்கொண்டே இருக்கிறோம்.

இன்னொரு விஷயத்தையும் நாம் மிகவும் வளைப்படையாகப் பேசிவிட வேண்டும். எட்டாம் வகுப்புவரைக்குமான தேர்வில் தோல்வியடைபவர்களில் பெரும்பான்மையோர் பெரும்பாலும் முதல் தலைமுறைக்கும் முந்தைய தலைமுறையின் ராண் ஒடுக்கப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்

பட்ட குழந்தைகளுமே ஆகும்.

இந்தக் குழந்தைகள் 35% மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெறுவதற்கு இன்னும் சில தலைமுறைகள் ஆகும். இன்னும் சில தலைமுறைகள் கழித்து இவர்கள் அந்த நிலைக்கு வர வேண்டும் என்றால் அதுவரைக்கும் எட்டாம் வகுப்பு வரைக்கும் வட்டாலே கூடாது.

வடிகட்டல் இல்லாவிட்டால் இவர்கள் குறைந்தபட்சம் எட்டாம் வகுப்புரை, அதாவது எட்டு ஆண்டுகளுக்கு பள்ளிக்கூடம் வருவார்கள். அதை தம்மால் தடுக்க முடியாது. தடுக்க முயற்சித்தால் இருக்கும் சட்ட மே தம்மை சிறைக்கு அனுப்பாம். ஆனால் அவர்கள் பள்ளிக்கு வருவதைத் தடுத்தே ஆகவேண்டும்.

என்ற அவர்களது ஆசையை எப்படி நடைமுறைப் படுத்துவது என்று யோசிக்கிறார்கள். இரண்டு விஷயங்கள் அவர்களுக்கு பரிச்செனத் தெரிகின்றன.

1) வடிகட்டலை கட்டாயமாக்கினால் இவர்களில் பல குழந்தைகள் தேர்ச்சிபெற மாட்டார்கள்

2) தேர்ச்சி பெறாவிட்டால் அவர்களில் பெரும்பான்மையோர் பள்ளிப் பக்கம் திரும்ப மாட்டார்கள்

எனவேதான் காதைச் சுற்றி மூக்கைத் தொடுகிற கணக்காக தரமான மாணவர்களை உருவாக்க வடிகட்டல் அவசியம் என்று வலுவாக கருவில் கொடுக்கத் தொடங்கியிருக்கிறார்கள். வடிகட்டலைவிட தரமான கல்வியே தரமான மாணவனை உருவாக்கும் என்பதை முதலில் நாம் உரை வேண்டும்.


ஒடுக்கப்பட்ட மக்கள் கல்விபெறுவதைத் தடுக்கும் குழிச்சியாகவே இந்தத் தேர்வு, தேர்ச்சி, தோல்வி என்பதை எல்லாம் எடுத்துக்கொள்ள வேண்டும்.

இந்த ஆண்டு தேர்வு இல்லை என்றுதான் அமைச்சர் கூறி இருக்கிறார். எனில், அடுத்த ஆண்டு தேர்வு இருக்கலாம் அல்லது அதற்கு அடுத்த ஆண்டு பொதுத் தேர்வினைக் கொண்டுவரும் திட்டம் இருக்கலாம்.

ஒடுக்கப்பட்ட திரளின் குழந்தைகள் படிக்கக் கூடாது என்று ஆசைப்பட்டுபவர்கள் தங்களது ஆசையை நிறைவேற்றுவதற்கான முயற்சிகளை மேற்கொள்ளத் தொடங்கி விட்டார்கள்.

அரசு எந்த நேரமும் அவர்களுக்கு ஆதரவான நிலையை எடுக்கவே செய்யும்.

இவனுக்கும் அவனுக்கும் போலவே எனக்கு மானது கல்வி என்று நினைப்பவர்களும், எனக்கும் உனக்கும்போல கல்வி அவனுக்குமானது என்று நினைப்பவர்களும் கொஞ்சம் விழிப்போடு இருக்க வேண்டிய நேரம் இது, இருப்போம்.





## வரைதலை நிறுத்திய ஒவியத் தூரிகைக்கு ஒவிய அஞ்சலி

ஒவியர் கருணா வினாக்ளன்ட் (கன்டா) இலங்கையில் யாழ்ப்பாளை மாவட்டம், கூவெட்டி மேற்கு, அரசியை அண்மித்த பகுதியில் பிரந்தவர் புகழ் பெற்ற ஒவியர் மாற்குவின் மாணவர். புலம்பெர்ந்து கள்டா, பொராண்டோவில் வாழ்ந்து வந்த இவர் ஏராளமான தமிழ் நால் களின் அட்டைப்படங்களை வரைந்துள்ளார். உலகளாவிய பல திட்டங்களில் இவரது ஒவியங்கள் வெளிவந்துள்ளன. பத்திரிகை வடிவமைப்பு, விளம்பர வடிவமைப்பு போன்றவற்றில் பெயர் பெற்ற இவர் சிறந்ததொரு ஒளிப்படக கலைஞருமாவார்.

